

வீவேகி

VIVEKI

40சதம்



“யார் அந்த அழகானி”

Digitized by sivalakshmi@rediffmail.com
noolattam.org | aavanaham.org

விவேகி

சதுர்மதி ஏடு



அறுவலகம்
29, கண்டிலீதி
யாழ்ப்பாணம்
(இலங்கை)



274



ஆசிரியர்
செம்பியன் செல்வன்

பொருளாடக்கம்

நாம் என்ன முடிவு எடுக்கப்-
போகிறோம்
செப்பியன் பதில்கள்
கண்டதும் கேட்தும்
மதிப்புரை
ஒளியீழந்த வைரம்
“பாட்டுக்காரி”
‘பாலீ’
‘உயயம்’
நலீன இலக்கியப் பிரச்சினைகள்
பாதுகாவல்
பாரு
ஏழ்த்துச் சிறுகளை மணிகள்
ஆலமரம்
“அம்பா”
வாசகர்களே! ஒரு நியிடம்
கடைசிப்பக்கம்

கெளரவ ஆசிரியர் :
மு. வி. ஆசீர்வாதம் ஜே. பி.

★ ஜனலரி ★ மே ★ செப்டம்பர்
மாதங்களில் வெளிவரும்
கலை இலக்கிய ஏடு

நாம் என்ன முடிவு எடுக்கப் போகிறோம்

நீண்ட காலமாக ஈழத்து எழுத்தாளர் அனைவரும் ஒன்றுகூடி எழுப்பிய குரல்—

‘நமது நாடு, நமது மொழி, நமது நால்கள்! ’

—இந்த ஒலி கடந்த ஐப்பது ஆண்டுகளுக்கு மேலாக நம் ‘நாட்டிலே எழுந்து, அக்குவானங்க் காட்டிலே ஏறிந்த விச்சாகிவான் வெளிச் சூனியத்தில் முட்டி மோதிக் கலந்து நடந்தேறிச் சென்று விட்டது, ஆனால்—

இன்றே—?

இக்குரலுக்குப் பொருள் இருப்பதை உணர்ந்த, பொறுப்பு வாய்ந்த இடங்களிலிருந்தெல்லாம் ஆதரவு கிட்டியுள்ளது. இதனால்

—சோர்ந்து போன மனங்களைத் தட்டி எழுப்பி,

—வரண்டுபோன நாலினை ஈரப்படுத்தி,

—ஒய்ந்த கரங்களை வாயேக்கி உயர்த்த வேண்டிய ‘வேளை வந்துவிட்டது’

அதிகாரத்திலுள்ளோர் ஆதரவுக் கரம் நீட்டுகின்றனர். அக்கரத்தை அன்புடனும், ஆதரவுடனும் நாம் பற்ற வேண்டும்.

தவறான நெறி கொண்டு பற்றிய கரத்தையே இழுத்து வாரி விட்டோமாயின் லீழ்ச்சி ஆட்சிக்கல்ல—

நமக்குத்தான், நமது இலக்கிய வளர்ச்சிக்குத்தான்

தென்னகத்துப் பத்திரிகைகளின் தடைக்கு நாம் கொடுக்கும் ஆதரவு—இந்தியத்துவேசசத்தால் ஈருவானதல்ல. தென்னகத்தோடு கலை, கலாச்சாரம், மொழி என்பவைற்றே மட்டுமென்றி, உதிரத்தாலும், உணர்ச்சியாலும் ஒன்றியவர்கள் நாம். அறிவுச் செல்லங்கள் அட்டதிக்குகளிலிருந்தெல்லாம் வந்து சேர வேண்டும் என்ற அறிவுத்தாகம் கொண்டவர்கள் நாம். வளர்ந்தும், மாற்றமடைந்தும் வரும் உலகப் போக்கோடு நாழும் இனைந்து வாழுவேண்டுமாயின் அறிவுத்தடை நிச்சயம் இருக்கக்கூடாது என்பதேன் நன்கறிந்தவர்கள் நாம். அப்படிப்பட்ட நாம் தாய் நாட்டு நால்களையோ, சஞ்சிகைகளையோ தடை செய்ய என்னுவதில் துவேசக் கருத்துக்கொண்டிருப்போமா? குறுகிய மனப்பான்மை கொண்டிருப்போமா? நிச்சயமாக இல்லை.

பின் என்னதான் கூறுகிறோம்.

தமிழ் கூறும் நல்லுவல்கின் தாய் நாடு, சேய்நாடு என்று, தென்னகத்தையும் ஈழத்தையும் நாம் கருதிக்கொண்டோமாயிலும், இன்றைய உலோகாயுத அமைப்பில் - மொழி, இலக்கியம், வாழ்க்கை முறையில் இரண்டித்தகுமிடையே மிகுந்த வேறுபாடுண்டு, மொழி ஒன்றுமினும் வாழ்க்கைமுறை வேறு. இதனால் தென்னகத்துப் படைப்பு நம் வாழ்வின் படப்பிடிப்பாகாது. ஈழத்து இலக்கியம் தனிப்பாரம்பரியம் கொண்டது ஆயினும்—

இலக்கிய நேசிப்பு மிகுந்கவர்கள் ஈழத்தலர்கள் என்பதைச் சணர்த்த தென்னகத்துப் பிரசராலயங்கள் ‘பணவேட்டை’ ஒன்றையே நோக்கமாக கொண்டு. ஈழத்து வாசகரின் மனதில் தவருன எண்ணங்களையும், வாழ்க்கையில் நம்பிக்கையின்மையையும், வரட்சியையும் ஏற்படுத்தவல்ல- நாசகார, -நசிவ, நசக-இலக்கியங்களை அள்ளி ஏற்றுமதி செய்து வருகின்றன. இந்த நிலை மாறவேண்டும். ‘காகிதத் சந்தை’யாகிவிட்ட குப்பை கூளங்கள் அகற்றப்படவேண்டும். நம் நாட்டை இனியும் ‘காகிதக்காடாக’ வளர விடக் கூடாது அப்படி என்றான்—

—தேசியம் தழுவிய நல்ல பல இலக்கியங்கள் நம் நாட்டில் எழ முடியும்.

—இழிவான இறக்குமதி இலக்கியங்கட்டு எதிராக நாம் எழுப்பும் சத்தியமானதும், தார்மீக ஆவேசம் கொண்டதுமான அறைகுவல், நம் நாட்டு இலக்கிய வளர்ச்சிக்கு மட்டுமன்றி, தாயகத்திலூ உயிரும், உணர்வோட்டமுமுள்ள மக்கள் படைப்புகளை வெளியிட்டுவரும் புத்தகாலயங்கட்டும், சஞ்சிகைகளுக்கும் துணை நிற்கும் எனவும் திடமாக நம்புகிறோம். ‘தேன் குஞ்சுகளாக வெளிவரும் இந்தக் குப்பைகளாங்களால்தான் இலக்கியவணர்வுடன் தோன்றியதேன், சந்திரோதயம், கிராம ஊழியன், கிராம மோதினி, எழுத்து, சாந்தி, இலக்கியவெட்டம், சரஸ்வதி போன்ற பத்திரிகைகள் பவிபானின் என்பதையும் இவ்வேளையில் நினைவு கூருதல் அவசியமாகும் ஆகவே—

இந்த இறக்குமதிக் குப்பைகளை வரவைத்துக்கொண்டு, இலக்கிய வேள்வி இங்கு நடத்துவதில் பயனில்லை என்பதைக்கூற கடந்த நாற்பதாண்டு வரலாற்றுப்பாதை காட்டுகிறது.

புளியமர நிலவில்— எதுவுமே உருப்பட்டது கிடையாது; புளியமரங்கள் அழிக்கப்பட்டால் தான்-புதுப் பயிர்கள் பல தோன்றும்

ஒரு காலத்தில் பிரித்தானியரின் இலக்கியங்களும் திரைப்படங்களும் அமெரிக்க நாட்டில் வந்து குநித்தன. இது அமெரிக்க இலக்கியத் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும்தடையாக அமையும் என உணர்ந்த அமெரிக்க அரசாங்கம் தடை செய்தது. தன் நாட்டின் எழுத்தை திரையை வளப்படுத்தியது. அதன் பலன்-உலக இலக்கியப் பரிசுகள் பலவற்றைத் தட்டிச் சென்றது மட்டுமன்றி ஹாலி லூட் படங்களை ஏராளமாக பிரித்தானியாவுக்கும் ஏற்றுமதி செய்யலாயிற்று. ஹாலிலூட் படங்களால் பிரித்தானிய படவுலகம்பாதிக்கப்படுவதைக்கண்டு பயந்த ஆங்கிலேயர்-இன்று ஹாலிலூட் படங்களுக்கு தடை விதித்தள்ளார். அதிகம் போவானேன்?

சமீபத்தில், திரைப்பட விழாவொன்றில் பேசியதமிழக முதல்வர் மு. சுருணைநி ‘நமது திரைப்படங்களை -ஆங்கிராவும், கேரளாவும் தமது மொழிப்படங்களை ஊக்குவிப்பதற்காக-பெருமளவிற்குத் தடை செய்துவிட்டன. எனவே, உங்கள் உற்பத்திக் செலவைக் குறையுக்கள் -எனக் கூறியுள்ளார், ஆகவே-, இலக்கியத்தடை ஒரு அறப்போராட்டமே. இதனைக் கண்டு யாரும் மிரள் வேண்டியதில்லை.

இன்றைய நிலையில், நம்முடைய வெற்றுமைகளைக் கணாந்து விட்டு, வாசகவட்டங்கள், எழுத்தாளர் சங்கங்கள் பதிப்பகங்கள், நூலங்கள், பத்திரிகை வியாபாரிகள் சங்கங்கள் அனைத்தும் ஆழந்த ஒத்துழைப்பை நல்கப் போகின்றனவா, அல்லவா?...

வேம்பும் வீதியில் -

1. 'நாவலரா?... நாவலர் என் குல் நாம்நெடுஞ் செழியனையே அறிவோம்? - வேறுவளர்யும் தெரிந்திலோம் என் ஆனந்தவிடகடன்புகும் 'மனியன்' கூறினுடே அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

-ம. முரளீதரன் பண்டாரவளை

* நினைக்க என்ன இருக்கிறது ஆயிரக்கணக்கான மைல் கனுக்கப்பால் உள்ள அமெரிக்க நாட்டைப்பற்றியும், அதன் முன்னால் ஜானபிபதி கெண்ணடி பற்றியும் அவருக்கு நன்கு தெரியும். உலகம் ஈற்றி-பல நாட்டுமக்களினை இதயம் பேசுவதையும் நன்குகேட்டவர். ஆனால் ஒருசிறுநீரிணையால்-அதுவும் முப்பதுமைல் அகலமுள்ள நீரிணையால் பிரிக்கப்பட்ட சேய் நாட்டு மக்களின் இதயத்துமிப்பை உணராத-ஆறுமுக நாவலரையே தெரியாத-ஆசிரியரின்பத்திரிகைதான் ஈழத்தில் ஆயிரக்கணக்காக விற்பனையை தில் இருந்து-அவர்கள் ஈழத்துவரை எப்பது தீருக்கிறார்கள் என்பது தெரிய வில்லையா?

2. முற்போக்கு எண்ணங்கள் ஒரு மனிதனிடம் எப்போது குடியேறுகின்றன?

-செ. வைகுந்தவாசன், கொழும்பு.

இளமையின் தலைவாசனில் காலடி வைக்கும் போதும், நன்கு வாழ்ந்து தனக்கும் தன் சந்ததிக்கும் வேண்டிய வந்தைத் தேடிச் செயித்த பின்னரும் முற்போக்கு என்னம் மனிதனிடம் தோன்றுகிறது. இரண்டின் இடையில் காலத்தில் அப்எண்ணங்கள் இருண்ட மனதின் எங்கோடு மூலமில் போய்ப்பதுங்கிவிடுகின்றன

3. உலகின் மிகப் பெரிய சோம் பேறி என்று யாரைச் சொல்வீர்கள்

-செல்வி கா. மல்லிகாதேவி, நீர்கொழும்பு

வாழ்நாளின் ஒருசிறுபொழுதையாவது நாட்டு நலன்கருதியைக்காது 'எனக்கு வேரெண்றிற்கும் நேரமில்லை'-என்று கூறும் மனிதனைத்தான் சோமபேறி என்பேன்.

4. இலக்கியத்திற்காக உழைப்பதாக மார்த்தட்டும். நீங்கள் நீண்ட காலமாக எதையுமே எழுதவில்லையே..?

க. தவராஜா - போராதனை, எதையுமே எழுதவில்லையா? நஸ்ல வேடி க்கை தான். விவேகியில்லைவாருபக்கத்திலும் என் எழுத்துக்கள் இருக்கின்றனவே. ஆ என

திற்கு முன்று 'விவேகி வருவதே போதாதா? நீங்கள் எனது சிறு கதையையோ, நாடகத்தையோ சமீபத்தில் படிக்கவில்லை என்பதால் கூறுகிறீர்கள்தான் எனக்கு எழுதுவதற்கு எத்தனையோ விடயங்கள் இருந்தும் எழுதா மலிருப்பதற்குக் காரணம், தற்போதைய குழலில் இலக்கித்திற்குச் செய்யும் சேவை எழுத்தல்ல. அதற்கு வேண்டிய பஸ்வேறு ஆயத்தங்களைத் தேசிய அடிப்படையில் ஏற்படுத்தப் போராட்டுவதுதான். எனது போராட்டம் ஒவ்வொன்றும், இலக்கிய அடிப்படையில் எழுத்ததுதான். எங்கள் போராட்டத்திற்கு இளைஞர்களாகிய உங்களின் ஒக்துழைப்புத் தான் மிக அவசியம்-

5. கடந்த : [காலத் தேர்தல் பற்றிஉங்கள் அபிப்பிராயம் என்ன?]

-யூ. எல். யூசுப் -மாவளல்லை

* உலகக்கேடு பிரமிப்பின் ஆழ்த்திய தேர்தலைப்பற்றி புதிதாகச் சொல்ல என்ன இருக்கிறன, மக்களிடையே ஒரு புதிய சிந்தனை வேகமாகப் பரவி வருவதைக் கூட உணராதவர்களாய் - பாரா ஞமன்றத்தில் தம் கூட இருக்கின்றன ஏனைய கட்சிகள் என்ன செய்து கொள்கிறுகின்றன. என்பதைக் கூட உணராமல் தமிழர் பிரதிநிதிகள் கடந்த ஐந்து

நான்கு களாக என்ன செய்து கொண்டிருந்தார்கள் என வியந்து கொண்டிருக்கிறேன்.

6. தமிழகத்திலும், ஈழத்திலும் காந்திய அடிப்படையில் இலக்கியங்கள் எழுத்து கொண்டிருக்கின்றனவே?

* வே. தெய்வசிகாமணி. நல்லூர் உண்மைதான். காந்தியினால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் சுதந்திரம் கிடைத்தது என்பதனால், மக்கள் எல்லாரும் காந்தியின் கொள்கைகளை உணர்வு வழியாக மேற் கொண்டார்கள். கொண்டுவருகிறார்கள் என்பது பொருள்ளல். இந்தியாவில்-தென்னக எழுத்தானர்கள் காந்தியக் கதை, என்று சொல்லி என்ன எழுதுகிறார்கள்? விதேசி கதாநாயகன்துணிக்கடைக்கு முன்னால் மறியல் செய்தான் அல்லது மறியலை வேடிக்கை பார்த்தான். சிறைசென்றுன். தியாகியானான். இது காந்தியக் கதை - அல்லது நாவல். ஈழத்தில் - காந்தியின் முக்கிய கொள்கையான மதுவிலக்கு உண்மை பேசல் போன்றன எப்படித் தோற்கின்றன என்பதைக் கூறுவன் காந்தியக்கதைகள் இன்றைய வாழ்வில் காந்தியம் என்று ஒன்றே இல்லை என்றே மனக்கைப் புடன் கூற நேரிடுகிறது.

கண்டகும்

கேட்டகும்

“எழுத்தாளர்களே! நாட்டிற்குத் தேவையான நல்ல கருத்துக்களையும், சிந்தனைகளையும் மக்கள் முன் வைக்க வேண்டும். அரசியல்வாதிகளான நாம் அவற்றை செயல்படுத்த முயல்வோம். அரசியல்வாதியால் சிந்தனையையும், செயலையும் ஒன்றுபடுத்திச் செய்தல் மிகவும் சிரமசாத்தியமான காரியமாகும்.”

— யாழ் எழுத்தாளர் சந்திப்பில் இலங்கைக் கலாச்சாரமந்திரி திரு. எஸ். எஸ். ரூலிதிலகா

பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சமூத்துக்கு விதியும் செய்தகலைமகள் ஆசிரியர் கி.வா. ஜி. கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். மெதுவாக அவரை அணுகிய சமூத்து நண்பர் ஒருவர் மெதுவாகக் கேட்கிறார்.

“ஜீயா!... நமது பண்டித மணியின் பேச்சு எப்படி?”

“... ம...ஆ பேச்சா...? ஏன் சார் உங்க பண்டிதாணி அன்ப்பு அன்ப்பு, என்று சொல்கிறார்களே..அன்பு என்று சொல்லத்தெரியாதா?..”-அவ்வது அவருக்கு குற்றியலுகரம் தெரியாதா? சி.வா. ஜி. கேட்கிறார். அபிப்பிராயம் கேட்ட அன்பர் திகைத்துப் போகிறார்.

சமூத்துக்கு வருகை தந்திருந்த சி.வா. ஜி. - சமூத்தவர்களின் அன்பைப்பெறவோ, என்னவோ - சமூத்தின் சிறுக்கை மணிகளில் ஒருவரான க. தி. சம்பந்தன் அவர்களை நோக்கிக் கேட்டார்:

“ஏன் சார் ... உங்க கடைகளையெல்லாம் கொடுங்களேன் நான் நம்ம அமுதநிலை நிலையத்தில் ஒரு புத்தகமாகப் போடுகிறேன். அருமையான படைப்புக்களாயிற்றே உங்க கடைகள்”

“கடைகளா அவை ஒன்றும் என்னிடத்தேயில்லை ஏதாவது இருந்தா என் மாணவன் சு. இராஜநாயகனிடம் தான் இருக்கவேண்டும். தேடித்தான் எடுக்க வேண்டும்.”-சம்பந்தர்

“அப்படியில்ல சார்...நீங்க கட்டாயம் எப்படியாவது அவற்கறைச் சேர்த்துத்தாருங்கள். நான் புத்தகமாகப்போடுகிறேன் இரண்டு பிரதிகள் - ஒவ்வொரு கடையிலும் தேவைசார்.”

-சம்பந்தனும், சு. ராஜநாயகனுமாக அர் உலகமெல்லாம்

அலைந்து, பழைய பிரதிச்னோக் குடைந்து, கதைகளை எடுத்து இரு பிரதிகள் தயார் செய்து சம்பந்தன் அவர்கள் இந்தியா சென்றபோது, ஒரு ஐந்து இருத்தல் ஹார்லிக்ஸ் போத்திலோடு எழுத்துப் பிரதிகளை கி. வ. ஜி. விடம் கையளித்தார். பலவருடங்களாகி விட்டன. புத்தகம் வெளிவரவேயில்லை. சமீபத் தில் ஈழம் வந்திருந்தபோது - கதைபற்றிக் கேட்ட போது அவர் கூறியபதில் -

'பிரதிகள் எங்கோ தொலைந்துவிட்டன'

'பேசக்படம் ஒரு சிறந்த புத்தகம் அதனைப்படித்துத்தான் எனது மாண்பர்கள் நல்ல குழிப் பழுகுகிறார்கள். அதில் என்ன ஆபாசம் கிடக்கின்றது' - எழுத்தாளர் கூட்டம் ஒன்றில் எழுத்தாள சிகாமணி ஒருவரின் முழுக்கம்.

தென்னிந்திய நூல்கள் தடைபற்றி ஒரு கலையான சர்ச்சை எழுந்தனது.

'தென்னகத்து நூல்களைத் தடை செய்தால், இலக்கியத் திருட்டு மிகுந்துவிடும் தென்னகப் பத்திரிகைகளில் வெளி வருப கதை' - ஈ படிக்க வாய்ப்புக் கிட்டியோர் தமது பெயரில் அவற்றை வெளியிட முனைவர் ஆதலால் தென்னகத்துத் தடை பத்திரிகைகளுக்கு நீங்கவேண்டும்' - 'இது ஒருசாரார்

'தென்னகத்துப் பத்திரிகைகள் தடைசெய்யப்படவேண்டும் அவை இறக்குமதி செய்யப்படுவதால், அவற்றைப் படித்து அவற்றையே மாதிரியாகக் கொண்டு போலி உணர்ச்சியை, அவ்வளவு எழுச்சியைப் பெற்று அவை போன்ற இலக்கியம் படைப்போர் மிகுந்துவிட்டனர். ஆதலால் தடை செய்யப் படவேண்டியதவசியம். - இது இன்னெருசாரார்

மொத்தத்தில் இருசாராரும்' ஈழத்து இலக்கிய உலகை தத்தமது சொந்த வேட்கைக்காக-விபசாரம் செய்யத் துணிந்து விட்டனர்.

'விமர்சகர்களுக்கு என்ன தெரியும்? விமர்சகர்களை விடக் கவிஞர்களாகிய எங்கட்குத்தான் அதிகமதெரியும். நாங்கள் எழுதுவதுதான் கவிதை-அதனை எடைபோட இவர்களுக்கு என்ன தெரியும். எங்களைப் போல் பறந்த வாசகர் கூட்டம் இவர்களுக்குண்டா?

-இலக்கிய சர்ச்சையில் யாழிப்பானத்து கவிஞர் ஒருவர்.

'ஹிப்பிகள் போன்று நீண்ட தலையீரை ஜேர்மனியர் வரைப்பதற்குக் காரணம் ஹிட்லரின் வீழ்ச்சியே' - சமீபத்தில் ஜேர்மனியால் நாடு திரும்பிய ஒருவரின் கருத்தாக ஈழநாடு வெளியிட்ட அற்புதமான உண்மை.

மகாகவி பாரதியாரின் மரண ஊர்வலத்தில் கலந்துகொண்டோர் தொகை கமார் 20. சிறுகதை எழுத்தாளர்க்கு. அழிரி சுடுமியின் ஊர்வலத்தில் கலந்துகொண்டோர் தொகை சமார் 3. ஆக 50 ஆண்டுகளான இந்திய தமிழிலக்கிய வளர்ச்சி பதிப்புப் பேர் மட்டும் தானு?

'எப்படியும் ஆண்கள் பெண்ணுக்குள் அடக்கம்தான். இதனை ஆண்கிலேயன் நன்குணர்ந்துள்ளான். எப்படியா? இதைப் படியுங்கள் - Ladies Lad; Woman-Man, Female-Male'

தொகுத்தளிப்பவர் :- என். அருட்பிரகாஷம்


கழுனுவின் காதலி

மு. கணகராசன்

மதுரநிலையம் மானிப்பாய்

விலை ரூ. 1-00

ஓரங்க நாடகம்



மதிப்புரை

முத்தமிழில் ஒன்றுண்ணாடகக்கலைபோதியளவுவளர்ச்சிபெறவில்லை என்பதனை இன்றைய தமிழுணர்ந்த இரசிகர்கள் நன்கறிந்துள்ளனர். தமிழ் சினிமா நாடகவளர்ச்சியை தடைப்படுத்தியதுமாட்டுமல்லாமல், தனது சாயல்படுத்திய நேரடி நடிப்பே நாடகம் என்ற பயங்கரமானதொரு அபிப்பிராயத்தை நாடகமன்றம் நடிகர், நாடகாசிரியர், இரசிகர்களிடையே ஏற்படுத்திவிட்டது. யதார்த்தவாழ் வின் முழுமையான அபிநிய வெளியீடே நாடகம் என்பதனை நாடகப் பொறுப்பு வாய்ந்தோர் அறியத் தவறிவிட்டனர்.

மேலெநாட்டு நாடகங்களிலும், யப்பான் இந்தியாவில் வங்காளம் கேரளம் ஆகிய பகுதி நாடகங்களிலும் - நாடகத்தின் பூரணத் துவத்தைத் தெளிவாகக் காணக்கூடியதாகவுள்ளது. இந்த உள்ள மையை நன்குபூர்ந்த மு. கணகராசன் தம் பணியை சிறப்பாகத் தமது நூலில் ஆற்றியுள்ளார் என்றே கூறல் வேண்டும்.

கழுனுவின் ‘காதலி’ - என்ற இவ் ஓரங்க நாடகம் கைமுனுவின் வாழ்வின் ஒரு பொறியாகும். ஒரே காட்சியில் குமார் நாற்பத்தைந்து நிமிடங்களில் அமையக் கூடியதாக - அழகான், அர்த்தச் செறிவான உரையாடல்களின் மூலம் கதையையும், தொளிப்பொருளையும் உணர்த்திச் செல்வது பாராட்டக் கூடியதாக உள்ளது. கதையின் கரு தமிழ்மானிகளுக்கு கசப்பை ஷட்டினால் அதற்கு வரலாறு என்ன செய்யும்? படிக்கவும் ஏற்ற நாடகம்.

ஓளிபிழந்த வையரம்

‘யுவரிஷி’

இலக்கியக் கருத்தாங்கு
ஒன்றில் பங்குபற்றுவதற்காக
விலக்கியில் கயாரித்து
விட்டு நிமிர்ந்தபோது, இலக்கிய
எசுராத்தில் அமிழ்ந்து
கிடந்தபோது அம்மாவினால்
கொண்டு வந்து வைக்கப்பட்ட
தேநீர் இப்போது ஆறியலர்ந்து
போயிருந்ததைக் கண்டேன்.
அதையும் ஒரு கையால் எடுத்
துக் கொண்டு ஈவிச்சேரடிக்குச்
சென்றேன். அன்றைய பத்திரி
கைகள் ஈவிச்சேருக்கு அருகிலிருந்த ஸ்ரூலில்தான் வைக்கப்
பட்டிருந்தா.

ஈவிச்சேரடிக்குச் சௌகர
மர்ந்து தேனீரை ஒரே முங்கில்
ஞாத்து முடித்துவிட்டு, பத்தி
ரிகையொன்றை எடுத்துப் பிரித்
தேன், மேலோட்டமான
பார்க்கவேயாடு பத்திரிகையின்
பக்கங்களைப் புரட்டிக்கொண்டே
சென்றபோது, ஆங்கில இலக்கியப் போக்கிலைப் பற்றிய
தொரு விமர்சனக் கட்டுரை
கிடந்தது கண்டேன். அதை எழு
தியவரின் பெயரை நோக்கிய
போது,

மனம் துணுக்கென்றது.

இது அவனை இருக்குமோ?

பஸ்கலைக்கழக வாழ்க்கையின்
போது இணைபிரியாத இரட்டை
யரென் பெயெரெடுத்ததும்,

ஆங்கில இலக்கியமும், தமிழ்
இலக்கியமும் சரி சமனை ஒரு
வரால் மற்றவருக்கு உணர்த்தப்
பட்டதும், போலிக் கோபத்தை
ஏற்படுத்தும் அளவிற்குக் கூட
குடான் வாகப்பிரதிவாதங்கள்
இடையிடையே நிசுக்கதப்பட்ட
தும். ஆன செயல்களுக்கெல்
வாம் காரணமாக இருந்த என்
நூபன் சிவராமனேதான் இக்
கட்டுரையை எழுதியிருப்பானே?

அவன் தான் இக்கட்டு
ரையை எழுதியிருப்பான்
என்று நினைத்துப் பார்க்கும்
போது மனதுக்கு எவ்வளவு
இதமாக இருக்கிறது.

இக் கட்டுரையை நிச்சயம்
அவன்தான் எழுதினாலென்றால்
தமிழ் இலக்கிய உலகம் மிகவிரை
வில் சிறந்ததொரு இலக்கிய அறி
ஞை, விமர்சகனை, ரசிகனைப்
பெற்றுவிடும் என நினைத்துப்
பார்க்கிறேன்.

ஆனால்

இடையில் அவன் வாழ்க்கை
யில் நேர்ந்த அந்தச் சம்ப
வத்தை-திருப்பு முனையாக
அமைந்து அவன் வாழ்க்கைப்
பாதையையே மாற்றிவிட்ட அந்தச்
சம்பவத்தை-மனம் மறந்திருக்கும் வரை கான் இப்படி
நினைக்க முடிந்தது.

அச் சம்பவம் நினைவுக்கு வந்ததுமே நெஞ்சம் ஒரேயடியாக

கனத்து. நினைவுகளின் தாக்கத் தால் மனதின் ஆழத்திலிருந்து கிளம்பியதொரு பெருமுச்சோடு ராஸிச்ரேரில் சாய்ந்தேன்.

பல்கலைக்கழ வாழ்க்கையில் சிவராமனுக்கும் எனக்கும் நேர்ந்ததும், இன்றும் என்னுஸ் மறக்கழுதியாமல் இருப்பதுமான சம்பவக் கொர்வைகளின் நினைவுள் என்னுஸ் கிளர்ந்தன.

2

ஆங்கில இலக்கியத்தின் சிறப்புப் பட்டம் பெறுவதற்காக பல்கலைக் கழகத்திற் பயின்று கொண்டிருந்தான் சிவராமன். நான் தமிழ் இலக்கியத்தில் சிறப்புப் பட்டம் பெறுவதற்காக பயின்று கொண்டிருந்தேன். இருவரிடையேயும் இருந்த ஒத்த குணப்போக்கும், இலக்கியங்களின் பால் கொண்டிருந்த ஆராதகாதலும் துணைகூட்டவே பல்கலைக் கழகத்தில் சேர்ந்து குறுகிய காலக்களுக்குள்ளாகவே இருவரும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம்.

இருவரும் எத்தனை எத்தனை தாட்கள் பொழுது போவது கூடத் தெரியாமல் இலக்கிய விசாரத்தில் அமிழ்ந்திக்கிடந்திருப்போம். ஷேக்ஸ்பியரைப் பற்றியும், ஜெல்லியைப் பற்றியும் மில்ரஜைப் பற்றியும், பெர்ரனைப் பற்றியும், பெர்னூட்ஷோவைப் பற்றியும் எனக்குச் சொல்லித் தருவான் அவன். கம்பனைப் பற்றியும், வள்ளுவரைப் பற்றியும்,

இளங்கொலைப் பற்றியும், பாரதியைப் பற்றியும் புதுமைப்பித் தனைப் பற்றியும் அவனுக்குச் சொல்லுவேன் நான். மேலைத் தேச இலக்கியங்களையெல்லாம் அலசி ஆராய்ந்து விமர்சனம் செய்வான் அவன். கிழமைத்தேச இலக்கியங்களை விவிவாக விமர்சித்து விளக்குவேன் நான்.

இருவருமே ஒருவரின் அறி வில் மற்றெருநவர் பொருமைப் பட்டிருக்கிறோம். ஆனால் நம்மிருவரையும் கண்டு பல்கலைக் கழகம் பூராவுமே பொருமைப் பட்டதும் உண்டு. நாம் இருவருமே எதிர்கால இலக்கிய உலகில் மிகப் பிரதானமான அங்கம் வகிப்போமென அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

அவனைப்பற்றி நானும் அப்படித்தான் நினைத்தேன்.

என்னைப்பற்றி அவனும் அப்படித்தான் நினைத்தான்.

மாலதியும் கிளாராவும் எங்கள் வாழ்வில் குறுக்கிடும் வரையும் இவை சரிபோலவேதான் தென்பட்டன. ஆனால், என்வாழ்வில் மாலதியும், சிவராமனுடைய வாழ்வில் கிளாராவும் குறுக்கிட்ட பின்னர்—

மாலதியின் குறுக்கிடு தந்த மாற்றங்களினால், இன்று நான் தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிட்டதொரு ஸ்தானத்தில் இருக்கிறேன். கிளாராவின் மாற்றங்களினால், சிவராமன் வாழ்க்கை முழுவதும் ஒரேயடி

யாக மாறி, இன்று தானுண்டு தன் வேலையுண்டு என உலகத் தின் எங்கோ ஒரு முலையிலே ஒதுங்கி வாழ்ந்துகொண்டிருக்கிறோன். இதற்கெல்லாம் காரணமாக அமைந்தது.

காதல்

ஓ! அதுதான் எத்தனை எத்தனை மாயாஜாலங்களைச் செய்து விடுகிறது.

3

பஸ்கலைக் கழக மாணவர்களிடையே அழிகினால் பிரபஸ்யம் பெற்றிருந்தவள் கிளாரா. அவனுடைய கடைக்கன் வீசுசுக்காகவும், மோகனப் புன்னகைக்காகவும், அன்பு நிறைந்த வார்த்தைகளுக்காகவும் அவளை நேசித்தவர்களும், அவனுடைய நட்பினுக்காக முயன்றவர்களும் பலர். ஆனால் அவர்கள் யாருக்குமே கிடைக்காத பேறு சிவராமனுக்குக் கிடைத்தது. அவன் கூமாரான அழுகுடையவன்தானென்றாலும், கவர்ச்சிகரமாகப் பேசுத்தெரிந்தவன். அவனிடம் தன் உள்ளத்தைப் பறிகொடுத்தாள் கிளாரா. சிவராமனும் அவனுடைய மோகனக் கவர்ச்சிகளில் தன்னை இழந்து தான் அவளாகிக் கொண்டு வந்தான்.

சுறக்குறைய இதே காலகட்டத்திலேதான்—

மாலதிக்கும் எனக்கு மிடையே காதல் மலர்ந்தது. அவள் கிளாராவைப் போல அவ்வளவு அழியில்லையெனி

ஞம், அவளிடமிருந்த ஏதோ வொரு இனம்புரியாத கவர்ச்சி என்னை அவள்பால் ஈர்க்கத்து. அன்றியும் அவள் சிறந்ததோர் இலக்கிய ரசிகையாகவும் இருந்தான். இதனால் எனக்கும் அவனுக்குமிடையே ஏற்பட்ட நட்பு இறுகி, பல்கலைக்கழகத்திலுள்ள சந்தர்ப்ப சூழ்நிலைகளின் வசதியினால் காதலாகவே வளர்ந்து விட்டது.

இவை தந்த மாற்றங்களின் பயனுக—

நானும் சிவராமனும் அடிக்கடி சந்தித்து உறவாடி வந்த நிலைமாறி. சந்திப்பதென்றாலே நானும் சிவராமனும், மாலதியும், கிளாராவும் சந்திக்கின்ற ‘நால்வர் சந்திப்பா’க அல்லது இருவர் சந்திப்பெனின், நானும் மாலதியும், சிவராமனும் கிளாராவும் சந்தித்து உரையாடி கிணற வழக்கந்தான் அதிகமாக இருந்தது.

இவை பல்கலைக்கழக வாழ்க்கையின் கடைசிக் காலகட்டங்களில் ஏற்பட்டிருந்த நிலைமைகள்.

இலக்கிய பரிபாஷையிற் சொல்வதானால் நானும் மாலதியும், நானில்லாமல் அவளில்லை, அவளில்லாமல் நானில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டோம். சிவராமனும் கிளாராவும் கூட அதேயளவுக்கு நெருக்கமாக விட்டார்கள்.

பல்கலைக்கழக வாழ்க்கையின் கடைசிக் கட்டம் வரை

இப்படியே வாழ்ந்துவிட்டோம் துன்பங்கள், அதிர்ச்சிகள், கண்ணீர்வட்டத் துடைக்கின்ற நிலை வருமானங்கள் -

இவை எங்கள் வாழ்க்கையில் ஏற்படவே இல்லை.

ஆனால்,

பல்கலைக் கழகத்தை விட்டு விலகிய சில நாட்களிலேயே எங்கள் வாழ்வின் போக்குகளை மாற்றிவிட்ட அந்தச் சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன.

4

கடைசியான்டு பி. ஏ. சிறப்புப் பரிட்சையை எழுதிய தும் நாங்கள் பிரிந்தோம். நான் யாழ்ப்பாணம் வந்தேன். மாலதி யும் கிளாராவும் கொழும்புக்குச் சென்றார்கள். சிவராமன் மட்டக்களப்பிற்குச் சென்றார்கள். வெவ்வேறு இடங்களிலிருந்து வந்து ஒன்றுகூடி கவலையே அறியாத சிட்டுக்குருவிகளாக சோடி சேர்ந்து வாழ்ந்த நாங்கள் மீண்டும் தனியனுகி அவரவர்களுக்குத் திரும்பினாலும். திரும்பிய போதிலும் எங்களுக்குள்ளே கடித்த தொடர்புநிடித்ததன் மூலம், எமது நட்பும் காதலும் குலைந்துவிடாமல் காக்கப்பட்டு வந்தது.

இவை சிறிது காலங்களுக்குத்தான் -

பின்னர் -

என்னுடையதும், மாலதியிலுடையதும் காதல் பட்டு தாய்ந்தையரின் ஆசாபாசங்கள்

என்னும் புயலில் சிக்கி, சுக்கு நூரூசு உடைந்து நொறுங்கியது ஆம். அந்தஸ்து இனம் முதலை பேதங்களதான் வாழ்க்கையின் ஜீவாதார சக்திகள் என்பதிலே அனசக்க முடியாத நம்பிக்கை கொண்ட மாலதியின் தாப்பனாரது வெறி மிகுந்த அசட்டுத் தனத்தால் என்மாலதி இன்னெருவனுக்குச் சொந்தமானால்.

சொந்தமாகு முன்பு, ஆயிரமாயிரம் தட்டவை தன்னை மன்னித்து, மறந்துவிடுமாறு கண்ணீர் ததுப்பும் கடிதம் வரைந்து மனமில்லாத மனத்தாளாக என்னுறவினின்றும் நீங்கினால் மாலதி.

அன்றேடு என்மனம் உடைந்தது,

என் ஆத்மாவின் நிம்மதீக்காக இலக்கியங்களைப் படிப்பதி திலும், அவற்றைச் சிந்திப்பதி லும் ஆழ்ந்து யெபிக்கத் தொடங்கினேன். என்னுள்ள மறைந்து கிடந்த எழுத்தாற்றல் காதல் தோல்வி தந்த உணரவிலைகளால் தூண்டப்பட்டது. பத்திரிகைகளில் கடைகளும், கட்டுரைகளும், கவிதைகளுமாக எழுதினேன்.

ஆத்மசாந்திக்காக ஒருவகை வெறியோடு எழுதிக் குவித்தேன் அதனால்.

இன்றைய இலக்கிய உலகம் என்னைக் கொண்டாடுகிறது பிரமாதமாக ஏதோ செய்து விட்டேனும். படைப்பிலக்கியத் திலும், திறனால்லும் வூம் பல வியத்தகு பணிகளைச் செய்துவிட்டேனும்.

இத்தகைய புகழ்ச்சி மொழி களைக் கேட்க்கும் போதெல்லாம் என்னைச் சிருஷ்டி கர்த்தாவாகி

கிய மாலதிக்கு மானசிகமான நன் றி களை அர்ப்பணிப்பேன் நான்.

5

என்னிப்போவன்றி, சிவரா மன் காதலிலே வெற்றி பெற்று சிளாராவைக் கைப்பிடித்தான்.

துன்பத்தின் சாயலீயே அறியாத சொர்க்கத்தின் மலர்களைப் போன்று, இன்பத்தின் அரவலைப்பிலே, அந்த ஜோடி கள் தம் வாழ்வைத் தொடங்கினர்.

சிளாரா, விருந்துபசாரங்கள், நண்பர்சஞ்சான கொண்டாட்டங்கள், மாலை நேரத்தின் இனிமையான பொழுது போக்குவர்கள் போன்ற ஆங்கில பழக்கங்களிலும், அவர்களுடைய நாகரிகங்களிலும் சுடுபாடுடையவர்கள். ஆங்கில இலக்கியம் கற்றவனுகிய சிவராமனுக்கும் இவையான்றும் ஆட்சேபத்துக்கு றியதாகத் தெரியவில்லை. இவைகளிலெல்லாம் தானும் விருப்போடு பங்குபற்றத் தொடங்கினான்.

அதனால்,

உள்ளத்தின் உணர்வுகள் தூண்டப்பட்டுவதற்கு எந்த வொரு சந்தர்ப்பமும் ஏற்படாதது மட்டுமன்றி போலித்தனங்களும் அற்ப சந்தோஷங்களும் அந்த உணர்வுகள் மீது படிந்து அவற்றின் நுண்ணிய முளைகளை மழுங்கக் கெய்து விட்டன.

உண்மையிலேயே அறிவும் ஆற்றலும், நுண்ணிய இலக்கிய ரகசையும் உடைய அந்த வைரத்தின் மீது உலகியல் பாசம், டாம்பீகம், நாகரிகம் என்கின்ற தூசிகள் படிந்தன.

காரணமாக அமைந்தவள் சிளாரா.

சிவராமனுடைய காதல் மயக்கத்தைப் பயன்படுத்தி அவனுடைய உணர்வுகளை தனது இஷ்டங்களுக்கெல்லாம் ஒத்தி சையப் பழக்கிவிட்ட சிளாராகிடைத்தற்கரியதொடர்வதை ஒளிகுன்றச் செய்து விட்டாலென்பது எனக்குப் புரிகிறது.

சிவராமனுக்கோ—

புரிந்திருக்காதென்று தான் நினைக்கிறேன்.

ஆம், ஏதாவது அகப்புரட்சி இன்றன் மூலமாக அவன் வாழ்வின் போக்குகள் அனைத்துமே திசை திரும்பி, உணர்வுகளில் சஞ்சாரம் செய்யத் தொடங்கும் வரை அவன் இவற்றைப் புரிந்து கொள்ளப் போவதில்லை:

ஓ காதலே!

'என்னுடைய ஆக்மாவின் ராகங்களைத் தட்டியெழுப்பியதன் மூலம், என்னை ஒளிபெற்றுப் பிரகாசிக்கச் செய்துவிட்ட நீ.

உண்மையான தொருவைரத்தினை, உலகியல் பாசத்தில் அமிழ்ந்தச் செய்ததன் மூலம் ஒளியூக்கச் செய்துவிட்டாயே' என்று நினைத்தேன், என்றஞ்சில் வேதனை கவிந்தது. அப்போது

கூடத்துச் சுவரில் மாட்டப் பட்டிருந்த சடிகாரம் நான்கு முறை அடிக்கிற சப்தம் கேட்கவே, சிந்தனையிலிருந்து விடுபட்டவனுக் களிச்சேரை விட்டு எழுந்து, இலக்கியக் கருத்தரங்கில் பங்குபற்றுவதற்குப் புறப்பட ஆயத்தமானேன். ★

மலையாளம் : எஸ். கெ. போற்றேக்காட்



“பாட்டுக்காரி”

விடிவதற்குமுன்பு, குளி கும், இருஞம், அமைதியும் கலந்த சலனமற்ற அந்தச் சூழ்நிலையத்துளைத்துக் கொண்டு மெயில்வண்டி ஒருமுறை கூளியது. ‘சட... சட சட...’, என்று வண்டியின் சப்தம் சற்றுத் தொலைவில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

புகைவண்டி நிலையத்திற்குத் தெற்கே ஒன்றரைப் பரலாங்கு தொலைவில் மறைந்துகிட்டந்த சோளக்காட்டின் ஒரு பகுதி யில் தெரிந்த அந்தப் பாழ ஸெந்த வெட்டில் ‘செட்டில்’ இரண்டு சிறிய உருவங்கள் மூடப்பட்டுக் கிடந்தன. புகைவண்டியின், “விசில்” சப்தம் அந்தப் போர் வையில் ஒரு சலனத்தை ஏற்படுத்தியது.

உருக்குச் சக்கரங்களும், பிரேக்கும் ஒன்றேடென்றுரச பயங்கரமான ஓர் அலறலோடு

புகைவண்டி அந்தக் குக்கிராம நிலையத்தில் வந்து நின்று ஒரு பெருமுச்சவிட்டது.

செட்டில்கிடந்த போர்வைக் குள்ளிருந்து பதினெண்கு வய ஆள்ள ஒருவனுடைய கலைந்த தலைமுடியும், முகமும், எலும் புந்தோலுமான நிர்வாணமார்பும் வெளியே வந்தன. தனது மார்பினைப்போலவே மேடுபள்ளம் நிறைந்த அந்தத்தரையிலிருந்து அவன் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து, தனக்கருகில் உறங்கிக்கொண்டிருந்த மற்ற செரு உருவத்தினைப் பிடித்துக் கூலுக்கியபடி, ‘சிதா ! சிதா ! எழுந்திரடி. மெயில்வந்தாச்சு’ என்றார்.

சிதா ஆழந்த நித்திரையில் மயங்கிக்கிடந்தாள். அவன், விழிகளைத் திறவாமலே முன்கியபடி, வெறுப்புடன் முகத்தைக்குலுக்கிவிட்டு, மறுபுறம் புர ஸ் டு,

துடைசஞ்சிடையில் ஈசகளைத் தோர்த்துக் குலுகிச் சுருங்கு படுத்து நிக்திரையின் விறுவிறுப்பான இறுதி அந்தியாயத்தில் நுழைந்தாள்.

அவன் நிமிடந்து நின்று கொண்டு. தன்னுடைய கால் சட்டையின் நாடாவை இழுத்து சட்டையிலிருந்து கிழிட்டு தொங்கிய பாகங்களை ஆங்காங்கு ஒன்றாகச் சேர்த்துக்கட்டி ஒழுங்கு படுத்தினான்.

சீகா சட்டைசெய்யக்கூடிய நிலையில் இல்லாததை அறிந்து, அவனுடை மதுகப்பறத்தில் ஒரு குத்துள்ளட்டுப் பின் பலமாகப் பிடித்துக் குலுக்கியபடி ‘சனியனே ! நீ செத்தாபோனே? மெயில் புறப்பட்டாச்செடி’ என்றான்.

அந்தப்பெண்ணின் விழிகள் மெல்லக்குதிறந்தன. முன்கிடந்த கரிய இருட்டு அவனுடைய இனிமையான கனவுகளுக்குத் திரையிட்டது. சிறைந்து போன மேல்கூரையின் துவாரத்தின் வழியே வெகு உயராத்தில் அவளை விட்டுப்பிரிந்த கனவுகள் நயங்கி நிற்பது போல ஆகாயத் தின் ஒருபகுதி தெரிந்தது.

இரயில் நிலையத்தில் வண்டி வந்து நின்றதைத். தொடர்ந்து பிரயாணிகளுடைய கலகலப்பும் ‘சாயா—காப்பி’ என்ற குரல் கணும் சலந்த ஒலி அலைகள் அவனுடைய காதுசளில் வந்து மோதின அவனுடைய கண்க

சிற்குடை

சிந்தனை செய்யாத படிப்புப் பயணர்றது ஆயிரக்கணக்காகப் புத்தகங்களைப் படித்துக் குவித்த போதிலும், படிக்கவற்றை ஒரு நிமிடமேலும், சிந்திக்காவிடின் அறிவுத்தெளிவு ஏற்படாது. படிப்பு என்பது ஒரு மாணிக்கக்கல், அதனைச் சிந்தனை என்னும் சாணையில் கொடுக்குத் தீட்டாவிடில் அங்கு ஒளிப்பற்றுப் பிரகாசிக்காது. படிக்கவற்றைச் சிந்திக்க சிந்திக்கத்தான் மூடப்பட்டிருந்த ஞானக்கதவுகள் எல்லாம் ஒன்றங்களின்மேலாக திறக்கப்படுகின்றன. நெல்லிலிருந்து உமியைப் பிரிந்து எடுப்பது போல நஸ்லவர்ணாபும், தீயவற்றைபும் பேருஷாத்தும் சுக்கியைச் சிந்தனையே உருவாக்குகின்றது.

வீல் வியப்புத் தோன்றியது. அவள் படபடப்போடு எழுந்து பாவாடையை இறுக்கிக் கட்டிய வாரே, தலைமுடியை அவிழ்க்கு முடிந்துகொண்டு, போர்த்தியிருந்ததுணியைச் சுருட்டிக் கிக்கத் தில்லவத்தவாறு, ‘நான் தூங்கிப் போயிட்டேன்’ என்று வருத்தத்தோடு கூறிக்கொட்டே சுரோதரனை நெருங்கினான்.

இருவரும் வெளியேயே நீ ‘ஸ்டேஷன்’ வெளிச்சுத்தை நோக்கி நடந்தனர். கிழக்குப் பக்கமாக சிராம மொன்றிலிருந்து கோழியொன்று கூவியது. குளிரின் இலேசான அலைகள்

அவர்களுடைய சிறியமுகங்களில் மோதிக்கொண்டிருந்தன. வானத் தில் நடசத்திறங்கள் குளிர்ச்சியால் விறைச்துக்கிடப்பன போலத் தோன்றின.

சீதாவும், சாந்தப்பனும் அந்திலையத்தின் படைப்புக்களாகும்—இந்தியாவில் எல்லாப் புதைகளன்றி நிலையங்களிலும் காணப்படுகின்ற மனிதநாய்கள். அந்திலைய ஒட்டவின் ஏசில் இலைகளை நம்பி வயிறுவளர்த்து, ‘ஸ்டேஷன்’ பிளாட் பாரக்தில் மரங்களின் கீழ் படுத்துறங்கி மீது நேரத்தில் ஏரூவரோ டோரூவர் கட்டிப்புரண் டு மகிழ்ந்தும், குரைத்தும், உவரையிட்டும் வாழ்ந்து அழிகின்ற மனிதநாய்கள்.

தங்களுக்குத் தாய்தந்தை இருந்திருக்கவேண்டுமென்பதில் சீதாவுக்கும், சாந்தப்பனுக்கும் நாம்பிக்கையில்லை, அந்திலையப்பளாட்பாரத்திற்கு அப்பாலுள்ள வாழ்க்கையைப் பற்றிச் சாந்தப்பனுக்கு ஒரு நினைவுண்டு தான்வயலொன்றில் நாயின்பின் ஞால் ஒடியதும், அதுதிரும்பி நின்று தன்மீது தாவிலிமுந்து கடித்ததும், தன்னுடையஅம்மாடுடி வந்து தன்னை எடுத்துச் சென்று ஒரு மரத்தின் கீழ் கிடத்திக் காப்பாற்றியது—இவைமட்டும் அடங்கிய ஒரு காட்சி சாந்தப்பனுடைய மனதில் அழியாது கிடத்தது. சீதாவுக்கு அத்தகைய நினைவுகள் ஒன்றுமில்லை. ஆபீஸ்க்களினைச் சுற்றியிட்டுமே அவ

வாழ்க்கைப் பாதையில் திரும்பிப் பார்க்காரே! திரும்பி ஞால் பணமும் புகழும்உன் போக்கைத் தடுத்துவிடும். அவையின் தொடர நீழுன்னேறு

மேதைகள் வானத்திலிருந்து வீழ்வதில்லை. சமுகாயத்தில் தான் பிறக்கிறார்கள். எனவே மேதையை வாழ்க்கத்திடம் பழக்கத்தை நாட்டிலே நிலை நாட்டு

கர்வமுள்ளவன் கடவுளை இழக்கிறான். பெறுமைக்காரன் நன்றானை இழக்கிறான். கோபக்காரனே தன்னையே இழக்கிறான்

தொகுப்பு:- செல்வி கருஜா

ஞாடைய வீட்டு நினைவுகள் பற்றிக்கிடந்தன.

சீதாவுக்குப்பத்துபதிலை வயதான போது, சாந்தப்பனுக்குச் சில கலைக்கமைகள் கோன்றின. தனது சகோதரியைப் பொறுக்கிப் பயல்களுடைய கூட்டத்திலிருந்து பிரித்துக் காக்கும் பொருட்டு, அங்கு அவன் உறங்காமல் அவளோடு முன்சொன்ன அந்த இருப்பிடத் துக்குப் போவான்.

வன்டியில் ஏறிச்சென்ற கூடபாட்டுப்பாடி பிரயாணி களிடமிருந்து காகவாங்கிச் சுற்றுமாறுபட்ட ஒரு வாழ்க்கையினை நடத்தினான். கிராம போன்னிசைத்தட்டுக்களிலிருந்தும் இந்

திப்பட நகளிலிருந்தும் கேட்ட புதியபாட்டுக்களை மனப்பாடும் செய்து. அதே தொணியிலும், ராகாத்திலும் சாந்தப்பன் பாடும் பொழுது சிதா பின்னால் நின்று கொண்டு, தனது அழகான குயிர் காலில் அந்தப்பாடலைத் திரும்ப்பாடுவான் பாட்டமுடிந்ததும் இருவரும் பிரயாணி களின் முன்பு கையை நீட்டிக்கொண்டு நடப்பார்கள். சிதா தனக்குக் கிடைக்கும் காசகளையெல்லாம் தனது சகோதரனிடமே கொடுத்துவிடுவான். காசகளைப் பாதுகாப்பதற்காக சாந்தப் பனுடைய காக்கிக் கால் சட்டை யின் கீழ்ப்பகுதியில் ஓர் இரசுசியப் 'பாக்கெட்' இருந்தது.

நன்ஸிரவு வந்தது. காலம் தலைச்சூய் மாறியது. ஒட்டல் களெல்லாம் மூடப்பட்டவீடிட்டன. எச்சில் இலைகளும் கிடைக்கவில்லை அவர்களது ஒருநாள்வருமானம் முழுவதையும் 'கொடுத்தாலும் ஒருபீடு' அரிசியோ, கால் படிசோரே கிடைக்காது. ஆகாரம் என்ற பெயரைச் சொன்னுவே, அவர்களை எல்லாரும் அடித்துவிரட்டுவார்கள். வண்டியில்வரும் பெருந்தன்மையுடைய பெரிய பிரயாணிகள் கொடுக்கின்ற மிக்கங்களை விழுங்கி கையை நக்கி, வயிற் றின்னெத்தை நிலைநிறுத்தக் கொஞ்சம் பச்சைத்தன்னீரையும் குடித்து அவர்கள் ஒவ்வொரு நாளையும் கழித்து வந்தனர்.

இந்த உலகத்தில் எப்படியும் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்கிற அளவுக்கு இந்த உலகத்தில் இன்பங்கள் கலந்திருக்கின்றன. அதுபோலவே உடனடியாகச் செத்துத்தான் தீரவேண்டும் என்கிற அளவுக்குக் குன்பங்களும் மலிந்திருக்கின்றன.

— டைடின் எட்வாஸ் —

இரவை வழியனுப்புகின்ற அந்தக் குளிர்ந்த காற்றினாடே, நீந்திக்கொண்டிருக்கும் சிதாவிடைய மனதில் பல காட்சிகள் தோன்றித் தோன்றி மறைகின்றன-நெருக்கமான உறவில்லாத பல காட்சிகள்! சிந்தித் துப்பார்க்க, அவருக்கு அப்படியொன்றும் முக்கிய மில்லை. அவருடைய ஊரில் பசிக்கொடுமையும் பட்டி னியும், சாவும் சோரதாண்டவமாடிக்கொண்டிருந்தாலும், அன்றூடம் அவ்வழியில் செல்கின்ற மெயில் வண்டியில், காழ்க்கையில் பெருமிதமும் ஆனந்தமும் கலந்த காட்சிகளை அவள் காண்பதுண்டு. முதல்வகுப்புப் பெட்டியில் மதுவருந்திக் கொண்டிருந்த வந்த வெள்ளோக்காரனின் சிவந்தமுகம் அவனுடைய நரைத்த கொம் பன்மீனா-அவனுடைய காக்கிச் சட்டையின் தோன்புறத்தில் மின்னிக்கொண்டிருந்த பொன்னிற நட்சத்திரம்- அவனுக்குச் சப்பாத்தி கொடுத்த பார்சிப்

“பிறருடைய பிழை கள் நையான்டி செய்யப்படும் பொழுது சிரிக்கும் நாம், எங்கள் பிழைகளைக் கண்டு அழுமறந்து விடுகிறோம்.”

-- மாட். நெக்கெர்

பெண்மணியின் கைவிரலில் மின் னிக் கொண்டிருந்த இரத்தின மோதிரம். அவளைப்பார்த்து கிலேசாகச் சிரித்த, ஒரு வெள்ளைக்காரனுடையகுழந்தையின் குங்குமப் பூப்போன்ற அழுகான முகம். (குங்குமப்பூவைப் பாவில் அறைத்துக் குடிப்பதால் தான் குழந்தைகளுக்கு அந்திறம் வருகிறதென்று கூலிக் காரப் போர்டர் ராமுடுசொன்னதை அவள் நினைத்துக் கொண்டாள்) ராமுடு வளர்த்திய புதிய மிசையைப் பற்றியும் அவள் நினைத்துப்பார்த்தாள். ராமுடுவை அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஒருசமயம் ராமுடு அவளுக்குப் பக்ஞைநிறத்தில் கொடுத்து ஒரு சிறிய முத்துப்பையை அவள் இப்பொழுதும் இடுப்பில் செருகிக்கொண்டு நடத்துவது. அந்தப்பாசியை ராமுடு ‘ஒரு செட்டுப்பெண்ணிடமிருந்து திரும்பியது’ என்று நொன்றிச்சுப்பன் அவளிடம் சொன்னதும், அவள் அதை ராமுடுவிடம் சொன்னதும் ‘பேய்! உன்ரெ இன்னென்று காலெ விடும் நான் நொறுக்கி முறிச்சுப் போடுவேன்’ என்று கொல்லிக்கொண்டே ராமுடு

நொன்றிச்சுப்பனைத் துரத்திக் கொண்டு ஓடியதையும் அவள் நினைத்துப்பார்த்தாள். இரண்டு கால்களும் முடமான பின்பு சுப்பன்னன் நடந்து செல்லும் அந்தக்காட்சியைக் கற்பனை செய்த அவள் தனியே சிரித்துக் கொண்டாள்.

ஒற்றைக்கண்ணன் அந்துல் லாவுக்குக் கிடைத்த அந்தப் புதிய கண்ணையைப் பற்றித் தான் சாந்தப்பன் சிரித்துக் கொண்டிருந்தான். ஏதோ வொரு பட்டாளக்காரன் கையிலிருந்து நழுவிவிட்ட ஒன்று தான் அந்த‘அப்ரம்’ பூசப்பட்ட வீமானிக்கண்ணுடி. தூங்கும் போதுகூட அப்துல்லா அந்தக் கண்ணையை அணிந்து கொண்டிருப்பான். சாந்தப்பனுக்குப் பொறுமை வந்தது. சுற்றுமுன்பு அப்துல்லாவுக்கு அவன் ஒன்றை அணு கட்டி கொடுத்தது நினைவுக்குவந்தது. “பொழுதுசாய்டும். நான் அந்தக்காசைக் கொடுக்கும்படி கேட்டேன். அப்துல்லா தராவிட்டால் அந்தக் கண்ணையைப் பிடுங்கிக் கொள்வேன்” என்று சாந்தப்பன் சமாதானம் செய்துகொண்டான்.

சிதாவும், சாந்தப்பனும் ஹையில் நிலையத்தின் பின்பக்கம் சென்று பதுங்கிக்கொண்டார்கள். வண்டி சென்றபின்புதான் அவர்கள் அங்கிருந்து வெளிவர வேண்டும். இல்லாவிடில் டிக்கட் பரிசோதகர் அவர்களைப் பிடித்து வெளியே துரத்திவிடுவார். அவள் ஒரு இரக்கமற்ற மிருகம்.

பணியடித்தது. கார் டு 'வீசில்' ஊதினார். வண்டி ஒரு முறை கூவிலிட்டுப் புறப்பட்டு மெதுவாக முன் நோக்கி நகர்ந்தது.

'பீளோ—பீளோ—மோரே ராஜா...' அமைதிதவமும் அந்த ரயில்பெட்டியில் இந்திப்பாடல் முழுங்கியது. அந்த இனியகானம் நூங்கிக்கொண்டிருந்த பிரயாணி களையும் படிப்படியாக எழுப் பியது.

'பீளோ பீளோ—மோரே ராஜா...' சங்கிதத்தின் இனிமையான ஆத்மாவைப்போல அதனைத்தொடர்ந்து எதிரொலிப் பாடல். பிரயாணி+கொல்லாம் அந்தப் பெண்ணையே உற்றுப் பார்த்தனர்.

கறுத்த ஒரு பட்டாளக் காரண—ஒரு தமிழன்—நிமிர்ந்து உட்கார்ந்து புன்னகையுடன், 'ஊன்ஸ்மோர்' என்று கூவினான்.

அவர்களிருவரும் அந்தப் பாட்டை ஆரம்பத்திலிருந்து மீண்டும் பாடத்தொடங்கினர். சிதா தளர்ந்துபோனான். மிகுந்த சிரமத்தோடு அவன் சப்த மெழுப்ப முயன்றுள். பாட்டின் நடுவின் அவன் குரல் கம்மிவிட்டது. அன்றூடம் அவளையுமறி யாமல் உள்ளுக்குக்குள் அவனை உண்டுவளர்த்த நோய் அவளைக் கிழேதள்ள அவனது தொண்டையிலிருந்து ஏதோ ஒன்று விழும் யது.

அவளால் நிற்கமுடியவில்லை.

அவன் அந்த இடத்திலேயே அமர்ந்துவிட்டான். சாந்தப்பன் காக்களை வாங்கிக் கொண்டு அவனை அணுகி நின்றபடி கேட்டான்; 'சிதா' உணக்கென்ன நேர்ந்தது?

அவன் பதில் சொல்லவில்லை. அவன் அவளுடைய கையைத் தொட்டுப் பார்த்தான். அவனுக்குக் குளிர் காய்ச்சல் கண்டிருந்தது.

அவர்கள் அடுத்த ஸ்டேஷனில் இறங்கிவிட்டார்கள். எதிரில் வருகின்ற வண்டியில் ஏறித் தான் திரும்பிச் செல்லவேண்டும்.

அடுத்து, விடியும் சமயத் தில் வழக்கம்போல மெயில் வந்து சேர்ந்தது. ஆனால் சாந்தப்பனும், சிதாவும் புறப்பட வில்லை. தரையில் விரித்துக் கிடந்த கந்தல் துணியில் சுருண்டுகிடக்கின்ற தனது சகோதரியை உற்றுப்பார்த்தபடி அவன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.

அறையின் ஒரு மூலையில் முன்று கற்களைக் கூட்டி அனமைக்கப்பட்டிருந்த அடுப்பின்மேல் துத்தநாகப் பாத்திராத்தில் கஞ்சி கொதித்துக் கொண்டிருந்தது. 'சிதா, கொஞ்சம் கஞ்சி கொடுக்கட்டுமா?' அவன் கேட்டான். அவன் தலையைச்தாள். அவன் சிறிதளவு கஞ்சியை ஒரு பழைய சிகரட்டு டின்னில் வடித்து அதனை அவளுடைய உடகுசஞ்சிக்கையில் வைத்துக் காட்டினான். அவன் தலையை உயர்த்தி ஒரு முரடுகுடித்தான். 'போதும்' என்று தலையைக் குலுக்கிவிட்டு அப்படி யே சாய்ந்தவாறு படுத்தாள்.

சந்திரத் தொலைவில் சாந்தப்பன் ஊசியில் நூலைக் கோர்த்து சட்டையைக் கழற்றி, கால் முட்டியின் மீது வைத்து அந்தத் துணியில் துங்கங்கு துண்டுவைத்து கிழிச்சல்களைச் சரி செய்து கொண்டிருந்தான். சிதா, தனது இடுப்பில் செருகியிருந்த அந்தப்

பச்சைவண்ணப் பாசிப்பையே
எடுக்குத் து, அதனுள்ளிருந்து
வெளிரு பொருளை எடுத்துத்
தனது வலது காதில் அணிந்து
கொண்டு ஒர்உடைந்த கண்ணு
டியிற் தனது முகத்தைப் பார்த்
துப் புன்னாக புரிவதைக் கண்ட
சாந்தப்பன் அதிர்சியலடந்த
நான். அவன் மெதுவாக அவளை
அனுகிச் சென்று: “சிதா, இது
எப்படிக்கிடைச்சுது?” அவனுடைய புதிய காதனியைத்
தொட்டுப்பார்த்துவிட்டுக் கேட்டான். அது பொன்னிறம் பூசிய
மனோகரமான ஒரு வோலி + கு.

“எனக்கு, இது ரெண்டு
மாசத்துக்கு முன்னுட் வண்டியில் கிடைச்சுது” அவன் கண்ணு
டியிலிருந்து கணக்கீ அகற்று
மலே சொன்னான்.

“எனக்கு நீ என் அதைக்
நாட்டவேயில்லை?”

அவன் ஒரு குற்றவாளியைப்
போல் அமைதியாக நின்றான்.

“இது எனக்கு நல்லாயிருக்கா?” அவன் அவனது
முகத்தை நோக்கி விழிக்கொள்கியவாறு, சிறிது வெட்கம் கலந்த புன்னக்கோடு கேட்டான்.

“அருமையா இருக்குபுள்ளே
—நீ இப்பொ ஒரு சினி மா
ஸ்டாரெப்போல இருக்கே”

“உண்மையாவா?” அவன்
ஒரு நீண்ட புன்னக்கையைச் சிந்தினான். அவன் அந்தக் காதனை
யைக் கழற்றி எடுத்தாள்—அவனுடைய வெளிறிய முகத்திலிருந்து அந்தப் புன்சிரிப்பு மறைய வோலாக்கைச் சாந்தப்பனின் முன் நீட்டங்க்கொண்டே “அண்ண. இதைக் கொண்டு
போய் விற்றுக்கொள் எனக்கு இனி இது தேவைப்படாது”

சாந்தப்பனுடைய இதயம்
பசிரென்றது. அவன் அந்தக்

காதனையை வாங்கி மீண்டும்
அவனுடைய காதிலேயே அணி
வித்தான். “சிதா, உனரை என்னைக்க மாற்றிக்க. நான்
இதெப்போலே இன்னை கொதுக்கும் சேர்த்து, ஓண்ணு
வாங்கித் தருகிறேன்.”

சிதாவின் விழிகள் மலர்ந்து
பனித்தன.

அனால் அவனுடைய எண்ணைம் மாற்றவில்லை. எட்டார் நாள் அவன் தனது பிரிப்பமான அண்ணனிடமிருந்து விடைபெற்றுக் கொண்டான்.

வழக்கம்போல் அன் றும்
காலையில் மெரில் வந்து நின்றா. வயிற்றின் அவற்று சாந்தப்பனை
வண்டிக்குள் பிடித்துத் தன் வியது.

வண்டி நகர்ந்தது.

“மீனோ-மீனோ- மோரே-
மோரே—ராஜா” அவன் ஒரு முறை பாடிவிட்டு நிறுத்தினால் பின்னால் அதைத் தொடர்ந்து பாட அவகாசம் கொடுப்பதற்காக—இல்லை! வண்டிச் சக்கரங்களுடுக்கண்டவாளங்களும் ஒன்றே டொன்று உரசுகின்ற பலவீன மான அழுகுரல் மட்டுமே கேட்கிறது. அந்த உண்மைத் தத்துவம்—வாழ்க்கையின் வெறுமை—அவனை உற்றுநோக்கியது. அவனுடைய விழிகளில் இனாகவிந்தது. காதனை யொன்றினை அணிந்து சாய்ந்து கிடக்கின்ற அந்த வெளிறிய முகத்தை அவன் கண்டான். பாடவின் இடைப் பகுதியைப் பாடிக் கொண்டிருக்கும் பொழுது. அவனுடைய தொண்டையிலிருந்து ஒரு கேவல் வெளிக்கொள்ப்பிடியது. அவன் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு அந்த இடத்திலேயே உட்கார்ந்து தேம்பித்தேம்பி அழுதான்.

(முற்றும்)

'பாலை'

வ. அ. இராசுத்தினம்

குறுநாவல்

வினாக்களுக்குப் பற்றைகளும், காவிளாய்க் கெடிகளும் கள்டம் புதர்களும் மங்கிப் பரட்டைக் காடாய்க் கிடந்த அந்கப் பிராந்தி யங்கிலே, அந்தப் பாலை மரம் மட்டும் மொட்டை வெளியிற் தமிழ்நிமிர்ந்து தோன்றும் இராஜ கோபுரம் போல் ஆழத்தில் வேரோட விட்ட இறுமாப்பில் சூடத்துக் கிளை பரப்பி நின்றது. வரண்ட சூன் காற்றுச் சுழற்றியடித்து சுற்றுப்புறத்தையே சுருகாய் உலர்த்திக் கலகலக்க வைத்துச் சள்ளிகள் உராயத் தீக்கேடுன்றும் அருங் கோடையிற் கூட, அந்கப் பாலைமரம் மட்டும் 'கோடையிலை இளைப் பாறிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவாய்' ஹருக்குள்ளே நீல நிமிர்ந்து பச்சை ஒலைகளை விரித்து நிற்கும் தென்னை மரங்களின் பசுமைக்குப் போட்டியாக அப்பாலைமரம் மட்டுமே அப்பிராந்தியத்திற் காப்பீரித்தது.

பதினெந்து ஆண்டுகட்டு முன்னே.....

உள்ளூர் மிஷன் பாடசாலையிலே ஏழாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த சிவஞானத்திற்கு அன்று சித்திரை விடுதலை. சித்திரை வருடப் பிறப்பிற்காக வீட்டு முற்றங்களிற் பரப்பப்பட்டிருந்த குருக்குடையன் இன்னமும் கோலம் மங்கவில்லை. சிறியவர்களும் பெரியவர்களும் உடுத்த புத்தாடைகள் இன்னமும் புதிது மங்கி வள்ளுன் சலவைக்குப் போகவில்லை. ஏன்? புதுவருடப் பிறப்பன்று விலைமலி வான் வடிகாராயத்தை மாந்திய சிலரால் ஹருக்குள்ளே 'கசமுச்' என்று ஏற்றட்ட பூசல்களின் 'நிலையற்ற தன்மை' கூட இன்னமும் செத்துவிடவில்லை. ஆனால் அதற்குள் 'இளக்கந்தை வெளி' விளைந்து அறுவடைக்குத் தயாராகிவிட்டது. சிவஞானத்தின் தந்தையாரும் அந்த வெளியில் தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தையும் செய்கை பண்ணியிருத்தார்!

'ஆமாம்! தென்கைலை நாதரான கோணேசரின் பூசைக்காகச் சந்தனக் கட்டைகளைக் கடல் வழிக் கொண்டு கொடுப்பதற்காக அக்கிராமத்தார் அங்கு குடியேற்றப் பட்டார்கள்.' என்று கலவெட்டுக் கூறலாம். ஆனால் குளக்கோட்டன் மூட்டிய திருப்பள்ளியைப் பறங்கி பிடித்து, அதற்குப்பின்னால் அதுபூணிக்கண்ணன், புலிக்கண்ணன் கைக்கு மாறியபிறகு, சந்தனக் கட்டை விவகாரம் பொய்யாய்ப் பழங்குடையாய்ப் போயிற்று. புராணகாலத்தின் பிரக்ஞாயே அற்றுப் போய் விட்ட இடைக்காலத்தில் 'நாங்கள் எல்லோருமே வலவெட்ட

ஷத்துறையிலிருந்து வந்த குருகுலத்தவர்' எனப் பெருமை பேசிக் கொண்டு சிவபெருமான் மீனுக்கு வலை வீசிய படலத்தைப் பாராய ணம் பண்ணுவதில் ஊரவர்கள் எல்லாருக்குமே ஒரு திருப்பதி. ஆயின் அந்த வல்லவர்டித்துறைத் தொடர்பும் சீவிய காலக்கில் ஒரு தடவையோ, மிஞ்சினால் இரண்டுமுறையோ செல்வச் சந்நிதியானைத் தரிசிப்பதோடுமட்டும் நின்று இப்பொழுதெல்லாம் உள்ளுர் வருண குலப் பிள்ளையாருக்கு ஆடித்திருவிழா எடுக்கையில் 'சின்னமேளம்' என்ற நாட்டியக் காரிகளை யாழ்ப்பாணத்திலிருந்து வரவழைத்து ஆட்டுவிப்பதோடுமட்டும் இருக்கின்றது. இப்படிப் புராண, இடைக் காலக் குருகுலப் பெருமை பேசுவதைத் தெரிக், கிராமவாசிகள் அத்தனைபெருமே மண்ணை நம்பிவாழும் விவசாயிகள்! ஆகவே வெளாளர்கள்!

அவர்கள் கொட்டியாபுரக் குடலையுடுத்த மணல் மேட்டிவே குடியேறியிருந்தாலும், 'காவும் பொழிலும் கழிமுகமும் புள்ளனிந்த ஏரியும் மல்கிய, கொட்டியாபுரப் பற்றிலே, மாவலித்தேவி செவியையும் பூர்க்கும் கழனிகளிலே கணிசமான பகுதிக்குச் சொந்தக்காரராக இருந்தார்கள். அக்காணிச் சொந்தக்காரர்களின் வீட்டு முற்றத்திலே 'நெற்பட்டறை' இருக்கும்! இப்பெரிய புள்ளி களை விட்டு விட்டால் மற்றவர்க்கெல்லாம் கிராமத்தைச் சூழ விருந்த காடுகளும், அக்காடுகளைத் திருத்திய 'மானம்பார்த்து' பூமிகளும் பிதிரார்ஜிதிம்!

இளக்கந்தை வெளி அந்த இரண்டிலும் அடங்காத 'இரண்டுங் கெட்டான்' பூமி. மாவலித்தேவி மகவாய்ப்புரர்கும் தாயாகிய தன்னளியை, கட்டைப்பறிச்சான் கிராமத்தின் தெற்கு எல்லையாய்க் குடாக் கடலிலிருந்து உள்வாங்கி நீண்டு நெரியும் உப்பங்கழிக்கு அப்பாற் செய்து கொண்டிருக்கையில், கிராமமும் அதன் வட பகுதியும் கங்காதேவியின் கருணைக் கரங்கட்டு அப்பாற் பட்டதாய் வரண்டேயிருந்தது, வரண்டுகிடந்த அந்தக்காட்டிலே, ஊனிலிருந்து பத்துமைலுக்கு அப்பால் எப்போதோ கட்டப்பட்ட அணைகளின் நடுவே குளம் என்ற பேரில் ஒர் பள்ளம், ஆவணிமாதத்திற்கு பிலமாய் வெடித்து வான்மழைக்காக ஆவென்று வாயையப்பிள ந்து கொண்டேயிருக்கும், வாடை யூதத்தொடங்கி மழைபெய்கையில், மார்கழி மாதத்தில் அப்பள்ளம் குளம் என்ற அந்தஸ்தைப்பெற்று நீர் நிரம்பி வழியத் தொடங்கிவிடும். அந்த நீரை நம்பிக் குளத்தின் அயலிலே இருக்கும் ஜம்பது ஏக்கர் வெளியில் தைமாதம் விதைப் புத் தொடங்கிவிடும்! குளம் நிரம்பாவிட்டால் 'மேற்கே பத்துப் பன்னிரண்டு மைல் தூரத்தில் ஒடும் கங்கையில் இருந்து வாய்க்கால் எடுத்து இந்தக் குளத்தை நிரப்ப எந்தப் பசீரதன் பிறக்கப் போகி

ரூன்? என்ற பெருமுச்சோடு குளக்கட்டின் மேலே கோயில் சொண்டிருக்கும் அம்மலுக்குப் பட்டுச் சார்த்துவதோடு அந்திலத்தை நம்பி வாழ்வர்கள் திருப்தியடைய வேண்டியிருக்கும்!

சென்ற ஆண்டு வானம் பொய்க்கலில்லை. இளக்கந்தைக்குளம் நிரம்பியது. வழிந்தது. சிவஞானத்தின் தந்தையாரும் மற்றவர்களும், இளக்கந்தை வெளியைச் செய்கை பண்ணினார்கள். இப்போது அறுவடைக்குத் தயாராகிவிட்டது.



வெள்ளை மாடுகள் பூட்டப்பட்ட கோணமலையின் வண்டி கிராமத்தின் மணல் ஒழுங்கைக் கூடாகப் போய்க்கொண்டிருந்தது - வண்டிக்குள்ளே சமைப்பதற்கும் தண்ணீர் எடுப்பதற்குமான் பாத்திரங்கள், ஒரு பையிலே கறிக்கான காய்வகைகள், உப்பு-புளி அடுத்தது அரிசிச் சாக்கு' வண்டியோட்டிச் செல்லும் தன் தந்தையாருக்குப் பக்கத்திலே, அரிசிச்சாக்கின்மேலே சிவஞானம் தூக்கக்கலக்கத்தோடு குந்திக்கொண்டிருந்தான்.

சிக்திரை மாதமானதால் இலை அசையவில்லை. காற்றுடலில்லை. அட்டமி கழிந்த தேய்பிறையின் திராணியற்ற ஒளி கிழக்கு வானத்தின் வெளுப்பிற்குப் போட்டியாக அப்பிராந்தியத்தைபே அழுதப் பிரவாகமாக்க முயன்று தோல்வியலைந்து கொண்டிருந்தது. வண்டியாடுகளின் சதங்கை ஓலிக்குப் போட்டியாக ஊர்ச் சேவல்கள் நீளக்குரலெடுத்துக் கூலிக்கொண்டிருந்தன. பாலை மரத்திலே அப்போது தான் துயிலுணர்ந்த ஒன்று மெதுவாகக் கரையத் தொடங்கிறது.

ஆரின் எல்லையைத் தாண்டிப் பழக்கப்பட்ட பாதையின் வழியே நடந்து. வண்டி பாலைமரத்தடியை அடைந்தபோது கோணமலை காலைகளின் மூக்கணங்கயிற்றை இழுத்துப்படித்து அதை நிறுத்தினார். சிவஞானம் அதற்கான காரணத்தை அறியாதவனும் வண்டிக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தான். வைகறையின் மங்கலான ஒளி யில் விண்ணங்குப்பற்றைகளும் காலையாய்ச் செடிகளும் சுண்டம் புதர்களும் கரும் பூதங்களாகக் காட்சியளித்தன. இடையிடையே காட்டுக் கிழங்கு கல்லிய குழிகளிலிருந்து பறிக்கப்பட்ட குருத்து மனவெண்மை கலந்த பழுப்பு நிறத்தில் மினுங்கிக்கொண்டிருந்தது.

'அருவி: வெட்ட என்று வர இருப்பவர்கள், சொந்தக்காரராகவே இருப்பினும் கூலிக்கே வருபவர்கள். அப்படி வருபவர்கள் நாம் என்னதான் அவரசப்பட்டாலும், தங்கள் 'சித்தந் திரும்பி' ஆறுதலாகப் பொழுது நன்றாக விடிந்தபின்னர்தான் வீட்டிலிருந்து கிளம்புவார்கள்' என்ற நடைமுறை உண்மை கோணமலைக்கு நன்கு

தெரியும். ஆயி னும் நேற்றுவருகிறேன் என்றவர்கள், இன்று வராமலே இருந்து விடுவார்களோ என்ற சந்தேகம் அவருக்குக் கிளம்பவே. தான் புறப்பட்டுவிட்டதை அவர்கட்டு அறிவுக்கும் முகமாகத் தன் இரு கைகளையும் கூட்டிப் பாம்பு விரல்களின் நுணியை மூக்கடியிற் சேர்த்து கூவென்று நீளக்குரலெலடுத்துக் கூவினார். அவர் கூச்சத்தம் அந்தப் பிராந்தியம் முழுவதையுமே நிறைத்து எதிரொவித்தது.

அவர் கூவலைக் கேட்டதும் சிவஞானத்துக்கு அவனுடைய அம்மா ‘பாலைமரத்திலே இரவிலே பேய் கூப்போடுது’ என்று தன் ணைப் பயமுறுத்தியது ஞாபகத்திற்கு வந்தது.

‘ஆம்; சென்ற ஆண்டு வைகாசி மாதத்திற் பாலை மரம் பழுத் திருந்தது. மஞ்சள் மஞ்சளாய்க், கொத்துக் கொத்தாய்க் கண்ணைப் பறித்துக் கொண்டிருந்த பழங்களைப் பறிக்கச் சிவஞானமும் அவன் தோழர்களும் வந்திருந்தார்கள். ஒரு பெரிய ஆள் உயரத்திற்குக் கூப்பும் கவரும் இன்றி நெடுத்து மேலே கிளை பரப்பி நிற்கும் பாலை மரத்தில் வேலிக்கதியாற் தடிகளாற் கட்டிய ஏணியைச் சார்த்திக் கந்துகளில் ஏறிக் கொண்ட விசுவம் கிளைகளை ஒடித்து ஒடித்துக் கீழே போடச் சிவஞானமும் மற்றவர்களும் பழங்களை ஆய்ந்து வயிறு கொள்ளுமட்டும் சாப்பிட்டார்கள். பழத்தின் பால் உதடுகளீர் பிழையாக ஒட்டிக் கொண்டது. வயிறு முட்டி விக்கல் எடுத்தது. தன்னீர்த் தாகம் நாவை வரட்டியது. அந்தக் கோலத்தில் விடுபோய்ச் சேர்ந்த போதுதான் அம்மா சொன்னு.

‘பாலை மரத்துக்காடா போனா, அங்கே பேய் நின்று இரவிலே கூப்போடுது இனிமேற் போகாதடா’ அம்மாவின் பேச்சுக்குப் பின்னால் அவனுக்குப் பாலை மரத்துப் பக்கம் வரவே பயமாக இருந்தது. ஆனால் விசிவிலிங்கம் துணிச்சற்காரன்!

தந்தையாரின் கூச் சப்தத்திற்குப் பதிலாக ஊருக்குள்ளிருந்து இரண்டு மூன்று குரல்கள் கேட்டன.

சிவஞானம் என்னிக் கொண்டான்.

‘அம்மா சொன்னது போல பாலைமரத்திலே இரவிலே பேய் கள் கூப்போடுவதில்லை. தன் தந்தையாரைப் போன்ற வழிப் போக்கர்கள்தான் கூச் சத்தம் போடுகிறார்கள்.

தன் குரலுக்கு எதிர்க் குரல்கள் கேட்டதும், “அவர்கள் வெளிக்கிட்டு விட்டார்கள். நாம் நேரத்தோட் போய் எல்லாத்தை யும் அடுக்குப் பண்ணவேணும்” என்று தன் பாட்டிற் சொல்லிக் கொண்டே காளைகளைத் தட்டி விட்டார் கோணுமலை.

சதங்கைகள் ஒலிக்க வண்டிக் காலைகள் நகரத்தொடங்கின. இழக்கே வான் வெளுப்பிற் செம்மை படரத் தொடங்கிறது.

காப்பீரித்து நின்ற பாலைமரத்தைக்கடந்து அதற்கும் அப்பால் உள்ள புதர்களினுடே மணற் தடத்தில் இறங்கி அதற்கும் அப்பால் உள்ள சதுப்புநிலையத்திற் சளசளவென்று பாய்ந்து மேட்டிலேறி, வீரையும் முதிரையுமாக நெருங்கி நின்ற காட்டுமரங்களினுடே கல்லிலும் மரவேர்களிலும் ஏறி விழுந்து, சுதாரித்து நிமிர்ந்து சவாரி செய்த வண்டி, காலைச் சூரியன் கிழக்கு வானத் திலே இரண்டு பாகங்கட்கு ஏறித் தன் ஊசிக்கிரணங்களை முகத்திற் கள்ளனரூ குத்துக்கையில் இனக்கந்தைக் குளக்கட்டை அடைந்து விட்டது.

கோணமை வண்டியை விட்டி றங்கி, மாடுகளை அவிழ்த்து அவைகளை ஒரு வீரை மரத்திலே கட்டி வைற்கோற் கற்றைகளைப் பிரித்து அவைகட்கு முன்னால் விசிறிப்போட்டபின், அரிசிச் சாக்கைத் தலையிலே வைத்தவாறு, சட்டிபாணைகள் அடுக்கப்பட்டிருந்த வாளியைக் கையில் எடுத்துக் கொண்டு தன் வயலின் குடிசையை நோக்கி நடக்கத் தொடங்கினார். முழங்காலின் கீழே குதிரைச்சைதை முறுக்கேறிக் கிடக்கும் வலிமை மிக்க தன் கால்களை கல்லிலும் கல்லடியிலும் அனுயாசமாத் தூக்கி, கருங்காலியாய் உருண்டு திரண்டிருக்கும் தன் ஆகிருதியின் கணத்தில் நிலமடைந்தையே அதிரவைத்துக் கொண்டு நடக்கும் தன் தந்தையரின் பின்னாற் சிவஞானம், அவர் நடைக்கு ஈடு கொடுக்க மாட்டாத வனுய் காய்கறிகள் இருந்தபையைத் தூக்கிக் கொண்டு ஒடு வேண்டியிருந்தது

அப்படி ஒடுக்கையில், குளக்கட்டிலே மாட்டுக் குளம்புகள் பட்டுப் பிதுங்கிப் பிதிர்ந்து காய்ந்திருந்த மன் பொருக்குகள் அவன் உள்ளங்கால்களைப் பதம் பார்த்தன. எனினும் தன் ஆற்றுமையை வெளிக்காட்டாதவனுய்ச் சிவஞானம் தன் தந்தையின் பின்னால் ஒடிக்கொண்டிருந்தான்.

குளக்கட்டிற் சிறிது தூரம் சென்றபின் செங்குத்தாய்க் கீழிறங்கி பகம் புற்களுடோ மலட்டித்துப் போய்க்கிடந்த ஒற்றையடித் தடத்தில் இறங்கிச் சில கவடுகள் வைத்தபின்னர் வயல் வேலியின் 'ஏறு கடப்பு'த் தென்பட்டது. சேற்றிலே நடப்பட்டிருந்த வேலிக்குதியாலை இடக்கையாற் பிடித்து, வேலியின் இந்தப் பக்கத்திலே நிலத்தில் ஊன்றப் பெற்று இடுப்பளவு உயரத்திலே வேலிக்குதியாலோடு சார்த்தப்பட்டுக் கட்டப்பட்டிருந்த கவர்க்கம்பிலே வலக்காலை ஊன்றி, இடக்காலை மூட் கம்பிக்குமேலாக வேலியின் உட்பக்கத்தில் இருக்கும் கம்பிற் தூக்கி வைத்து வேலியைக் கடந்து, வலக்காலை

நடைவரம்பிலே ஊன்றி இறங்கி வயல் வரம்பிலே நடக்கத் தொடங்கினார் கோணுமலை. தந்தையார் நொடிப் பொழுதில் இலாவகமாகச் செய்த இந்தக் கடத்தலை சிவஞானம் வொகு சிரமப்பட்டுச் செய்து நடைவரம்பிலே இறங்கியபோது கோணுமலை நடை வரம்பிலே வெளுதாரம் சென்றுவிட்டார். சிவஞானம் தன் தந்தையைப் பிடித்து விடுவதற்காக வயல் வரம்புகளிலே வேகமாக—மிகவும் வேகமாக நடக்ககூடியில் வரம்பிலே தலைசாய்த்தும் படுத்திருந்த நெற்குலைகள் அவன் கால்களிற் சர சரவள்று உராய்ந்தன. புது வேளாண்மையின் சொர் சொரத்த தாள்கள் காவிற்பட்டு மூழங்கால்வரை சுணைத்து அரிக்கத் தொடங்கியது. சிவஞானம் நடந்துகொண்டெயிருந்தான்.

முன்னே சென்ற அவன் தந்தையார் சற்றுத் தரித்து நின்றார் தன் வருகைக்காகத்தான் அவர் காத்து நிற்கிறார் என்றெண்ணிய சிவஞானம் தன் நடையை இன்னமும் வேகமாகக் கூடினான. ஆனாற் கோணுமலையோ வயல் வரம்பிலே நின்று கொண்டு. தாள் பழுத்துச் சரிந்து, நிலத்திலே வீழ்ந்து அலைஅலையாகப் படிந்து, கொத்துக் கொத்தாள தன் குலைகளைக் காலைச் சூரியனின் மஞ்சட் சிரணங்களில் மினுக்கிக் கொண்டிருக்கும் தன் வரலை—அதன் விளைச்சலை நெஞ்சம் பெருமிதமடையப் பார்த்துக்கொண்டேயிருந்தார்.

‘இந்தமுறை அம்மன் கண்பார்த்தே விட்டாள். புதிதாக வந்த கம இன்ஸ்பெக்டர்’ விதைக்கும்படி வற்புறுத்திக் கூறிய ‘முருங்கைக்காயன்’ நன்றாகத் தான் குலை தள்ளியிருக்கிறது. எந்தக் குலையிலும் ஒரு பதரோ நீர்ச்சாவியே, பூச்சி குடியனே இல்லாமல் அத்தனையும் கலீர் கலீர் என்றும் தங்கக் கட்டிகளாய்...

விதைநெல், மாட்டு ‘விசக்களை’ வெட்டுக்கூலி, குடிப்புக்கூலி, சில்லறைச் செலவுகள் எல்லாம் போகப் பத்து அவணமாவது மிஞ்சம்’

என்ற அவர் சிந்தனை ஒட்டத்தின் முடிவிலே “தாயே, கந்திலும் களத்திலுமாக இருப்பது நல்லபடியாக வீடு வந்து சேர்ந்து விடவேண்டும்” எனப்பிரார்த்தித்துக் கொண்டார். அவர்கைகள் அவரை அறியாமலே கூம்பிக் கொள்ள கண்கள் பரவசநிலையிற் கண்ணீருக்கதன்.

தந்தையாரின் மோனப் பிரார்த்தனை முடிவடைகையில் சிவஞானமும் அருகே வந்து சேர்ந்து விட்டான். கோணுமலை தன் மகளைக் கையிற் பிடித்தபடி வயல் நடுவே களத்து மேட்டிலே சடைத்து வளர்ந்திருந்த ஆத்தி மரத்தின் கிழிருந்த குடிசையை நோக்கி நடந்தார்



குடிசையை அடைந்த தந்தையும் மைந்தனும் தலைச்சுமையைக் கிடே இறக்கி வைத்தனர். கோணுமலை அடுப்பிலே கள்ளிகளைக் கூட்டி இடையே தேங்காய்த்தும்பைச் செருதி, மடியில் இருந்த தீப்பெப்பட்டியைக் கட்டி நெருப்புமுடினார். காலையாக இருப்பினும் சித்திரை மாதத்து இலையதையாப் பழ்மலிலும் பொருமலிலும், பிரயாணத்தின் அலுப்பினால் வேர்த்துக் கொட்டத் தொடங்கியது. சிவஞாலம் தலையிலே கட்டியிருந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டு குடிசைக் கப்பிற் சார்ந்து கொண்டான். நெருப்பை முடித்த தண்ணீர் கொதிக்க வைத்த கோணுமலை சுடச் சுடத் தேநீர் கயாரித்து முடித்தபோது குறுக்கு வழியாக வந்த வெட்டுக் காரர்களின் தலைக்கறுப்பு ஏறு கடப்பிலே காணப்பட்டது.

அவர்கள் எல்லாரும் வந்து சேந்ததும் சிரட்டைகளில் ஹாக் தப்பட்டிருந்த கேள்வை இரசித்துக் குடித்தார்கள். குடித்து முடிந்த தும் கங்கள் உடைகளை மாற்றிக்கொண்டு அருவி வெட்டுவதற்காக வயலிலே இறங்கினார்கள். சிவஞானமும் அவர்களோடு சேர்ந்து கொண்டு ‘தாள்க்கத்தி’யுடன் வயல் ‘வரவை’க்குள் இறங்கினான்.

‘நீயும் வெள்ளாம வெட்டப் போறியா? என்ற தந்தையின் கேள்விக்குச் சிவஞானம் சிரிப்பை பதிலாகச் சிந்துகையில், வேளாண்மை வெட்ட வந்தவர்களில் ஒருவரான சிவராசா சொன்னான்.

‘என்ன அத்தான் இப்படிக் கேக்கிறீங்க, இந்த வேலையை வாம் இப்பவே, நம்மோட இருந்து பழகாட்டாத் தமிழி எபப பழ கப் போருன்’

கோணுமலை இதற்குப் பதிலே சொல்லவில்லை. வெட்டுக்காரர்கள் எட்டுப்பெருடனும் சேர்ந்து சிவஞானமும் அருவி வெட்ட ஆயத்தமானான்.

வயலில் இறங்கிய எல்லோரும் நெற்கதிர்களை இரண்டு கைகளாலும் தொட்டு மானவிகமாக நமஸ்கரித்துவிட்டு கிருகிவெறன அரிவாளை வீசத் தொடங்கினார்கள். கிழக்கிலே குரியக்கோளம் கிறுகிறென மேலேறித் தன் கொடுங்கிரணங்களால் அவர்களின் கணங்களைப் பொக்கியது. புது வேளாண்மையின் கோரமான கணங்களுப் பாதுகாப்பாக அவர்கள் எல்லாருமே தரித்திருந்த பழைய முழுக்கைக் காக்கிச் சட்டைக்குள்ளே, அவர்கள் உடல்கள் சித்திரையில் புழுக்கத்தில் உருகிக்கொண்டிருந்தன. சற்று நேரத்திலேயே அவர்கள் அணிந்திருந்த சட்டைகள் தெப்பமாக நனைந்து உடலோடு ஒட்டிக்கொண்டு விட்டன. கணையையும் தினவெடுத்துச் சொறியச் சொல்லும் அரிப்பையும் சட்டை செய்யாமல் குனிந்த குனிவில்,

கத்தியின் வளைவுக்குட் கதிர்த்தாள்களைக் கோதிக், கத்திக்குள் அடங்கிய தாள்களை இடக்கையின் பிடிக்குட் சிக்கலைக்கு ஒன்றொரு பிடியும் நிரம்பியதும் கத்தியோடு அதை அணைத்துப் பின்னால் திரும் பிச் கதிர்த்தாள்களை ‘உப்பட்டி’யாகப் போட்டவாறு. அணி அவர்யாய் அருவி வெட்டிக்கொண்டு அவர்கள் முன்னேறினர்.

‘வெட்டும் வெட்டை மதியம் திரும்புவகற் தள் வெட்டிவி... வேண்டும்: மதியந்திரும்பிச் சாப்பிட்டுவிட்டால் அதன்பிச் வேலை ஒடாது’

என்ற எண்ணத்தில் அவர்கள் மூச் மூச் என்று வெட்டிக்கொள்ளடேயிருந்தார்கள். கதிர்த் தாள்கள் அறுபடும் ‘கரூர் கரூர் என்ற ஒரையைக் காரிர அந்த வயல் வெளியிலே வேறு எந்த ஒரையும் இல்லை. வெதுவெதுப்பும். இறுக்கமுமான சித்திரையின் நிச்சலனம் மதியந் திரும்பினால் கொண்டவின் அசைவில் சற்று இளக்காம். அது வரை ஒரே வெப்பம்... புழுக்கம்.

கதிர் அறுத்துக் கொள்ளிருந்த சிவஞானம், திடீரெனக் கையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு ‘ஐயோ’ என அலறினான். இடக்கை உள்ளங்கையின் கீழ்ப்பகுதியில் சின்னிலிருங்குக் கீழுள்ள கைத் தேட்டில் கருக் கரிவாள் வெட்டியதினால் இரத்தம் ஒடிக் கொண்டிருந்தது. வேளாண்மைச் சுளையின் அரிச்சலே டும், சிக்திரைப் புழுக்கத்தின் அகோரத்தோடும் வெட்டுக்காயம் ஏற்படுக்கிய ஏரிக் கலிற் சிவஞானம் துடிதுடிப்பதைக் கண்ட அவன் தந்தையார், தன் சமையலைப் போட்டது போட்டபடியே விட்டு விட்டு வயலுக்குள் ஒடி வந்தார்.

சிவஞானத்தின் கையைத் தூக்கிப்பார்த்துக் “கள்ள வெட்டுக் காயம் அத்தான்” என்று சர்வ சாதாரணமாகச் சொன்ன சிவராசா, விரைந்து சென்று நீர்க்கரையிலே செழித்து வளர்ந்திருந்த ‘கையறுப்பான்’ என்ற தொடக்கறுத்தாள் இலைகளைப் பிடிந்து வந்து சொட்டுத் தன்னீர் விட்டுக் கைக்கிக் காயத்தில் வைத்துக் கட்டிக் கொண்டே “இதுதான இனந்தாரிர கெட்டித்தனம்” என்று கேட்ட போது சிவஞானம் அவமானத்தாற்குன்றிப் போனேன், ஆயினும் அதற்குமேல் அவனால் வேலை செய்யழுடியவில்லை. மெதுவாகத் தந் தையோடு வயலை விட்டுக் கரையேறிக் குடிசையை அடைந்தபோது கோணுமைல் சொன்னார்.

“இதுக்குத்தான் நான் சொல்றன் கவனமாகப்படி. நாங்க இந்தக் காட்டிலவும் கரம்பிலவும் கஷ்டப்பட்டு என்ன சுகத்தைக் கண்டம். நீயெண்டான படிச்ச ஒரு வாத்தியாரா வந்திரு”

வெட்டுக்காயத்தின் வேகணமோடு சிவஞானம் தன் தந்தையார் சொன்னதைக் கேட்டபோது, நான்கு மாதங்கள்க்கு முன்னால் நடந்தவைகள் ஞாபகத்திற்கு வந்தன.

'தமாதம் பிறக்கப்போகின்றது. பொங்கலுக்கு' இன்னமும் ஒழு ஏழு நாட்கள்தான் இருந்கன. இளக்கந்தைக்குளம் நிரம்பி வாஸ்போடத் தொடந்கிவிட்டது. அங்குள்தை நம்பிப் பயிரிடத் தயாராக இருந்த கமக்காரர்கள் எல்லாரும் கடாப்பிணையல்களோடு 'வயலாட்சு' வந்துவிட்டார்கள். பொங்கலுக்கு முன்னால் பெருமிது யாவது மிதித்து விடவேண்டும் என்ற அவசரம்.

சிவஞானமும் தன் தந்தையாரோடுகூட வயலுக்கு வந்திருந்தான். குவியாட்கள் வேறு உன்றுபேர்!

ஒவ்வொரு வாஸவக்குள்ளும் படம் புதைய நீரைக் கட்டி வைத்து, அந்தச் 'சிலுவு' தண்ணீரில் கடாப்பிணையல்களை விட்டு வயலை உழுக்கத் தொடந்கினார்கள். பழக்கப்பட்ட கடாக்கள் வயலைச் சேருக்கும் முகமாக ஹே ஹே, என்ற கட்டைக்காலுக்கு முன்னே நடந்து, 'ஹோ ஹோ ஹோ' என்ற நீள்க்கருவுக்கு வஸம் வளைந்து திரும்பி தட்டிருப்பது சிவஞானத்திற்குப் புதுமையாகவும் வேடிக்கையாகவும் இருந்தது. ஒரோர் நாளையில் தனக்குப் பாடம் நன்கு விளங்கா விட்டாற் 'கிடாமாடு' என்று தன்னைத்திட்டும் ரிஷன் பாடசாலை ஞானமுத்து வாத்தியாரின் உலக அநுபவத்தையிட்டு அவனுக்குச் சந்தேகமாக இருந்தது. இந்த மாடுகட்கா அவர் அறிவில்லை என்னிருந்து!

ஆனால் உற்சாகத்தோடு மாடுவளைத்துக்கொண்டிருந்த சிவஞானத்திற்குச் சில மணி நேரத்துள் அலுப்புத்தகட்டத் தொடங்கிற்று. கட்டிய நீரின் அடியிலே தரையோடு தரையாகப் படர்ந்திருந்த தொட்டாச் சிறுங்கியின் முட்கள் அவன் கால்களை நன்றாகப் பகம் பார்த்துவிட்டன. கிறிக் கிழிப்பட்ட அக்கால்களைத் தூக்கி மேலே ஒரு அடி கூட வைக்க அவனுல் முடியவில்லை. எனவே மாடு வளைப் பதை விட்டு விட்டு வெளியேறினான். ஆனால் அவன் தந்தையாரும் மற்ற இரவரும் எவ்விதச் சிரமமுமின்றி மாட்டை வளைத்துக்கொண்டேயிருந்தனர். காட்டிலே இராமரின் பாதங்கள் பட்டபோது "காயெரி கண்ணுங்கற்கள் கள்ளுடை மலர்களே போல்" குழைந்து தோன்றிற்றும் என்று அவன் 'இராமர் கதை' என்ற நாலிலே படித்திருந்தான். அதைப்போலவே 'விவசாயராமர்களின்' கால்பட்டதும் தொட்டாச்சிறுங்கி முட்கள் பூக்களாகிவிடுகின்றனவா? என்று எண்ணியாடியே வயல் வரப்பில் இருந்து கொண்டு முட்கள் கிறிக் கிழித்த தன் பாதங்களைத் தடவிக்கொண்டிருந்தான். அப்போதும் தந்தையார் சொன்னார்:

'இதுக்குத்தான் நான் சொல்றன் கவனமாப்படி, நாங்க எல் லாம் மாடெண்டும் வயலெண்டும் திரிஞ்சு என்ன சுகத்தைக் கண்டிற்றம். நீயென்டான நல்லாப் படிச்சு ஒரு வாத்தியாரா வந்திடு'

ஆம்; அப்பாவின் வாழ்க்கை இலட்சியமேதான் நன்றாகப் படித்து ஒரு வாத்தியாராக வந்துவிட வேண்டும் என்பதுதானு? என்று என்னைக் கொண்ட சிவஞானம் அலுப்பிலும் வேதங்களிலும் அப்படியே அரிசிச் சாக்கிற தலைவைத்துப் படுத்தபடியே நித்திரையாகிவிட்டான். மதியச் சாப்பாட்டிற்கு அவனைச் சிரமப்பட்டு எழுப் பவேண்டியிருந்தது.



நாட்கள் உருண்டன. பிரபஞ்சத்தை நிறைத்து நின்ற இலையசையாப் பழமலும் பொருமலும் திரித்து தலைக்கச்சான் விசத் தொடங்கையில் மழையும் பெய்தது. ஆயினும் அந்த வருடம் பாலை மரம் பழுக்கவில்லை. இரண்டு ஆண்டுகட்கொரு தடவை முறை வைத் துத்தான் பழுக்கும் என்ற விவகாரம் சின்னவானு விசவத்து கும் தெரிந்திருந்ததால் அம்மரத்திற் பழம் பிடின்கவோ, அல்லது பழந் தின்ன வரும் பழுக்களைச் சுன்னுவில்லாற் குறி வைத்துத் தெரித்துக் கொல்லவோ சிறுவர்கள் எவரும் பாலைமரத்துப் பக்கம் வரவில்லை, ஆயின் கச்சான் காற்று அன்றகாற்றாய் முந்றி அருகிருந்த பற்றை களும் பறுக்களும் சருகாக உலர்ந்து காயக் கொட்டங்கியபோது அப்பாலைமரம் மட்டுமே ஊரவர்க் கெல்லாம் 'கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் கை கிடைத்த குளிர்த்துவாய்க்' காம்பிரித்தது. விறகு பொறுக்கிய பெண்கள் அதன்டி நிழலிலே பெருக்கிய விறகுகளை ஒன்று சேர்த்துக் கட்டினார்கள். வயலிற்கும் காட்டிற்கும் சென்ற ஆண்கள் அம்மரத்தின் குளிர் நிழலிலே இளைப்பாறிச் சென்றுர்கள். பக்கத்திலே காவலின்றியிருந்த தென்னந் தோட்டங்களில் திருட்டுத்தனமாக இளதீர் பிடின்கிய சிறுவர்கள், விராலிப் பற்றை மறைவிலே இள நீர்களைக் குடித்துவிட்டுப் பாலைமர நிழலிலே கவாவ படியாகப் படுத்துறங்கினார்கள். இளக்கந்தை வயலிலிருந்து நெல் ஏற்றிவந்த கோணமீலையும் அம்மரத்தின் கீழே வண்டியை நிறுத்தித் தன் வெள்ளை மாடுகளை ஆதுரத்தோடு முதுகிற தட்டிக் கொடுத்தார்!

அந்த ஆண்டு இளக்கந்தை வயல் நன்றாகவே விளைந்திருந்தது. அதன் பலனாக, இரண்டு அறைகளோடு விசாலமான முன் மண்டபமும் கொண்டிருந்த கோணமீலையின் வீடு, வெளிப்புறத்திலும் நீறு பூசி வெள்ளையடிக்கப் பட்டது. அவரது பழைய வண்டி செப்ப விடப் பட்டுப் புத்தம் புதியதே போலத் திருத்தப்பட்டது. அது மட்டுமல்ல. மாவலி நீர் பாயும் "இறையால் தீவு" வெளியிலே அவர்



குத்தகைக்குக் கொடுத்திருந்த மூன்று ஏக்கர் நிலத்தையும் கடன் படா மலே விதைக்க முடிந்தது. எல்லாவற்றிற்கும் மேலாகக் கந்தசாமி கோவிலின் ஆடி உற்சவத்தில் அவரதும் அவரது கோதூர்களதும் உபயமான நாலாந் திருவிழாவில் வல் வெட்டித்துறையிலிருந்து சின்ன மேளம் எடுப்பித்த செலவையும் வாண் வேடிக்கை காட்டிய செலவையும் தன்னந்தனியனுக் அவராற் பொறுப்பேற்க முடிந்தது; இதுவரை கோணுமலையாக இருந்த தன் தந்தையார், அந்தத் திருவிழாவின் பின் கோணுமலையார் ஆகிவிட்ட பெருமையைச் சிவஞானத்தால் உணரவும் முடிந்தது!

அடுத்த ஆண்டு தெ மாதம் சிவஞானம் இளக்கந்தை வயலுக் குப் போகவில்லை, ஏழாம் வகுப்புச் சித்தியடைந்த அவன் பக்கத்துப் பட்டினமான மூதார்ப் பாடசாலை ஓன்றிலே சேர்ந்து எட்டாம் வகுப் புப் படித்துக் கொண்டிருந்தான் காலையில் எழுந்து மூன்று மைல் தூரம் நடந்து பாடசாலைக்குச் சென்று மதியந்திரும்ப மீண்டும் ஆயாசத்தோடு வீட்டுக்கு மீறாம் தன்மைந்தனின் சிரமத்தை உணர்ந்த கோணுமலையார் சிவஞானத்திற்கு “இரண்டாங்கையான்” துவகிக்கக் கூரவன்டி ஓன்று வாங்கிக் கொடுத்தார். சிவஞானமும் மாப்பிள்ளை போலத் துவிச்சக்கர வண்டியிற் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்தான்.

அவன் அப்படிச் சென்று கொண்டிருந்தது ஊரவர் பலருக்கு ஏரிச்சலாக இருந்தது. அருவருப் பாகவும் இருந்தது. கோணுமலையின் நெருங்கிய உறவினால் சிவராசா,

“என்னத்தான்! உனக்கு இவன் மட்டுந்தானு ஒர ஒரு பிள்ளை? இவலுக்குக் கீழ நாளைக்குக் குமராப் போறதுகளே இரண்டு இருக்கு. கைக்குதலியான பயலை இப்படிச் செல்லங் கொடுத்து வளர்த்தால் எப்படி உருப் படப் போரும்? நாம என்ன படிச்ச ஏசன்டு வேலையா பாக்கப் போறம். பயலத் தன் போக்கில் விடாமல், பிடிச்சு உண்ணேட காலக்கையை ஆட்டப் பழக்கு.”

என்று உரிமையோடு ஆனால் மனத்துள் குயையோடு டிடிந்து கொண்டான்.

“இவன்படிச்சிக் கிழிக்கத்தான் போருன்” வேறுசிலர் ஏனள மாகப் பேசிக் கொண்டார்கள் செய்யத்தகாத ஒன்றைக் கோணுமலையார் வலிந்து செய்வதாக ஊரிலே எல்லாருமே குறைப் பட்டுக் கொண்டார்கள்.

ஆனால் தன்னில் உக்கிரமாக மோதும் அலைகளைத் தன் மடியிலே வாஞ்சையோடு ஏற்றும், பின் தன்னியும் கலங்காமலும் கரை

யாமலும் நிற்கும்கடற்கரையைப் போலக் கோணமலையாரும் ஊரவர் கருத்தெர்றும் ஏற்காததுமாய்த் தன் போக்கிலே நிலை கொண்டிருந்தார்.

ஈல ஒட்டத்தில் சிவஞானம் கிணற்றுக்கரையில் நிமிர்ந்து வளர்ந்து புதுப்பாளையை வீசத் தயாராக இருக்கும் இளங்கழகைப் போல நெடுத்து வளர்ந்து விட்டான். வேஷ்டியைச் சண்டிக்கட்டுக் கொண்டு தெம்மாங்கு பாடியபடி மாடுபிடிக்கச் சென்றும் கிராமத் துப் பையனுச் இல்லாமல் நாகரீகமாக உடுக்கவும், தனக்கு வயதில் மூத்தவர்களோடு மரியாதையாகப் பேசவும் — என் தர்க்கம் பண்ணவும் தெரிந்திருந்தான். கிராமத்தில் நடக்கும் நல்லதும் கெட்டது மான காரியங்களிற் கலந்து கொண்டு தேவாரமும் திருவாசகமும் பாடியபோது அவன் மதிப்பு உயரத்தான் செய்தது. அவ்வப்போது அரசாங்கக் காரியாலயங்களிலிருந்து வரும் கடிதங்களைப் படித்துச் சொல்லவும் அதற்குப் பதில் எழுதவும் ஊரவர் பலருக்கு அவன் உதவி தேவையாக இருந்தது. இந்த நிலையிலே பெருமையும் பெருமிதமும் கொண்டிருந்த கோணமலையார், நான் காம் வருடத் தொடக்கத்தில், சிவஞானம் “நான் என். எஸ். எலி. சித்தியடைந்து விட்டேன்” என்ற செய்தியைத் தெரிவித்தபோது செயற் கரிய செயலைச் சாதித்து விட்ட பெருமித்தலில் ஆனந்தக் கண்ணோரோடு தன் மெந்தனை அணைத்துக் கொண்டார். அன்றைய தினத்தைப் பெருவிழாவாகவே தன் வீட்டிற் கொண்டாடினார்.

அன்று, உள்ளுர் மிஷன் பாடசாலைத் தலைமை ஆசிரியரும் கோணமலையாரின் வீட்டுக்கு வந்திருந்தார். பால்ய வகுப்புகளிற் தன்னிடம் கல்விகற்ற சிவஞானத்திற்குத் தன் வாழ்த்துதல்களைத் தெரிவித்த ஞானமுத்து வாத்தியார் தான் ஆசிரியரான தன் பயனையே அடைந்து விட்டதைப் போலப் பெருமைப் பட்டுக் கொண்டார்!

ஆமாம் மட்டக்களப்பிலிருந்து வந்து, கடந்த பத்து ஆண்டுக் காலமாக அந்தக் கிராமத்தையே தன் சொந்த ஊர் போல ஆக்கிக் கொண்டு வாழும் அவர் பாடசாலைக்கும் கிராமத்திற்குமாகச் சாதித்து விட்ட சாதனைதான் என்ன? கிராமத்தவர் பலருக்கு அவர் எழுத்தறிவித்த இறைவனாக இருக்கலாம். ஆனால் அவரிடம் படித்த எவ்வூவது அந்தக் கிராமத்திலோ அல்லது வெளியிலோ ஒரு சின்ன உத்தியோகத்திற் கூட இல்லையே என்பது அவர் மனதில் நீண்ட நாளாகவே இருந்து கொண்டிருந்தது. இன்றைக்குத்தான் அந்த ஊரிலே அவர் மாணவன் என்று சொல்லக்கூடிய ஒருவன் எஸ். எஸ். சி. சித்தியடைந்து கொண்டிருக்கிறான்!

அந்தப் பெருமையிற் திளைத்திருந்த ஞானமுத்து வாத்தியாயர் கோணமலையாரிடம் சொன்னார்.

“நம்ம பாடசாலையிலே இந்த மாதத்தில் ‘அனுவல்’ நடக்கும். அதிலே இன்னும் ஒருவருக்குச் சராசரி வரும். அந்த இடத்துக்குச் சிவஞானத்தைத்தான் எடுக்க வேணும். நான் ஒரு கடிதம் தருவேன். அதைக்கொண்டுபோய் மட்டக் களப்பில் மனேஜரிடம் கொடுத்தால் அவர் உடனேயே உங்க மகனுக்கு உத்தியோகம் கொடுப்பார்.”

கோணமலையாருக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. தன் மைந்தன் அப்பழுக்கற்ற வெள்ளை வேட்டியும் நீள்க்கைச் சட்டையும் அணிந்து. காற் செருப்புக்கள் தாளமிசைத்துக் கட்டியன் கூறப் புத்தகங்களைக் கையில் எடுத்துக்கொண்டு கிராமத்துக் கிரவுல் ரோட்டிலே தன் வீட்டிலிருந்து பாடசாலைக்கு செல்வது போன்ற பொய்ம்மாயத் தோற்றித்தை மனதிலே கற்பித்துக் கொண்டார். ஊரவர்கள் எல்லாரும்-வயது முதிர்ந்தவர்கள் கூடத் தெருவாறி தன் மகன் நடந்து செல்லகயில் தோளில் இருந்த சால்லை யைக் கையில் எடுத்துக்கொண்டு மரியாதையாக ஒதுங்கி நடப்பது அவர் மனக் கண்களிலே பளிச்சிட்டது. அரிவரி வகுப்பு மாணவர்கள் தன் மகனைச் சூழ்ந்து கொண்டு ‘புது ஜியா, புது ஜியா’ என்று கத்துவது மானஸீகமாக அவர் காதுகளிற் கேட்டது. அந்தச் சொரப் பனு சுசுத்தை அவரை அனுபவிக்கும்படி விட்டு விட்டு ஞானமுத்து வாத்தியார் போய்விட்டார்.

ஆயினும் அவர் அவ்விஷயத்தை மறந்தே விடவில்லை. பாடசாலையின் வருடாந்தக் திரட்டு முடிந்த அடுத்த நாளே, இப்பாடசாலையில் இன்னும் ஒரு ஆசிரியருக்குச் சராசரி இருக்கிறதெனவும், அவ்விடத்திற்கு உள்ளாரிலேயே எஸ். எஸ். சி சித்தியண்டந்திருக்கும் சிவஞானத்தை நியமிப்பது பாடசாலையின் வளர்ச்சிக்கு அத்தியாவசியம் எனவும் அது ஊரவர்க்கும் திருப்பதியாக இருக்கும் எனவும் மனேஜருக்குக் கடிதம் எழுதி, அக் கடிதத்தைக் கொண்டு போய்க் கோணமலையாரிடம் கொடுத்து, உடனே சிவஞானத்தை மட்டக்களப்பிற்கு அனுப்பி மனேஜரிடம் கடிதத்தைச் சேர்ப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

சிவஞானமும் கடிதத்தை எடுத்துக்கொண்டு மனதிலே இன்பக் கணவுகளோடு அடுத்த நாட்காலையிலேயே மட்டக்களப்பிற்குப் புறப்பட்டான்



யமன்திக்கான தெள்திசையை நோக்கிச் 'சிவனே' என்றேடிய 'ஸஸ்ரங்பஸ்' தன் கட கடப்பையும் தட தடப்பையும் நிறுத்திக் கூடிய பயணத்தை முடித்துக் கொண்டபோது மட்டக்களப்பு நகரின் தெரு விளக்குகள் ஏற்றப்பட்டுவிட்டன! சரிசுமாமபா, மபதநீ நிசா, எனப் பாலை பாடும் நீரரா மகளிர் வாழ்வதாக விழுாங்கத் துடிகள் குறிப்பிடும் மட்டக்களப்பு வாலியின் நிர்ச்சலங்மான நீர்ப் பரப்பில் மின் விளக்குகளின் ஒளி பிரதி பலித்துக் கொண்டிருந்தது!

வஸ்லிலிருந்து இறங்கிய சிவஞானம் வாலிக்கரையொரமாகக் கணவைத்த தொலைவுக்குத் தொடர்ந்து செல்லும் மின் விளக்குகளின் வரிசையையே வைத்த கணவாங்காமற் பார்த்துக் கொண்டிருந்தான்!

'ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்' என்ற வாக்கியம் என்ன காரணத்திற்காக வழங்கி வருகின்றதோ, ஆனால் பெரு நிலத்திலி ருந்து புளியந்திவைப் பிரித்து ஆலவாயை வளைத்த அரவமாய் வளைந்து கிடக்கும் வாவி மட்டக்களப்புப் பட்டினத்தை அழகு செய்ய அந்த அழகே அதன் சுயமாய், அந்தக் கிழைக்கரைத் தலை நகர் அந்திமயக்கத்தின் மஞ்சள் ஒளியில் காவிய காலத்துப் பூம்பு கார் போலவே அப்பட்டினத்தை முதன் முறையாகத் தரிசித்த சிவஞானத்தின் கணகளிற் தோற்றமளித்தது. அந்த அழகு மயக்கில் சிலதேரம் தன் கணகளை வயிக்கவிட்டிருந்த சிவஞானம் தீவையும் பெரு நிலத்தையும் இனைத்த பாலத்தைப் பார்த்தான். பாலத்தின் மதகுகளில் திரைப்பட விளம்பரங்கள் ஒட்டப் பெற்றிருந்தன. சிவஞானம் விளம்பரங்களைப் படித்தான்.

'காலம் மாறிப்போச்சு' என்றபடம் இம்பிரியல் படமாளிகை சில ஓடிக்கொண்டிருப்பதாக ஒரு விளம்பரம் சொல்லிற்று!

அவ்விளம்பரத்தைக் கண்டதும் முதூர்ப்பாடசாலையிலே அவ ஹுக்குச் சரித்திர பாடங் கற்பித்த பெண்ணம்பலம் மாஸ்ரின் ஞாபகம் வந்தது. அவர் ஒருநாள் ஆவேசத்தோடு சொன்னார்.

பொருளற்ற புராணக் குப்பைகளைப் படமாக்கிக் கொண்டிருந்த தமிழ் சினிமாக்காரர்கள், அதன் பின்னால் சரித்திரப் பாடங்கள் என்ற நினைப்பில் சரித்திரமும் அல்லாத புராணமும் அற்ற இரண்டுங் கெட்டான் கதைகளைத் தயாரித்து அக்கதைகளிடையே சனகவிசயன் தலையிலே கல் சுமத்திய கதையையும், இமயத்திலே மீன் 'பொரித்த' கதையையும் கதாபாத்திரங்களின் வாயிலாகப் பேச வைத்துத் தமிழனுக்கும் தமிழுக்கும் பெருமை தேடிக்கொண்டுவிட்டதாகச் சுயதிருப்தி கொள்கிறார்கள். இன்னும் சிலர் கோட்டிலே

அர்த்தமற்ற அடுக்குத் தொடர்களைப் பொழிந்து தள்ளுவதுகான் சமூகச் கதை என்று எண்ணித் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள் கிறார்கள். இந்த நிலையிற் சமூகத்தின் பரிஞை வளர்ச்சியை — அவ் வளர்ச்சிமூலம் அடைய வேண்டிய சமுதாய மாற்றத்தைவிளக்குவதோய். ‘காதல் கூதல்’ என்று தமிழ்ப் படத்திற்கே மட்டும் சொந்த மான அட்டுத்தனங்கள் ஏதுமின்றி ஓர் தெலுங்குக் கதையைத் துணிச்சலோடு படமாக்கியிருக்கிறார்கள். சந்தர்ப்பம் கிடைத்தாற் ‘காலம் மாற்றப்போக்கு’ என்ற அந்தப் படத்தை நீங்கள் எல்லாரும் பார்க்கவேண்டும்”

அவர் பேச்க ஞாபகம் வரவே மனைஜரிடம் சென்று தான் வந்த வேலையை முடித்துக் கொண்டதும் இரண்டாங் காட்சிக்காவது படம் பார்க்கச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்ட வருக. ஞானமுத்து வாத்தியார் கற்பித்திருந்த குறிப்புகளின் பிரசாரம் மனைஜரின் வீட்டை நோக்கி நடக்கத்தொடங்கினான்.

புளியந்திலுப் பாலத்தின் இரு கரைகளிலும் வாழ்க்கையின் பஸ் வெறு நிலைகளில் இருந்த பலர் ‘காற்று வாங்குவதற்காகக்’ கூடி நின்றார்கள். இளைஞர்களான சிலர் பாலத்தின் கம்பிகளிற் பிரஷ்ட பாகத்தை மெதுவாக இருத்திக் கீழ்க் கம்பிகளிற் காலை யூனிஸ் தங்கள் நிலையைச் சமனப் படுத்திக் கொள்வதற்காக முதுகைக் கூனுக்கி முன் வளைந்து சர்க்கள் வித்தை பண்ணிக்கொண்டிருந்தார்கள். அந்திக் கருமை படர விழித்துக்கொண்டு விடும் பட்டினத்து அழகு, முச்சுக்களின் இலவசவிளாம்பரமாய் பாலத்துக் கம்பிகளிற் குந்திக் கொண்டிருக்கும் இளைஞர்களை அருவாருத்து ஒதுங்கிக் கொண்டு பாலத்தின் இரு கரைகளிலும் வழிந்துகொண்டிருந்தது!

விவானம் நடந்துகொண்டேயிருந்தான். சற்று முன்னே டூம் புகாராகக் காட்சியளித்த மட்டக்களப்பு நகரின் துர்க்கந்தம் அவன் மூக்கைத் துணிக்கத் தொடங்கியது. நகருக்கு அழகட்டும் இந்த வாலிக் கரையா, நகரின் குப்பைகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியாகவும் அமைய வேண்டும? என்று மனம் வெதும்பியவரும் நடந்த விவானத்திற்கு பாலத்திலே வெள்ளை வெட்டியும் சட்டையும் அணிந்து நீற்கும் பலர் உடையிலே மட்டும் அல்ல; பாலையும் நீரையும் பிரித்துப் பாலையே குடிக்கும் அன்னத்தைப்போல குப்பைக் குழியிலே இருந்து வரும் காற்றைப்பிரித்து வாவி நீர்ப் பரப்பிலிருந்து வரும் சுத்தக் காற்றை மட்டுமே கவாசிக்கும் அமானுஷய சாதனை படைத்தவர்கள் என்று எண்ணிக் கொண்டே அந்த எண்ணம் அவருக்கே சிரிப்பைத்தர மனைஜர் வீட்டை நோக்கி நடந்தான். அவன்

மனேஜரின் இருப்பிடத்தைக் கேட்ப்பிடித்த போது, மாதா கோயி
விலே செத்தவர்களை நினைந்து பிராத்திப்பதற்காக அடிக்கப்படும்
இளைப்பாற்றி மணி ஒலித்தது.



அவன் மனேஜர் வீட்டை அடைந்தபோது செத்தவர்களை
நினைந்து பிரார்த்திப்பதற்காக ஒலிக்கும் இளைப்பாற்றி மணி விட்டு
விட்டு ஒலித்தது!

அந்த ஒலி அடங்கியபோது, தன் அறையின் முன்னாற் தாழ்
வாரத்திலே கையிற் செப்புத்தகத்தோடு உலாலீக் கொண்டிருந்த
கவாமியாரிடம், சிவஞானம் அடக்க ஒடுக்கமாக ஞானமுத்து வாத
தியார் கொடுத்த கடிதத்தை நீட்டினான், சிவஞானத்தை ஏற இறங்
ப் பார்த்த பாதிரியார் கடிதத்தைப் பிரித்துப் படித்தார்.

சிவஞானத்தின் இதயம் வேகமாக அடித்துக் கொள்ளத்
தொடங்கிறது.

கடிதத்தைப் படித்த பாதிரியாரின் முகத்தில் எந்தச் சலவ
முமே ஏற்படவில்லை. நயம் நிஷ்டைகளாற் பழக்கப்படுத்திக் கொண்ட
வீட்டு பற்றற்ற தன்மையே!

சிவஞானம் ஆவலோடு அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

கடைசியாகப் பாதிரியார் சொன்னார்

“தம்பி விஷயம் பிந்திப்போய் விட்டது. நான் அந்த இடத்
திற்கு ஏற்கனவே ஒருவருக்கு வாக்குப் பண்ணிவிட்டேன், இப்போது
ஏதும் செய்ய முடியாது”

அவர் கூறிய வார்த்தைகள் சிவஞானத்தைக் கல்லாய்த்
சமைத்து விட்டனவோ! அவன் உள்ளுணர்வுகள், மனத்துடிப்புகள்
எல்லாவற்றையுமே ஸ்தம்பிக்கச் செய்து விட்டனவோ! சிவஞானம்
அடித்துவைத்த சிலையாக அப்படியே நின்றுன்!

இருவரும் நின்றனர்.

அறைக்குள்ளே மேசை மணிக்கூட்டிலிருந்து வந்த டிக்டிக்
என்ற சப்தம் மட்டும் அவர்கள் இருவரது மெளனத்திற்கும் பகைப்
புலமாக மோனத்திருந்த அந்த நிமிடங்களை வினாடித் துண்டுகளாக
வெட்டி வெட்டி வைத்துக்கொண்டிருந்தது. அம்மெளனத்தைக்
கலைத்பத பாதிரியார் மீண்டும் சொன்னார்:

"தமிழ் ஒன் நிக்கிருப்? இப்போது ஒன்றுமே செய்ய முடியாது இன்னமும் இரண்டு முன்று மாதங்களிற் திரிகோணமலைப் பகுதியிலே வெறு பாடசாலைகளிற் புதிய இடங்கள் வரலாம் அப்போது உம்மைக் கவனித்துக் கொள்கிறேன். இப்போது நீர் போகலாம்"

இப்படிச் சொன்ன மாதிரியார் மீண்டும் தன் செபப் புத்தகத்தை விரித்துக்கொண்டு உலாவத் தொடங்கினார். உலகக் கவனிகளிலிருந்து விடுபட்டு நினைத்த மாத்திரத்திற் கடவுளோடு உறவாடவும் பேசவும் அவர் பயிற்சியளிக்கப்பட்டவர்!

ஆனால் அவர் வார்த்தைகளினால், ஒங்கி உயர்ந்து நின்ற கோயற் கோபுரம் அப்படியே வீழ்ந்து நகங்கிவிட்டதுபோலவும், காலடியிலே நிலம் பிளந்து அப்படியே தன்னை விழுங்கிவிட்டது போலவும் இருந்தது சிவஞானத்திற்கு. மனக் கோட்டைகள் நெறுங்கி வீழ்ந்த அதிர்ச்சியில் அடுத்து என்ன செய்வது என்ற பிரச்சனையே அற்றவனாக மீண்டும் வந்த வழியில் நடக்கத் தொடங்கினார். மின்சார விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் முக்குளித்துக் கொண்டிருந்த பட்டினத்துக் கெருக்களிலே அவன் சென்ற வழி மட்டும் இருட்டாகவே இருந்தது. செல்லும் இடமும் இருட்டாகவே இருந்தது. சிற்கையே இரண்டுவிட்டதே,



உங்கள் அச்சுவேலைகள்

★ தமிழ்

★ சிங்கலம்

★ English

★ ஸ்குதம்

எந்தமொழியில் செய்யப்பட வேண்டும்

அப்போதும்

அச்சகம்—புத்தகசாலை

32, கண்ணிவீதி — யாழ்ப்பாணம்

தொலைபேசி 274

'உபயம்'

இ. இராசரத்தினம்

குதிரவனின் ஒளிக்கதிர்கள் அக்கினிச்சவாலையாக அகிலத் தைச் சுட்டெரிக்க,-

ஆறு.குளம், நீர் நிலை எல்லாம் அதன் உக்கிரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் உருவழிந்து ஆவியாகி .

நீர் வற்றிய நிலம் வானத்தில் இருந்து எதையோ எதிர் பார்ப்பதுபோல கீலம், கீலமாக வெடித்துப் பின்தது ..

வரட்சி தாங்கமுடியாமல் பயிர் பச்சை எல்லாம் செக்குக்கருக, நாட்டின் வனப்பும், செழிப்பும் குன்ற, பசி பிணி தலை யெடுத்தது!

இது.—

தெய்வத்தின் குறைபாடென்றனர் சமயாசாரிகள் தியந்தையின் குறைபாடென்றனர் அறிவியல் மேஜைகள்.

அவரவரும் தக்கம் அபிப்பிராயத்தை முன்வைத்து இதற்காக ஆவன செய்ய முயற்சித்தபோது,-

இயற்கை இரங்கியது!

எங்கும் மழை மிதமிஞ்சிய பெருவெள்ளம்!

வரட்சியைத் தாங்கமுடியாமல் மழையை எதிர்பார் ததவர் கணக்கு இப்பொழுது ஒரு புதிய தலையிடி காத்திருந்தது.

“வெள்ளத்தை மேலும் மேலும் மிதமிஞ்சவிடாமல் தடுக்க வேண்டும்”

இதற்கு வழி?

“வெள்ளத்தை வாய்க்கால் மூலம் கடனுக்குள் திரும்பி விடுவது” அனைவரினதும் ஏகோபித்த முடிவு அவசரமாகச் செயல்படுத்தப்பட்டது.

அப்பொழுது ஒரு குரல்- அது புது வெள்ளத்தின் குரல்.

“வரட்சியினால் நீங்கள் வருந்துவதைப் பார்த்து உங்களுக்காக இயற்கை தந்த செல்வத்தை சேர்த்து வைத்துப் பயன்கடையத் தெரியாமல் யாரும் பயன்கடைய முடியாத இடத்திற்குத் திசைதிருப்பி விடுகின்றீர்கள். இதனால் நிச்சயம் நீங்கள் வருந்துவீர்கள். வருந்துவீர்கள்”

நவீன இலக்கியப் பிரச்சினைகள்

“சு. சிறீதான்”

பிரச்சினைகள் மனிதரிடமும் உண்டு. எனவே அவர்கள் படைப்பு களிலும் உண்டு. மனிதப் பிரச்சினைகளுக்கான தீர்வு எவ்வாறு காணப் படுகிறதோ ஓரளவிற்கு அதேமாதிரியான முறையில் அவன் படைப்புகளைப் பற்றிய சர்ச்சைகளுக்கும் முடிவுகாண முடியும். தீர்வுகள் என்று பொதுப்படையாகக் கருதக்கூடிய வகையில் சேராத தீர்வாகக் கூட அது சிலவேளை அமையலாம். ஆல்டஸ் ஹக்ஸ்லியின் “இலக்கியம் என்பது தத்துவம் - அது விஞ்ஞானமும் கூட Literature is also philosophy is also, science) என்பதை ஏற்றுக்கொண்டால், இலக்கியத்தின் தன்மை அல்லவாறே அமையும்.

பிரச்சினை என்பது வித்தியாசங்களின் அடிப்படையிலே, அவ்வித்தியாசங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத போது எழுதின்றது. எல்லாரும் ஒரே மாதிரி இலக்கியம் எழுத ஆரம்பித்தால் பிரச்சினையே இல்லை. மனிதனுக்கு மனிதன் வித்தியாசமிருக்கிறது. எனவே இலக்கியங்களும் வேறுபடுகின்றன. இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முயலும் போது மனித வித்தியாசங்களை நீக்குவேமா?; அன்றி இவ்வித்தியாசங்களைப் பொறுத்துக் கொள்வோமா?

முற்போக்கு, பிறபோக்கு, யதார்த்தவாதம், சோஷலீசு யதார்த்தவாதம், கற்பனவாதம், என்பவை அடிக்கடி இலக்கியச் சர்ச்சைகளிற் கேட்டுப் புளித்துப் போன சொற்கள். முற்போக்கு, பிறபோக்கு என்பதெல்லாம் நீங்கள் எங்கே திரும்பிக்கொண்டிருக்கி நீர்கள் என்பதைப் பொறுத்த விஷயங்கள். இவை தொடர்புப் பதங்கள். யதார்த்த வாதம், கற்பன வாதம் என்பன இலக்கியத்தின் பயனை மனதில் இருக்கி (based on the utilitarian Concept of literature) எழுதிர வாதங்கள் மனிதனை இலக்கியம் செம்மைப்படுத்து மாயின் இன்று இலக்கியம் படித்தும் ‘கெட்டவர்கள்’ தோன்றுவதற்கு நியாயமில்லையே! இரண்டாயிர வருடகாலமாக இலக்கியங்கள் எழுந்தபின் அடுத்தது மனிதனைச் செம்மையாக்க, மனிதனுக்கும் நல் வழியைக் காட்ட இலக்கியகர்த்தாவிற்குச் செம்மை எதுவென்று தெரிய வேண்டுமே? நல்லது எது, கெட்டது எது என்பதற்கு (முடிந்த?) முடிபுகள் உள்ளன. அவைசரியானதோ என்பதை இலக்க

கிய கார்த்தா எவ்வாறு அறுதிபிட்டுச் சொல்ல முடியும்? இளங்கோவின் சிலப்பதிகாரக் கதாநாயகி வழியை எமது புதுமைப் பித்தனின் பொன்னகரத்து கதாநாயகி பின்பற்றியிருப்பின் அவள் புருஷன் இறந்தேயிருப்பான்.

சோஷலிச யதார்த்த வாதத்தைப் பற்றி யொரு வார்தை இவ்வகை இலக்கியங்கள் பல நாடுகளிலும் எழுகின்றன. ஆனால் ரஷ்ய, சீன நாடுகளில் இப்பெயரோடு விளங்கினாலும் அவற்றுள் சில யதார்த்த சோஷலிச இலக்கியங்களாக உள்ளனவோ என்பது பற்றி ஜயப்பாடு எழுகின்றது. மேலும் அங்கு தோன்றுகிற இலக்கியங்களுள் சில குயாதீஸ்மாக எழுகிறவை போலத் தோற்ற வில்லை. இதுவும் ஒரு வகை யதார்த்த வாதந்தானே!

நல்லீன காலத்தமிழ் இலக்கியங்கள் (கவிதைகளைத்தவிர்த்து) என்பவை 'காணுமற் போனகன்னி' என்று அச்சுறுக்கும் 60 காசுப் புத்தகத்திலிருந்து 'க்வாக் சந்தரம்' போன்ற சித்திரத் தொடர்க்கதைகள் உட்டாய், கல்கி, ஆண்தல்விகடன், திபம், கலைங்கள், தாமரைதாங்குங்கதைகள் வரைக்கும் பரந்து கிடக்கும் குவியலிலிருந்து பொறுக்கப்படவேண்டும், இருப்பினும் இவை ஒன்றுவது இலக்கியமில்லை என்று வாதிடுவர் இலக்கியத்தை காண்பாரோ தெரியாது. எனினும் இங்குவியலிலிருந்து தமக்குத் தேவையானவற்றைப் பொறுக்குகின்ற கூட்டத்தைப் பற்றிய ஆய்வு அவசியம்.

அறுபது காசுப் புத்தகக் காரர்கள் தனி ஒரு கூட்டம்.

கைத்துப்பாக்கியுடன், இல்லாவிட்டால் வாஞ்சுடன், கூடியதொடர்க்கதைகள் படித்து இன்புறுவது ஒரு கூட்டம்

"கமலாவுக்கு என்ன நடந்தது?" "சந்தரம் செத்துப்போய் விட்டானே?" என்று சாதாரணத் தொடர்க்கதைகளைப் படித்து ஆவலாய் ஒருவரை ஒருவர் விசாரிக்கும் இன்னேரு கூட்டம்.

இவை யெல்லாம் ஓரளவிற்கு அவசரக்கூட்டங்கள்.

"வானத்தின் மோனத்தைச் சங்காரம் செய்கின்ற காரிருள் மேகங்கள் ஒன்றேரூடொன்று இடித்து மின்னிச்சோவனப் பொழிவது போல் அவன் உள்ளத்தில் பல்வேறு என்னங்கள்..." என நிட்டிக்கதையென எழுதப்பட்டவைகளை ஆவலுடன் பொறுமையாய்ப் படிக்குங் கூட்டம். இதில்தான் சில எழுத்தாளர்களும், சில விமரிசகர்களும் இருக்கிறார்கள்.

"நடை நல்லாயிக்கு," 'என்ன எழுதுகிறோன்,' 'பரவாயில்லை' 'ஒரே ஆபாசம்' என்ற குரல்கள் இக்கூட்டத்திலிருந்து தான் கிளம்புகின்றன. பின்னிரு கூட்டங்களும் முன்னேய விரு கூட்டங்களை

மதிப்பதில்லை. அதேபோல முன்னையவிறு கூட்டங்களும் பின்னை பவர்களைச் சட்டை செய்வதில்லை.

அறிவு, அறிவான என்ற சொற்பிரயோகங்களோடு தொடர்பு படுத்தி மேற்கூறிய கூட்டத்தாரை ஆராய்ந்தோமானால் பொதுவில் ஒரு விருத்தியைக்காணலாம். அறுபது காசுப்புத்தகம் வாசித்து மகிழ்ச்சிவர்களுடைய அறிவு நிலையிலிருந்து ஜெயகாந்தன் பெர்ட்ரன்ட் ரஸ்ஸீஸ் மேற்கோள் எடுத்து விளாக்கிறதை இரசிக நிறவனுடைய அளவு நிலை உயர்ந்ததே, அறிவு பூர்வமானது நல்லது எனின் அறுபது காசுப் புத்தகங்களையும் சித்திரத் தொடர்களையும் விலக்கலாம். இன்னொரு பிரச்சனை. அறிவு பூர்வமானது என்று சொல்லும் போது அது சொல்கிறவரிலும் கொஞ்சம் தங்கியிருக்கிறது. பணம் பண்ணவேண்டு மென்ற துப்பறியும் எழுத தாளர் எழுதினாலும் தனது அவிவுக்திற்ததால் விமரிசகர் ஒருவர் எழுத்தாளர் கற்பணை பண்ணிப்பார்க்காத விஷயங்களைக்கூட அதில் பொதிந்து இருப்பதாகச் சொல்லலாம். எனினும் அவ்வளவு அறிவுத்திறன் உள்ளவர்க்கு எழுத்தாளரின் நோக்கம் இலகுவில் புரியும் இக்கதைகளுக்கு வக்காலத்து வாங்கிறவர்கள் ஒருவருபில்லை.

மற்ற வகை இருக்கிறதே, அதாவது வாரா வாரம் தொடர்களைத்தகள் வாசிக்கிறவர்கள், இவர்களுக்கென்று ஒரு நிலைத்த அறிவு நிலை இருக்குமென்று கூறுமுடியாது. ஏனெனில் மற்றத்துறைகளில் நல்ல கூரிய சிந்தனை உடையவராக இருந்தும் ஒய்வான நேரத்தில் தலைக்கு வேலைதராத வாசினைப் பொருளை (Reading Matter) விரும்பலாம். இதை எழுதுகிறவர்களுடைய அறிவு நிலை இருக்கின்றதே, அதுதான் சர்ச்சைக் குரியது. 'நவீன இலக்கியபிரச்சனைகள் என்று பெரிதாக நீட்டி முழுக்கப்படுவன தமிழர்களைப் பொறுத்த வரையில் இந்த நிலையில்தான் ஆராய்ச்சிகளின்றன. இதைப்பற்றிச் சிலர் மிகவும் வருந்தினாலும் பலர் வருந்துவதில்லை. ஏனெனில் எமது அறிவு நிலையின் கீழ்த்தரத்தை ஓரளவிற்கு அது காட்டுகின்றது' வேறு சில மொழிகளிலும் இந்நிலை உள்ளது. இந்தக்கதைகளில்தான், நல் வலவன் வாழ்வான் - கற்பின் உயர்ச்சி - உண்மையின் உயர்வு என்ற வகைப் பழங்கோட்பாடுகளின் புதிய விளாக்கங்களாய்ப் புதிர்களாய் மணிமொழிகள் ஏராளம் கிளம்புகின்றன. இந்தக்கதைகளிற்கதான் அறுபது காசுப்புத்தக உணர்ச்சிகளின் நிலையை விடச் சிறிது சிக்கவான் உணர்ச்சிகள் விவரிக்கப்படுகின்றன.

அவ்வணர்ச்சிசிலால் உந்தப்பட்டுத் தம் மனங்களை நெகிழ்வுறச் செய்கிறவர்கள் விமரிசிக்க நேருகிறபோது, விமரிசனத்தில் அறிவு பூர்வமானவை புறக்கணிக்கப்படுகின்றன. இந்தமாதிரியான கதைகளில் மேற்படையாக உள்ள உணர்ச்சி அளவு (emotional content) சுதா பாத-

திரங்களின் உணர்ச்சி அளவை விடக் கூடி விடுகின்றன. அறிவு நிலையர்ந்தோருக்கு அவை பொய்யானதாகத் தோற்றும். இவ்வகைக்கு உதாரணமாக “பாவை விளக்கு” “குறிஞ்சிமலர்” முதல் சொன்னுடைய கதைகளைக் கூறலாம். எனினும் இலக்கியம் என்பது கற்பனை அறிவு, சமூக உணர்வு இவற்றின் சேர்க்கை. கற்பனை வளம் பரந்து காணப்படுகிறபோது அவற்றின் கவர்ச்சியும் அதிகமே. உணர்ச்சி அளவு (emotional content) கூடக் கூட கதைமேலும்மேலும் அறிவு பூர்வமற்றதாகி விடுகிறது—உணர்ச்சிபூர்வமானது எனவே அறிவு பூர்வமில்லாத (emotional Recircirrational) என்பதற்கேற்ப புதுமைப் பித்தன் கதைசொல்கிறபோது மிக நிதானமாக உணர்ச்சியற்று (impassionate) ஆகச் சொல்கிறார். அதனால்தான் அவருடைய கதை களில் ஒருவிழூர்வமான தன்மையிருந்து, அவைகள் உயர்ந்த இலக்கியங்களாகக் கணிக்கப்படுகின்றன. இதிலும் இவ்வகைக்கதைகள் நல்ல இலக்கியங்கள் என்ற பகுதிகளில் சேர்க்கப்படல் வேண்டுமாயின், நல்லது எது கெட்டது எது என்று பிரிக்கும் அளவுகோல் எதுவாக அமையவேண்டும் என்கிற பிரச்சனை எழுவேசெய்கிறது.

மனித சமூகத்தில் எல்லாரும் கதை எழுதுவதில்லை. சிலருக்கே ஆசை இருக்கிறது. வெகு சிலரே எழுதுகிறார்கள். மனிதனின் அகங்காரத்தின் ஒரு கூறு அவனை விடாப்பிடித் தனத்துடன் உபதேசங்களைய்த் தூண்டுகிறது. இன்னுஞ்சிக்கலான மனை நிலைகள் அவனைக் கிக்கலான மனித சம்பவங்களைக் கற்பனை செய்யத் தூண்டுகிறன. இந் நிலையில் சில மனிதர்கள் கதைமூத்துப்புறுப்படும்போது சொந்த வாழ்வில் ஏற்படும் பாதிப்பு நிகழ்ச்சிகளின் தாக்கம் அவற்றில் நிச்சயமாக இருக்கும். காதலில் தோல்வியற்றவர் நெடுகக் காதலைப்பற்றி எழுதக்கூடும். ஏக்கப்பெருமுச்சாய் அவர் எழுதுங்கதையில் தனக்கு இழைக்கப்பட்ட ‘அந்தீ’யை எதிர்த்துக் தனக்குத்தானே உண்டாக கப்பட்ட சாம்ராஜ்யத்தில் சில மனிதர்களை இயங்கவிட்டுத் தனக்கு மணச்சாந்திதேட முனையக்கூடும். எழுத்துத்தோரணங்களால் உணர்ச்சி மயமான சம்பவங்களை அலங்கரிக்கக்கூடும். ஆந்த அறி வான் ஆய்வுக்கு அங்கு அநேகமாக இடமேயில்லை. நடையில் இல்லாவிட்டால் கதைக் கருவிலாவது இப் பெருமுச்ச வெளிப்படும். முற்போக்கு பிற்போக்குயாவும் இந்திலையில் அர்த்தமற்றதாகிவிடும். மனைவுக்கிரத்தால் எழுகிற ஆபத்து இருப்பினும் அவ்வாறு எழாதவேயோடு ஒப்பிடத்தகுந்த தன்மையுடைத்ததாக அமைச்சதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. கருவில் சில வேளைகளில் பிரக்ஞாயில்லாது (unconscious ஆக) வர்க்கக் கிந்தனைகளின் எளியதன்மை பிரதிபலிப்பது உண்டு. மேலோட்டமாகப் பார்ப்பின் இது தெரியாது.

ஓரிலக்ஷியத்தின் கரு எவ்வாறு அமையவேண்டும் என்பதற் குச் சிலரிடம் தீர்மானமான கொள்கைகள் உண்டு. இதுவும் இலக்ஷியத்தின்ல் வரும்பயணை மனதில் இருக்கியே முன்னர்சொன்னது போல் அவர்கள் கருதுகிற பயன் நல்லதோ, கெட்டகோ என்று தீர்மானிப்பது முழுமையான அளவுகோல் (absolute standards) முடியாதகாரியார். ஜெபாந்தன் முன்னர் கீழ்த்தனவாழ்வுப் பிரச்சனைகளை கருப்பொருட்களாக வைத்துக் கதைகள் எழுதினார். அப்போது ஏன் கீழ்த்தன வாழ்வுப் பிரச்சனைகளை மாத்திரம் எழுதுகிறார் என்று கேட்காகவர்கள் இன்று ஏன் 'செக்ஸ்' பிரச்சனைகளையே வைத்துக்கதையேழுதுகிறார் என்ற பிரச்சனையை எழுப்புகிறார்கள், 'ஆபாசம்' என்கிறார்கள். சமூகத்தின் எல்லாக்கிளைகளிலும் பிரச்சனைகள் உண்டு. அதுவும் பல விதங்களில் உண்டு. தமிழகத்தில் இன்று புதிதாக வந்த சில விமரிசகர்கள் - தரமாக விமரிசனங்கு செய்ய முயல்கிறவர்கள் அவர்கள் - 'செக்ஸப்' பொறுத்தவரையில் பழைய மரபுக்கேற்றி வேயே உழங்கிறார்கள். அதிலிருந்து மீள முடியாமல் பூர்வவாக்களின் தில்லறபைப் பிரச்சனைகளை ஆராய்கிறார் என்றெல்லாம் குற்றச்சாட்டுக்களை அடுக்குகிறார்கள். மனிதப்பிரச்சனைசளின் அடித்தளத்தில் வயிற்றுப் பிரச்சனை அநேகமாக இருப்பது உண்மையே. எனிலும் அதுதான் யாவும் என்ற கூற விழைவது பிரச்சனைக்காகத்தான் மனிதன் இருக்கிறான் என்ற முடிவுக்குக் கொண்டுவந்து விடும். புதிய விஞ்ஞானக் கருத்துக்களுடன் அணுகிறபோது "செக்ஸம்" 'சாப்பாடும்' ஒரே நிலையில் வைக்கப்பட்டத்தக்கன. இரண்டும் மனிதனின் struggle for existence' இன் இருவேறுதோற்றபாடுகள் ஆகும். 'வாழ்வுப் போராட்டம் இது உள்ளியல் விஞ்ஞானத்துவத்துடன் இணைந்த கட்டத்தில் எழுந்த உண்மை.

எனவே ஃபிராய்டின் தத்துவங்களினாடே மனித சம்பவங்களை விவரிக்க முயற்சி செய்வது மிக அறிவு பூர்வமானதாகும். இல்லாத வொன்றை ஆய்வு செய்தால் அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதில்லை. கருப்பொருட்களின் வேறுபட்டதன்மையே (Diversity) இலக்ஷியத்தை முழுமையடையச் செய்கிறது. ஒரே கருப் பொருளுடன் பல்வேறு வடிவங்களில் இன்று நாம் கதைகளைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இது இலக்ஷியத்தின் நிறைவுக்கு வழிகோலாது தடுக்கின்றது. புதிய எண்ணங்கள், புதிய தெளிவுகள் இவை வரும்போது அவை பழைய சிந்தனைகளோடு, எமது மரபோடு எவ்வளவுதான் பிறழ்ந்தாக அமையினும் அவற்றிற்கு இடம் தரப்படல் வேண்டும். ஏனெனில் எமது வழி சரியென்பதை அவை ஆட்சேபிக்கின்றன, அந்த நிலையில் அதை ஆராய வேண்டும்.

ஆகவே இன்றைய நிலையில் இலக்கியத்தைப்பற்றி வைத்திருக்கக்கூடிய தீர்வுகள்,

- (i) நல்ல இலக்கியம் - கூடாத இலக்கியம் (கூடாத குப்பை) என்று ஒன்றைப்பற்றி முழுமையான அளவுகோலால் (absolute standards) அறுதியான தீர்ப்புக்கொடுக்கமுடியாது.
- (ii) எனினும் உணர்ச்சிமிகைப்பட்டு எனவே செம்மையான ஆய்வு தடைப்பட்டு எழுதப்படும் நூல்களைக் கழிப்பது அறிவானதாகும்.
- (iii) கருப் பொருள் இவ்வாறிருக்க வேண்டும் என்று முட்டுக் கட்டை போடுவது உண்மை இலக்கியத்தின் வளர்ச்சி யையும் முழுமையையும் பாதிக்கும்.
- (iv) இலக்கியம் என்பது மனித நாடகத்தின் (Human drama) மிக நுணுக்கமான சித்திரமாய் அமைவது சிறந்தது. பாரதியின் குயில் பாட்டில் அவன் குயில்மீது மையலுகிறுன் அளவிலா தமையல் 'புத்திமனஞ்சித்தா' புலனேன் நறியாமல்' அவன் இரண்டாம் முறையாகக் குயிலைப் பார்க்கப் போகிற போது,

“—நீண்ட வழியினிலே,

நின்ற பொருள் கண்ட நினைவில்லை” என்று பாரசி அந்த இறுக்கமான குழநிலையிலும் வழியில் இருப்பவற்றைப் பாடமுடியாமல் இவ்வாறு கடமையுணர்ச்சியினால் உந்தப்பட்டுப் பாடிக்கொண்டு போகின்றார்கள். இது உண்மையான இலக்கிய கர்த்தாவின் இலட்சனம் இதுவே அறிவுக்குப் பொருந்தும் இந்த நுணுக்கம் கூடக்கூட அதன் நிலை உயரும். கதைகளில் உள்ள தீர்ப்புகளையும் உணர்ச்சிக் குழம்பில் தோய்த்தெடுக்கப்படுகிற ஆய்வுகளையுங்கொண்டு அதுநல்லதோ கெட்டதோ என்று தீர்மானிப்பதுவும் இதுதான் சரி அல்லது அதுதான் சரி என்று விவாதிப்பதுவும் பிழையானது. ஏனெனின் ஒரு முழுமையான அடித்தளம் (absolute basis) அவைகளுக்குக் கிடையா.

எமது ஈழத்து எழுத்தாளரிடம் இந் நுணுக்கமான படப்பிடிப்பு இருக்கிறது.

சில வித்தியாசங்களைப் பொறுத்துக் கொள்வோம்!

பெரியவர்களிடம் இருக்கும் குறைகளைக்காண்பதில் குருடனாகவே இருந்துவிடுவது என் சுபாவம்.

—காந்தி அடிகள்

உருவகக் கணத

நாதுகாவல்

‘ஸ்ரீயேம்மே அமிஸ்’

வீட்டுக்காரன் கூடையில் வைத்த பலாப்பழத் தோலையெல்லாம் விழுங்கி விட்டு, கொட்டிலின் ஒரு புறத்திற்படுத்துக் கொண்டு இரை மீட்டவில் ஈடுபட்டது பசு. அதனை எட்டாதவாறு டெடப்பட்டிருந்த கண்றுக்குட்டி, தாயிடம் வரப்பகிரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தது.

துவரத்தால் பசுவின் கண்கள் குளமாயின. இது நாள் தோறும் நடக்கும் நிகழ்ச்சிதான்.

பகவின் மனதிலே என்னைக் குமிழிகள் வெடித்துச் சிதறின். “எஜமான் என்னையும் என்னுமந்தையையும் பிரித்து வைத்துக் கொல்லை கொடுக்கிறோன். எனது பாலிற் பெரும் பகுதியை அவனே அபகரித்துக் கொள்கிறோன். என் அருமந்த குழந்தையும் மெலிந்துவிட்டது. எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது....

“இத்தனைக்கும் அவன் சாப்பிட்டுவிட்டு எஞ்சிய பகுதியையே எனக்குத் தருகிறோன். நானே தூய்மையிலும், தூய்மையான பாலைக் கொடுக்கிறேன். என்னால் தான் அவனும் வாழ கிறு ஸ் போலும்!

6

“இவனிடமிருந்து தப்பிக்காட்டுக்கு ஓடினால்சுகமாக வாழ வாம், பசித்தொள்ளியே இருக்காது. கண்றுக்குட்டியும் என்னிடமேயிருக்கும். அதனேநு விளையாடிப் பொழுதைப் போக்கலாம். வாழ்வென்றால் அது தான் வாழ்வு! அது சொர்க்கவாழ்வு!”

கவர்க்கத்தின் வாடையை நுகர அது துடிதுடித்தெழுஷ்தாலும், கழுத்தில்லை கட்டியிருந்த அடிமைச் சின்னத்தைக் கண்டதும் அழுகையே வந்துவிட்டது அதற்கு.



அன்று பொன்னை சந்தர்ப்பம். வீட்டிலே ஒருவருமில்லை கழுத்திலே கட்டியிருந்த கழியும் அவிழந்திருக்கவே கண்றுக் குடியையும் அழைத்துக் கொண்டு காட்டுக்கு ஓடிவிட்டது.

கண் தலை தெரியாத மகிழ்ச்சியில் இஷ்டம் போல ஓடியாடித் திரிந்து மகிழ்ந்தது.

ஞாயிறு தன் கடைசி ஒலிக்கற்றை ரயயும் சுருட்டிக் கொண்டு நெடிதுயர்ந்த மேற்கு மரைகளின் பின்னால் மறைந்து கொண்டான்.

சிறிது நேரத்தில் நீலவானத் தோட்டத்தில் பூத் து விட்ட நிலவு மலர் முகமலர்ந்து, ஓளிவிசி முறுவலித்தது.

45

கானகமெங்கும் கண்கொள்
ளாக் காட்டி!

தங்கக் கம்பளமாக விரித்திருக்
கும் புற் படுக்கை! அருடே க
பாய்ந்து ஒடும் சிற்றேடை!
அதன் மார்பினை முத்தயிட்டுக்
கொண்டோடி வரும் தென்றற்
காந்றிற் சதிராடும் வெள்மலர்
கள்! யணம் பரப்பும் மல்லிகை
கள்! இயற்கையின் ஓப்பற்ற கஸ்
வள்ளும்!

கானகமே சொர்க்கமாக
ஜூலித்தது. பார்த்துக்கொண்
திருந்தாலே பசித்திரும் என்று
தோன்றியது பகவுக்கு. அந்த
இரவிலும் மகிழ்ச்சி மிகுதியில்
புற்படுக்கையெங்கும் புரண்
த்து... ஆசை திருமட்டும் தன்
குழந்தைக்குப் பாலையும் புகட்
டியது.

ஒடியாடிக் களைத்த பக
மரமொன்றின் கீழ் படுத்துக்
கொண்டது.

சற்று நேரத்தின் பின்னர்
நிலவு மலர் வாட, நீல வானத்
தோட்டம் நிறம் மாற கானகம்
இருள் அரக்கனின் கொடும்
பிடிக்குள் சிக்கியது. குளிர் காற்
றும் 'சோ'வென்று வீச மழை
யும் கொட்டத் தொடங்கியது.
சடச் சடார் என்ற இடிகள்
மரண பயத்தை ஊட்டின. கண்
ணைப் பறிக்கும் மின்வெட்டுக்கள்
வாஜைக் கிறிப் பிளந்தன.

பகவும் கன்றும் தொப்ப
வாக நன்று குளிரால் 'வெட
வெட' வென நடுங்கத் தொடங்க
கின. கொட்டிலில் இருந்தாள்

கமாக இருந்திருக்க வாம்
என்ற எண்ணம் பகவின் மன
திலே 'பளிச்' செனத் தோன்றி
மறைந்தது.

நீடை நேரம் பெய்தது
பெருமழை!

மழை ஒய்ந்ததும் காடே
அல்லோலகவல்லோலப்பட்டது.
யானைகள் பிளிறின, சிங்கங்கள்
கர்ச்சித்தன, நரிகள் ஊளையிட
டன; புலிகள் உறுமின.

பகவைச் சுற்றிலும் பயந்
சர மிருகங்கள் உவை தேடி
அலைந்து திரிந்தன,

கவர்க்கமென இனித்த காடு
நரகமென சுந்தது.

கண்ணிமைக்கும் நேரத்
தான்! கன்றுக் குட்டியைப் புளி
யொன்று தூக்கிக் கொண்டு ஒடிக்
விட்டதே பசுதப்பியகே அத்ரஷ்ட
டம்தான். அது என்னை ரச
செந்திராக வடித்துக் கதறியது.

நான் தனிப்படுத்தப்பட்டு
விட்டேன், இனி எனக்குத் தணை
யாக இருப்பது யார்?" - பயத்
தாலும் துக்கத்தாலும் தன்னிலை
மறந்தது.

"என்னதான் செய்தாலும்
எஜமான் நல்லவன் நான்
'திறிது' பாலை மட்டுந்தான்
கொடுக்கிறேன். அவனே என்னைப்
பக்குவமாக வளக்கிறுன்
வேளாவேளைக்குத் தகுந்த
உணவு தருகிறுன்... எல்லா பற
றுக்கும் மேலாசக் கண்ணைப்
போல் பாதுகாக்கிறுன்... உண்
மையில் அது சொர்க்கம்... இது

தான் நரகம்...” கன்றை இழந்தபின்னர் தான் கறவைக் குப்புத்தி வந்தது

இரவோடு இரவாகத் தனது கொட்டிலுக்கு ஒடியது.

காலையில் வீட்டுக்காரன் வந்து பார்த்தான் அவனுக்கு ஆச்சரியம் தாங்களில்லை கூறுகிறது.

குட்டியைக் காணுது அவன் திளைத்தானுயிலும் பகவின் அருகிற சென்று அன்போடு அதன் தலையைத் தடவிக்கொடுத்தான் அது மகிழ்ச்சியடைய வில்லை. வழக்கத்திற்கு மாறாக கண்ணேரத்தான் கொட்டிக்கொண்டிருந்தது.

உரையாடலின் நடுவில் கறப்படும் உருவகக் கைதகள் ஒளிப்பிளம்புகள் போன்றவை. ஆனால் அவை நன்கு தேர்ந்தெடுத்தவைகளாக இருக்க வேண்டும். அவை எல்லா விடயங்களையும் தெளிவாகவும் அழகாகவும் காட்ட உதவுகின்றன.


-ஷாதி சன்

பல்கலைக் கழகப் படைப்புக்கள்—

இந்த இதழில் பல பல்கலைக்கழக மாணவர்களின் படைப்புக்கள் இடம் பெறுகின்றன. புதிய இளந் தலைமுறைகளே—நாட்டிற்கு நல்ல விளைச்சலை இலக்கிய ரிதியிலும், தேசிய ரிதியிலும் நல்குவர எனத் திடமாக நம்புகிறோம்.

பல்கலைக் கழக மலர் ஒன்று வெளியிட இது ஒரு முன்மாதிரியாகும். தொடர்ந்து பல்கலைக் கழகப் படைப்புகள் இடம்பெறவுள்ளதால் - பலரையும் பஸ்குபற்றும்படி கேட்டுக்கொள்கிறோம்.

செம்பியன்



புல்லாங்குழல்

திருவிளையாட்டுகளின் மூலம் வாழ்வின் கீதங்களை இசைப்பவனே ஓலம், திக்கு, ஆதி ஆகியவற்றின் தோற்றத்திற்கு முற்பட்டவனே! மிகச்சிறந்த ஆத்மாவைக் கொண்ட தேவனே!

எவராலும் அறிதற்கு அரிய மன்னில் விணை அழிந் தொழி யும் இழிந்த நிலையுடையவனுடைய என்னை, கருணையெனும் நினது அருமையான பரிவாஸ், அசையாத பொருளையும் அசையவைக்கும் இன்னிசை படைக்கும் இனிய குழலாக்கியுள்ளாய்.

நினது புனிதமான முச்சினால் வெறுமையானதும், பயனற்று மான வெற்றுக்குழல் போன்ற எனது உடல் உயிர்பெற்று இயங்குகிறது

மனதிற்கினியவனுக்கும், உலகத்தின் நாயகனாகவும் விளங்குபவனே! என இதயத்தில் பிறக்கின்ற இனிய கானமாய் நீ விளங்குகிறோய்! இல்லாவிடில் சடப்பொருளைப் போன்ற சாரமற்ற இவ்வெளிய உடல் பலவேறு அரிய செயல்களைப் புரிய முடியுமோ?

தூயபுனிசிரிப்பாகிய வெண்ணுரையும், அன்பெனும் தூய அருவியின் மந்திர ஒசையும், வாழ்வினை விரைந்தோட்டும் அஸ்கஞ்சும், மலர்க்கண்களிலிருந்து சொரியும் கண்ணீரும், அடர்ந்த மரத்தின் கீழ்ப்படியும் கரிய நிழல் போன்ற ஏழையின் வாழ்வில் கவிழும் வறுமையும், மன்னில் வாழும் மனிதர்களது பாவச் செயல்களும் ஒன்றாகக் கலந்து விரைந்தோடும் நதியாக, புல்லாங்குழலான என்னில் சங்கிதமாக ஒலிக்கட்டும்!

நிலைத்திருக்கும் காலமெனும் கூடையில் என்றேனும் ஒருநாள் இப்புல்லாங்குழல் பயனற்றதாகி வீசியெறியப்படும்.

மன்னின் துகள்களாகவோ அல்லது திரிபோன்ற புழுக்களாகவோ மாறிப்போகலாம்,

புல்லாங்குழலின் நன்மையைப் பறைசாற்றிப் போற்றுவர் சிலர். அதன் தீச் செயல்களைத்தூற்றியே உலகம் பாடிக்கொண்டிருக்கும். இருப்பினும் நினது கரங்களில் ஒப்படைக்கப்பட்டுவிட்ட இக்குழலுக்கு என்றும் நிறைவான மகிழ்ச்சியே!

ஓட்குழல்
மலையானம்

அம்மாவெங்கே?

“அம்மயெலெ? ”
ஜி. சுங்கரக்குருப்

“அம்மாவெங்கே? எங்கே?

அப்பாவின் கண்களில் கண்ணீர் வடிவதேதே?

துடிக்கும் பவழ இதழ் களையுடைய குழந்தையின் நெஞ்சில்
தன்மையும் வெம்மையும் குழுறுகின்றன. சொல்லுங்கள்!

மடிந்துபோன கடலவனின் இருப்பிடம் செல்கின்ற
புழுதிபடிந்த சுதிரவன் மிகுந்த ஆர்வத்தோடு
மலையிடுக்கில் அந்தமங்கையின் ஆடையை
வலிந்திமுத்துப் பிடித்தவாறு நிற்கிறோன்.

அந்தியின் மயக்கத்தில் சிறுவின்மீன்

அழகிய உடையுடுத்து

மாளிகையின் உயர்ந்த மாடத்தில் நின்றபடி
முகம் வெளிர்த்துப் பரபரத்து

அன்னையை இன்னுமங்கு காணுது ஏங்கி நிற்கும்.

காதலின்வேதனை தணிந்திட

கடலணங்கு சந்திர குமாரனோடு

விழரந்து கூடிக்

கலந்திருந்து அணைத்தபடி

ஒளிநிறை வெண்மணல் மஞ்சத்தில்

புரண்டு புரண்டு இன்புறுகிறோன்.

அன்னையின் பெருமையைச் சிதைத்திட

பாவக் கொடுமையைக் கடலருகிலும் நிலவிட

அலையெழுப்புகின்ற ஓர் சிறுகாற்று! ஆ !

நிராசையின் பரவசத்தில் அழுகின்ற ஒலத்தின் ஒலம்.

“எங்கே யெங்கே அம்மா?” — தங்கமே, நீ

பொங்கிவரும் துயரந்தாளாது கூவிய தேவி.

தேவ மங்கையே வாழ்வதற்காய் விண்மீன்களை

மின்னிடச் செய்யுமுன்னை அவர் காப்பாற்றுவார்.

தமிழில் : டவிந்திரன்

பொழுது புலநுதடி!

கவரூர் சுரங்கையூம்

பொழுது புலநுதடி - வான்
 பறவை கரையுதடி,
 தழுவி அணைப்பதுபோல் - கதிரும்
 தளிருடன் மின்னுதடி.
 படர்ந்த பனித்துளியை - கதிரும்
 பறிக்கத் துடிக்குதடி,
 இடரைத் துடைப்பதுபோல் - கதிரும்
 இருளை ஒழித்ததடி.
 வட்டப்பெரு ரூளத்தில் - கமலம்
 விரிந்து சிறக்குதடி.
 சுட்ட முடியாத - எழிலீச்
 சிந்திக் கழிக்குதடி.
 வண்ணப் பறவையெலாம் - கூடியே
 வாதம் புரியுதடி,
 எண்ணம் இனிக்குதடி - எண்ணும்
 எங்கோ அழைக்குதடி.

நோ-சி-மின்

‘சத்யா’

ரழை கை நழுவிய
 வெளச் சோறு
 மண்ணிடைத் தெறித்த
 மின்னற் சிவப்பு
 மானுடம் இழந்த
 அணையா விளக்கு
 கொல்லன் உலையில் பூத்து
 கரிந்திட்ட தீ மஸர்
 கொள்ளோ யிடப்பட்ட
 பொதுவான உடமை
 படித்து முடியாத
 மாமனித காலியம்
 கண்ணீர் கரைத்திட்ட
 மனவேட்டு வரிகள்

(நோ-சி-மின் மரணத்தை பத்திரிகை வாயிலாப் படித்தபோது
 எழுந்த பாடல்)

தெளிவரய் நெஞ்சே!

—“அண்ணல்”—

நீல எண்ணப் பந்தரிட்ட வானில் நித்தம்
 நிர்மலனுய் உதயகி தமிழ் ஈச்துக்
 கோல வருக் காட்டு கின்ற தங்கத் தட்டே
 கும்மிருட்டைக் கலைத்தோட்டிக் குவலயத்தார்
 வாழவழி செய்தே ஒளி வழங்கு முன்றன்
 வள்ளன்றை போற்றுகின்றேன் எவர்யா ரெஷை
 குழலெதும் பார்க்காது செய்யுஞ் சேவை
 செய்பரிது! செங்கதிரே, செக்கத்துக் கோது!

வேகின்ற உடல்பொங்கி வியர்வை முத்து
 வழிகின்ற போதினிலே வண்ணப் பூக்கள்
 ஈகின்ற நறுமனத்தை அள்ளி ஊர்ந்து
 இதஞ்செய்து உள்ளக்கில் இனபம் பெய்து
 ஏகின்ற குளிர்தென்ற லேசு னக்குள்
 எப்போதும் பேதங்கள் எழுவ துண்டா?
 சாகின்றூர் பேதத்தால் தென்ற லே உன்
 சமத்துவத்தை உலகுக்கே எடுத்துக் கூறு!

வெண்ணிலவுப் பெண்ணரசி வைரத் தூறல்
 விழியான தாரகைப் பெண் கூட்டத்தோடு
 கண்ணென்னிக்கு விருந்து வைக்கும் ஆகா யத்தின்
 காதலிலே அலைகின்ற முகிலே தாய்மை
 மன்னைவினிக்க மழை அமிழ்து வழங்கு முன்றன்
 மனமினிது! தனதுபிறர் வேறு பாடு
 உண்ணிடத்தே இலை இதுவே உயர்பண் பாடு
 உலகுக்கே இப்பாடம் உணர்த்திக்காட்டு!



புதைவுகள்

‘முன்னாளி னந்த
 தொடு வானக்களவுகள்,
 மண்ணிறங்கி நமைநோக்கி
 நெருங்கி வருசையிலே
 இறந்து போனாய் நீ...!
 கோயிலில் துக்கமணி
 ஒலித்த காலை போய்
 வந்த அந்தப்பின்னேரம்,
 ஊராரும் உறவினரும்
 ஊர்வலமாய் உணக்கொண் ①
 போன முடிவினிலே.....,
 புதைவுகளின் நினைவுகளாய்ச்
 சுழந்திருந்த சிலுவைகளின்
 நடுவினிலே,
 வெட்டிலவத்த வெறுங்குழியில்
 இறக்கி உணப்புதைக்க
 மண்ணின்கீழ்ப் பெட்டிக்குள்
 புதை பட்டுப்போனாய், நீ...!
 நீ புதைய—
 ‘பள்ளி வகுப்பறையில்;
 சூழிலுப்பை மரத்தின்கீழ்;
 கோயிலிலும் மூண்டைமுந்த
 முன்னாளி னந்தத்
 தொடுவானக் களவுகள்’
 சிதைந்த குவியிலை,
 புதைந்துவிட
 திதயம் அழுகிறது ...

—அ. யேசுராசா

“ாற்றின் அசைவு ஓவ்வொன்றிற்கும் வளைந்து கொடுக்
 கும் நாணை போன்றவள் தான் பெண். ஆனால் பெரும் புயல்
 அடிக்கும் பொழுது, அவள் முறிந்துபோய் வீடுவதில்லை”

வெற்வி

நாட்டுத் திரும்பும் கூட்டுரைகள்

தானோயடி சபாரத்தினம்

1940-ம் ஆண்டில் ஆனந்தவிசுடன் பத்திரிகையை விட்டு விலகிய ரா. கிருஷ்ணமூர்த்தி-'கல்கி' என்ற தனது புதிய வாரப் பத்திரிகையை ஆரம்பிக்கவே ஈழத்து இலக்கிய இரசிகர்களின் மனைப் போக்கில் புதிய மாற்றங்கள் ஆழமாக வெரிட்ட தொடர்களின் மணிக் கொடிப் பத்திரிகை எவ்விதம் ஆங்கிலம் முதலிய மேனைட்டு மொழி களில் இலக்கியப்பயிற்சி மிக்கவர்களைக் கவர்ந்ததோ, அதேபோல் 'கல்கி'யின் எழுத்தில் ஈழத்துத் தமிழாசிரியர்க் கூட்டம் மோகித்துக் கிடந்தது. இவர்களின் இந்த மோகம் 'கல்கி'ப் பத்திரிகையை வீட்டின் அடுப்படிவரை பரவச் செய்தது. இசனால் முன்பு ஒவ்வொரு வியாழக்கிழமையும் யாழ்ப்பாணம்-புனையாத நிலையத்தில் 'ஆனந்தவிசுடன்' பத்திரிகைக்காக காத்திருந்த இரசிகர்கள் 'கல்கி'-க்கும் காத்திருப்பது வழக்கமாகிவிட்டது.

'கல்கி' ஏற்படுத்திய இலக்கியத் தாகழும், அதன் இரசனையும் உண்மையிலக்கியத்திற்காகப் பாடுபட்ட 'மணிக்கொடி' காரரைப் பதைக்கவைத்ததுடன், அவர்களுடைய இலக்கியப் போராட்டத்தை அர்த்தமும், ஆழமுழுள்ளதாக்கியது. புதுமைப்பித்தனுக்கும் - கல்கிக்கும் நிழந்த இலக்கியச் சர்ச்சை, பாரதி பற்றி கல்கிக்கும்-வராவுக்கும் நடந்த சொற்போர் - கல்கியின் வர்த்தகரீதியான இலக்கியச் சந்தையை தெளிவாக எடுத்துக் காட்டிப்பதுடன், ஈழத்தில் எவ்வாறு ஒரு மணிக்கொடிப் பரம்பரையினர் எழுந்தனரோ, அதேபோலவே 'கல்கி'ப் பரம்பரை எழுத்தாளரும் தோன்ற வித்திட்டது. இவர்களில் முக்கியமானவர்தான் தானோயடி. சபாரத்தினம் அவர்களாகும். இதுமட்டுமன்றி 1940-ம் ஆண்டில் ஈழத்தில் வெளிவந்த தினசரிகளின் இலக்கியப் பக்கங்களை அவதானிக்கும்போது-'கல்கி'-யின் ஆதிக்கம் எவ்வளவு பலமாக ஈழத்தைப் பாதித்திருந்தது என்பது புலனுகும்.

�ழத்துத் தமிழ் மக்கள் பெரும்பாலும் அக்காலங்களில் பழைய புராண, இதிகாச வீர தீரச் செயல்கள் நிறைந்த வீரசிங்கள்களை

பவள காந்தன், கற்பக மலர் போன்ற நீண்டகடைகளையே இரசித்து வந்தனர். யாழிப்பாணத்தின் பிரதான தொழிற் கூடமான சுருட்டுக் கொட்டில்களில் நிகழ்ந்த வாசிப்புக்களினாலும், கோயில்களில் நடக்கும் புராண வாசிப்புக்களினாலும் அவர்களுக்கு ஏற்பட்டிருந்த இரசிக மனோபாவத்திற்கு ‘கல்கி’யின் நீண்டகடை இலக்கியங்கள் ஏற்றனவாக இருந்தன. அதுமட்டுமன்றி, கல்கியும் தான் எதை எழுதினாலும் அது வியாபாரக் கவர்ச்சியுடன் கூடிய பத்திரிகைத் தனத்தையும் மறக்கவில்லை. அவரிடம் இந்தப் பத்திரிகைத்தனம் ஆரம் பத்திலேயே ஏற்பட்டதற்கு, அவர் ஆண்தலிகடன் என். எஸ் வாசனி டம் பெற்ற அனுபவப்பயிற்சியே காரணம். இதனால் இலக்கிய வர்மர் சகர்கள் விரும்பாவிட்டாலும் கூட ‘கல்கிக்கடை மரபு’ என்ற ஒரு புதுக்கிளை இருபதாம் நாற்றாலும் தமிழிலக்கியச் செடியில் கிளை விட்டது என்பதனை ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று.

1940-ம் ஆண்டில் தனது பதினேழாவது வயதில் எழுத ஆரம்பித்து, 1967-ம் ஆண்டு தனது நாற்பக்தினேன்காவது வயதில் காமொகுப்பவரை நூற்றுக்கணக்கான சிறுகடைகளையும், பல நாடுகங்களையும், சிலநாவல் குறுநாவல்களையும் ஈழத்து தமிழிலக்கிய வல்லிற்கு அளித்துச் சென்ற அமரர் தாளையடி சபாரத்தினத்தின் படைப்புக்களை நோக்கும்போது—‘கல்கி’யின் பாதிப்பு இவரைப் பாதித்த அளவிற்கு ஈழத்தின் எந்தவோரு எழுத்தாளைனையும் பாதித்திருக்கவில்லை—என்றே கூறல் வேண்டும். இதனாற்றால் கல்கியை எடையிட்டது போல்—அன்றைய மனிக்கொடி எழுத்தாளர் கல்கியின் எழுத்தைப்பற்றிக் கருதியதுபோல்—இவரின் இலக்கியத் தன்மையை இன்றைய ஈழத்து விமர்சகர்கள் சந்தேகிக்கிறார்கள். எப்படியிருந்தபோதிலும் என்னிறந்த கடைகளை எழுதினார் என்பதனால் மட்டுமன்றி, நல்ல பல கடைகளை எழுதியவர்—நல்ல நோக்கத்துடன் எழுதியவர் கலா பூர்வமாக எழுதியவர் என்ற அடிப்படையில் நோக்கும்போது அவரும் ஈழத்துச் சிறுகடையுலகில் குறிப்பிடத்தக்கவராகின்றார்.

முதல் காலடி.

அமரர் தாளையடி சபாரத்தினம் அவர்களின் இலக்கிய யாத்திரையே ஒரு புனிதமான, உயர்ந்த காவியமாகும். இன்று தமிழக அமைச்சர்களில் ஒருவராக இருக்கும் சிவந்தி. பா. ஆதித்தனர் (தினத்தந்தி) அவர்கள் ஆரம்பத்தில் தனது கைகளினாலேயே வைக்கோலை அரைத்துக் காகிதம் செய்து வெளியிட்ட ‘தமிழன்’ என்ற பத்திரிகையில் ‘ஊமைப் பெண்’ என்ற கடையை எழுதி இலக்கிய வல்லில் காலடி பதித்த இவர் தொடர்ந்து எழுதியதுடன் பல பத்திரிகைகளில் ஆசிரியராகவும் பணி புரிந்திருக்கின்றார்.

1943-ம் ஆண்டு : ஈழத்துச் சிறுக்கைதமணிகளில் ஒருவரான அ. செ. முருகானந்தத்துடன் இணைந்து திருக்கோணமலையில் எரிமலை என்னும் பத்திரிகையை நடாத்தியதுடன் மட்டுமல்லாது, பிற்காலங்களில் வீரகேசரி-ஞாயிறு இதழிலும், வரதரின் புதினம் பத்திரிகையிலும் கடமையாற்றி எத்தனையோ எழுத்தாளர்களை முன்னணிக்கும் கொண்டுவந்துள்ளார்.

புது வாழ்வு

என்னிறந்த கடைகள் பலவற்றைப் பிற்காலங்களில் தானையடி அவர்கள் எழுதிப் புகழ் பெற்றிருலும், அவரைச் சரியான முறையில் இலக்கியவுக்கிறதும், இரசிகருவுக்கிறகும் அறிமுகம் செய்து புகழின் உச்சியில் ஏற்றி வைத்தபெருமை அவருடைய 'புதுவாழ்வு' என்ற சிறுகடைக்கே உரியதாகும். 'புதுவாழ்வு' என்னும் இச் சிறுகடை 1947-ம் ஆண்டு கல்கி' - பத்திரிகை நடாத்திய சிறுகடைப் போட்டியில் மூன்றும் பரிசீலனைப் பெறவே - ஈழத்து இரசிகர்களிடையே - யார் இந்த சபாரதத்தினம்? எங்குளது தானையடி? - என்ற பரபரப்பான ஆர்வம்மிக்க. வினாக்களை எழுப்பிவிட்டது. இதற்குப் பரிசு மட்டும் காரணமன்று. அக்கடை முற்றிலும் கல்கியின் பாணியிலேயே அமைந்திருந்தது காரணமாகும் எனவே, சமூது இரசிகர்கள் தானையடியை நோக்கிப் படை எடுக்கலாயினர். இதனைப்பற்றி தானையடி அவர்களே ஒரு முறை நகைச்சவையுடன் குறிப்பிட்டுள்ளார். அப்போது தானையடி சபாரதத்தினத்தைப் பார்க்க மாட்டுவாடில் கட்டிக்கொண்டு ஏராளமான இரசிகர்கள் தினசரி திருநெல்வேலியிலுள்ள தானையடிக்குப் படை எடுக்கலாயினர்' புதுவாழ்வு ஏற்படுத்திய உற்சாகம் இவரை அதிகம் எழுதவைக்கவே தென்னகத்துப் பத்திரிகைகளிலும், கல்கிப் பாணிக்கடை விரும்பிய ஈழத்துத் தினசரிகளின் 'இலக்கியப் பக்கங்களிலும் இவரது கடைகள் இடம் பெறவாயின.

கலையின் அடித்தளம்

'...மனிதன் எப்படி வாழ்கிறுன் என்பதைத் தள்ளிவிட்டு மனிதன் எப்படிவாழுவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் கடைபுனைய வேண்டுமென்பதே என் அவா 1, எனக்கொண்ட வேட்கையின் வளைவாகவே தமது கடைகளைப் படைத்துள்ளார். இவர் எழுதிய ஏந்தக் கடையை நோக்கினாலும் இந்தத் தத்துவ உண்மை புலப்படுவதைக் காணலாம். ஆயினும், இவரின் கடைகள் போதனைகள்ல. கற்பணிகளுமல்ல. இரண்டும் தழுவிய சமுதாயச் சித்திரமே இச்சித்திரங்கள் இன்றைய விரர்ச்சகளின் பார்வையில் படாமற செல்வதற்குக் காரணம் இச் சித்திரங்களின் வரைகோடுகள் ஆழ

மாக விழாமற் போன்காலாகும். ஓவ்வொரு கதையும் ஏதோவாறு வகையில் சமுதாயத்தின் நாடியைத் தொடர்க்கொண்டே நிற்கின்றன.

ஆரம்ப காலச் சிறுக்கதைகளிலிருந்து - இறுதியாக 1967-ம் ஆண் வில் தினசரனில் எழுதிய 'பெண்ணின் பெருந்தக்க யாவுள்' என்ற கதைவரை இவரின் கெளிந்த. உள்ளத்தைக் காணலாம். மக்களின் நல்வாழ்வு கருதி எழுந்த இவரது எழுத்துக்கள், மஸம், வாக்கு, காயம் ஆகிய மூன்று நிலைகளிலும் மக்கள் தூய்மையுடையவர்களாகவும், தூமையாக்கப்பட வேண்டியவர்களாகவும் இருக்கவேண்டிய அவசியத்தை வெளியிடுகின்றன. இதனாற்றுண் இவர் சமுதாயத்தை சித்தரிக்கும் போதும், கெட்டனவற்றிற்க அதிக அழுத்தம் கொடுக்காது நல்லனவற்றிற்கு முக்கியத்துவமளிக்கின்றார். கெட்டனவற்றிற்கு முக்கியத்துவமளித்தால்! அவை சமுதாயத்திலிருந்து ஒழிவதற்குப் பதிலாக அதுவே மிதுதியாக மக்களிடம் பரவிவிடும். எனவே வாழ் வின் உந்நதமான பாகங்களே காட்டப்படவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு எழுதினார் எனத் தெரிகிறது.

'...நான் செய்ய விரும்பாததை மற்றவர்கள் செய்ய வேண்டுமென்று வனியறுக்கும் வகையில் கதைபுணை நான் விரும்புவதில்லை, வாழ்க்கையில் நல்லதும் நிகழ்கிறது கெட்டதும் நிகழ்கிறது இரண்டையும் அடிப்படைக் கருத்தாகக் கொண்டு கதை புணையும் எழுத்தாளனுக்கு தன் கற்பனைமூலம் கதைக்கு மெருகூட்ட உரிமையுண்டு. அதைப்பயன்படுத்தி வாழ்வின் அதி உன்னத பாகங்களை அவன் திறந்துகாட்டவேண்டும் என்பது என் அபிப்பிராயம். வாழ்வின் அழுகிய பாகத்தை-அது சமுதாயம் முழுவதையுமே பற்றிக்கொள்ளமுன் வெட்டி அகற்றவிடவேண்டும் என்ற கருத்துக்கொண்டு பெரும்பாலும் என் கதைகளை எழுதி வந்தேன்...2'. கதையின் பொருளுக்காக நான் தேடி அலையில்லை. மனிதனின் தினசரி வாழ்க்கையில் எத்தனையோ சம்பவங்கள் நிகழ்கின்றன. ஏற்கனவே நிகழ்ந்த சம்பவங்களைப்பற்றி நாம் கேள்விப்படுகிறோம். சாதாரண மனி தன் அவற்றைப்பற்றி மறுபடி சிந்தித்துப் பார்ப்பதில்லை. ஆனால், ஒரு எழுத்தாளன் மறுபடி சிந்திக்கிறான். தன் சிந்தனையில் சினைப்பட்ட கருவுக்கு அவன் கற்பனை உருவும் கொடுக்கிறான் ...3'

— ஆகவே, இவரது படைப்புக்களை நோக்க முன்னரே இவரது எண்ணம் நமக்குப் புலனுகிலிடுகிறது. ஆயினும் சமுதாயத்திலிருந்து தமக்குத் தேவையான கதைக்கருக்களை அவர் எடுத்தாண்டு, அவற்றை யொட்டி வெளியிட்ட நயமான, செறிவான கற்பனையின் ஆற்றலை நேடியாகவே, அவரின் படைப்புக்களை எடை போடமுடியும். நோக்குப்

பெரிதாக இருக்கலாம். ஆனால், அவற்றின். செயலாக்கத்திற்கு எத்தனையது என்பதிலேயே ஒர் கலைஞர் தெரிவு செய்யப்படுகிறான். இவரது படைப்புகள் பலவற்றைப் பார்க்கும்போது தம் எண்ணத்திற்கு தாமே தோற்காத பெரும பணியைச் செய்திருக்கிறார் என்றே கூறல் வேண்டும்.

இவர் எழுதிய பல் திறப்பட்ட எண்ணிரங்க கதைகளைப் படிக் கும்போது உலகத்தையே கண் முன் தரிசிக்கிறோம். எத்தனை மனிதர்கள். எத்தனை' உணர்ச்சிகள். சம்பவங்கள் மனிதகுல நேசிப்புக்கள்.. தனது செவிகளையும், விழிகளையும் கூர்மையாக்கி, இதயத்தையும் திறந்துவைத்துக் கொண்டு, மனிதகுலத்தை ஆழ்ந்த அனுதாபத் துடன் நோக்கும் கலைஞருல்தான் இத்தகைய படைப்புக்களை, தரம் குன்றுமல் படைக்க முடியும் என எண்ணத்தோன்றுகிறது.

கதை வளம்

இவர் தமது இதைகளைச் சொல்ல அதிகம் சிரமப்படுவதில்லை. இவரின் படைப்புக்கள் பெரும்பாலும் ஒருவர் கதை சொல்வதுபோல் (Narrator) அமைந்திருக்கும். இத்தகைய கதையைப்பின்னால் இவரது பல சிறுகதையள் ஒரு நாவலின் முழுமையையோ, குறுநாவலின் பரந்த பார்வையோ கொண்டிலங்குகின்றன. இத்தகைய மயக்கத் தினை இவருக்குப் புகழிட்டி அளித்த புதுவாழ்வு, யப்பானியன்படம், தெருக்கீதம், போன்ற கதைகளில் காணமுடியும்.

இவரின் ஆரம்பகாலக் கதைகளில் எப்படி கல்கி மராபு பேணப் பட்டதோ அதேபோலவே, இந்தியப் பிரச்சனைகளும் தத்துவங்களும் கரு ரீதியாகக் கையாளப்பட்டன. காந்திய தத்துவமும், சுதந்திரப் போராட்ட உணர்வும் அக்காலக் கதைகளில் மிகுதியாகக் காணப்படுகின்றன. 'சக்கிலியன்' 'கழிப்பு' போன்ற கதைகள் இதனை நிருபணம் செய்கின்றன: கழிப்பு என்னும் கதை, கலாழுர்வமாக நிறைவளிக்கும் கதை.

உருவக் கதைகளாக - குயிலின் அவற்றும், தாயும், சேயும் போன்றகதைகளை எழுதி சிறப்பான வெற்றியும் கண்டுள்ளனர். காண்டெகரின் கதைகள்போல உருவக் கதையையும், சமூகக் கதையையும் இணைத்து சிறுகதைகள் எழுதியுள்ளார். இதனைக் குயிலின் அவற்றுல் என்ற கதை புலப்படுத்தும். தாயும், சேயும் என்ற உருவக் கதை சாதாரண குயில்—காகக்கதையாயினும் - இறுதியில் காகம் சொல்லும் ஒரு பதில் அக்கதையை மிகவும் உயர்த்திவிடுகிறது. குயில் குஞ்சைத் துரத்திவிட்டு தாய்மை உணர்வால் சஞ்சலப்படும் காகம் 'நானும் காகம் என்று வாழுவேண்டுமல்லவா? என்று கேட்பது மிகச் சிறப்பாக, தேசிய உணர்வின் வெளிப்பாடாக ஒளிக்கிறது;

குருவின் சதி, துரோணர், ஏகலைவன்களைத்தையைப் புதியபாணி யில் எழுதியுள்ளார். அழகான களை சமூத்துச்சிறுகளைகள் முதலா வது தொகுதியால் இடம் பெற்ற சிறப்பும் அதற்குண்டு.

இவரின் களைகளில் குருவின் சதி, ஆலமரம், புதுவாழ்வு, தெருக்கீதம், ஆயா, சக்கிலியன், குயிலின் அலறல், கழிப்பு — என்பன சிறப்பானவையாகவுள்ளன

இவர் சொந்தப் பெயரில் மட்டுமேல்லாமல் மீனு, அசோகன் போன்ற புனைப்பெயர்களிலும் நிறைய எழுதியுள்ளார்.

குதை வடிவம்

சிறுகளை உருவை சிறப்பாக வெளியிட்டுக் களையமைத்தவர் களில் இரும் ஒருவராவர். படிப்படியாக வளர்ந்து கெல்லும் களை உச்சநிலையைடைந்து ஒரு புதிய திருப்பத்துடன் திமர் என முடிந்து விடுகின்றது. வாசகனை ஒரு அற்புதமான உணர்ச்சியளியில் தக்தளிக்க வைத்து, திடெரென அவனே எதிர்பார்க்காத ஒருமுடிவினில் தள்ளி விடுவதில் இவரின் ஆற்றல் மிகப் பெரியது. இவரின் களை முடிவுகள் மேன்டை எழுத்தான்னு! ஹெஹ்னியை நினைவுட்டினாலும், அப்போது தமிழிறகுப் புதிதாக இருந்தது. இவரது களையின் முடிவு ஒத்துவேண்டியதைப் போலிந்தாலும், நியாயபூர்வமாகவும் தவிர்க்கமுடியாததாகவும் அமைந்து விடுகின்றன. இத்தகைய திமர முடிவுகள்' வாசகர் மத்தியில் பல சிந்தனையளைகளை அதிர்த்து விடுவனவாகவும் இருக்கின்றன. இதனால் இவரது எழுத்து தரத்தில் உயர்வதுடன் அவரது பணியின் பலங்களவும் மாறிவிடுகின்றது. இதனாற் போன்ற தாளையடி 'ஒரு சிறுகளையின் உச்சநிலையைக் குறிப்பது அதன் முடிவுதான் 4'-என்று கூறினார்

மொழிநடை

இவரின் எழுத்தின் இன்னோசிறப்பு எளிமையான அழகு. எளிமையான அழகிலேயே வாசகனைக் கவரக்கூடிய அசாதாரண காம்பீரியமும் கலந்திருக்கும். களையின் சுருத்தையே குபள்ளீகரம் செய்துவிடவல்ல கனமான சொற்களோ சொரூபர்களோ இருக்க மாட்டா. அனுவசியமான ஆடம்பரமானவார்த்தை ஜாலங்களோ, வர்ணை மிதப்புக்களோ தென்படாத களையும் களையோடு தொடர் புடைய உணர்ச்சிக் செறிவுமே இறுக்கமாகப் புலப்படும் இந்தத் தன்மையே இவருக்கு 'கல்கி' பரிசை வாங்கியும் கொடுத்தது. எனவாம். கல்கியை மனதில் வைத்து எழுதினதால் என்னவோ, இவர் தமது எழுத்தில் தென் இந்தியச் சொற்களையும், உரையாடல்களில் தென்னிந்தியச் சொற்றிரூபர்களையும் கவந்து எழுதியுள்ளார்.

அமர முடிவு.

நாற்றுக்கணக்கான களைகளை எழுதிய இவரின்படைப்புக்கள் சரியான முறையில் திறனாய்வு செய்யப்பட்டாலன்றி இவரைச் சரியான படி வாசகர்கள் இனம் காணமுடியாதவாறு இருக்கும்.

ஆலமரம்

தானையாட சபாரத்தினம்

அவளுடைய முதானைகள் ‘அவளுக்கு’ என்று வைத்துவிட்டுப் போனது அந்த ஆலமரம் ஒன்றைத்தான், அந்த உடைந்த சட்டி விளிம்பில்லாத பாணீ, அடுப்பாக உபயேரிகிக்கும் மூன்று கற்கள், தென்னம்பாளை—யாவும் அவளாகத் தேடிக்கொண்டனவை. அவள் அறிந்தமட்டில் அவளுக்கு இன பந்துக்கள் யாருமிருப்பதாகத் தெரியவில்லை. எலும்பினாலும், தோலினாலும் மாத்திரமே ஆக்கப்பட்டது போன்ற ஒரு நாய்தான் அவளுடைய பந்து; உயிருக்குயிரான காவலாளியுங் கூட.

காலையில் எழுந்தவுடன் தென்னம்பாளையினால் அம்மரத்தைச் சுற்றி நன்றாகச் சுத்தம் செய்வாள். அருகே இதுக்கும் நீரோடைக்குச் சென்று பாணையில் நீர்க்கொண்டுவந்து தான் கூட்டிய இடங்கட்டுத் தெளிப்பாள். பின் பழைய சோறு ஏதாவது இருந்தால் தானுமூன்று தன் நாய்க்கும் கொடுப்பாள். பொழுது நன்றாகப் புலர்ந்ததும், அந்த உடைந்த சட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு பிச் சைக்குப் புறப்படுவாள். போகும்போது தன் நாயை வாத்சஸ்யத் தோடு தடவிவிட்டுச் செல்வாள். அதுவும் தன் வாலைக் குழைத்து இருதயழுர்வமான நன்றியைக் கணகள் மூலம் தெரிவிக்கும்.

தெருத் தெருவாக அலைவாள். மூலை முடுக்கெல்லாம் போவாள். யாராவது இரங்கி ஏதாவது உணவு கொடுத்தாள், அதைப் பத்திரமாக உண்ணுமல் வைத்துக் கொள்வாள். ‘ஓன் சாப்பிடாமல் கொண்டு போகிறுய்?’ என்று யாராவது கேட்டால் ‘நடக்கமுடியாத ஒரு கிழவனுக்குக் கொண்டுபோகிறேன்’ என்று கூறுவாள். அவள் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு ஏங்கியிருக்கும் அந்த நாயின் அருமை அவளுக்கல்லவோ தெரியும். ஆலமரத்தடியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கந்தல்களையும் மற்றப் பொருட்களையும் பாதுகாத்துக் கொண்டிருக்கும் காவலாளி அல்லவா அது.

சுமார் இரண்டு மூன்று மணிக்குத் தன் இருப்பிடம் நோக்கி விரைந்து செல்வாள். அவளுக்கு முன்னால் அவளுடைய உள்ளம் பறந்துகொண்டிருக்கும். தூரத்தில் வரும்பொழுதே கரிய முகில் கூட்டத்தைப்போல ஆலமிலைகளின் கூட்டம் காட்சியளிக்கும். அவளுடைய உருவங் கண்ணிறப்பட்டதும் தாயைக் கண்டவுடன் துள்ளிக்குதித்தோடும் பசுக் கண்ணைப்போல் அந்த நாய் ஓடிச் சென்று அவளைச் சுற்றிச் சுற்றி வாலைக் குழைக்கும். அவளும் அன்போடு அதைத் தடவிக் கொடுப்பாள்.

ஆலமரத்தின் கீழ் உட்கார்ந்ததும் அவளுடைய களைப்பெல் வாம் மாயமாய் மறைந்துவிடும். கொண்டுவந்ததை நாயோடு பகிர்ந்து உண்பாள். சிறிது நேரம் சென்றபின் பக்கக்திலுள்ள நீரோடைக்குச் சென்று குளிப்பாள். சுமார் ஆறு, ஏழு மணியளவில் அரிசி இருந்தாற் சோரூக்குவாள். இதற்கிடையில் அவளுடைய நண்பர்கள் — காகங்கள், குயில்கள் முதலியன—கா, கூ என்று ஆராவாரித்துத் தாங்கள் வந்திருப்பதை அவளுக்குத் தெரிவிப்பார்கள். எல்லோருமுறங்கியபின் அவளும் அந்த வேரில் தன் தலையைச் சாய்ப்பாள். அந்த ஆலம்வேர் தான் அவளுடைய தலையை. அவளுடைய குருட்டுத் தாத்தா உறங்கியதும் அதே வேரில் தலைவைத்துத்தான். சீமேந்தால் மெழுகப்பட்ட கவரைப்போல அந்தவேர் அழுத்தமாக இருந்தது.

அன்றும் அவள் அதே வேரில்தான் தலைவைத்துக் கொண்டு நிம்மதியாகத்துங்கினால். அந்த நாயும் அவளின் காலடியில் தூங்கிக்காண்டிருந்தது திடமிருந்து ஒரு பயங்கரமான கனவு கண்டு துடித்து எழுந்தாள் வாய் என்னவோ கூறி உள்ளிபது. மரத்தைச் சுற்றி ஒரு முறை வந்தாள். அப்பொழுதும் அவளுக்குத் திருப்பு உண்டாகவில்லை. நல்லூக்கிரு முறை அண்ணாந்து பார்த்தாள். மரம் மரமாகத்தானிருந்தது. அது முறிந்து வீழ்ந்து விடவில்லை. கண்டது வெறும் கணவாக இருந்காலும் அவளுடைய உள்ளத்தில் சகிக்கமுடியாத வேதனை குடி கொண்டது. பொங்கி வரும் கண்ணீரை அடக்கினால் ஆணை அடக்கமுடியவில்லை. அருகே கவலை தேங்கிய முகத் தோடு நின்ற நாயை அருகிலிமுத்து அணைத்துக்கொண்டாள். அதுவும் தன்னுடைய நாவால் அவளுடைய சராத்தை நக்கியது. இரவுமுழுவதுந் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தாள்.

பொழுது புலர்ந்ததும் வழக்கம்போல் சட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டாள். அவளுடைய மனம் சஞ்சலப் பட்டது. தான் கண்ட பயங்கரமான கனவை ஒரு முறை நினைத்துப் பார்த்தாள். ஒருவேளை உண்மையில் அப்படி நடந்தால்... நினைக்கவே அவளுடல் நடுங்கியது. கால்கள் செல்ல மறுத்தன. எத்தனை நாட்களுக்குப் போகமவிருக்கமுடியும்? ஒருநாள் பிச்சைக்குச் செல்லாவிட்டால் அவளுடைய கதி என்ன? அவளையே நம்பிக் கொண்டிருக்கும் நாயின் கதிதான் என்ன? மனக்கலக்கத்தோடு புறப்பட்டாள். மரத் திலிருந்து இரண்டு மூன்று பனித்துளிகள் அவள்மேல் வீழ்ந்தன. பரிதாபத்தோடு அண்ணாந்து பார்த்தாள். மறுபடியும் பனித்துளிகள் வீழ்ந்தன. அவள் அதைக் கேவலம் பனித்துளிகளாக நினைக்கவில்லை ‘நிராதரவாக எனை விட்டுப் போகிறோயா’ என்று அந்த ஆலமரங்கதறிப் பெருக்குங் கண்ணீர்தான் அத்துளிகள் என்று நினைத்தாள். அவள் கணகளும் நீரைச் சொந்தன.

அவள் பிச்சைக்குச் சென்றுவிட்டாள். ஆனால் மனம் மட்டும் நிம்மதியாயில்கூடி, வழக்கத்திற்கு விரோதமாகப் பன்னிரண்டு மணிக்கேக் கிருப்பிடத்தை நோக்கி நடந்தாள். எல்லோருங் கூட்டங் கூட்ட மாக நின்று எதையோ பற்றி ஆனந்தத்தோடு பேசிக் கொண்டு நின்றார்கள். அதை என்னவென்றறிய அவளுக்கு மாசைதான். ஆனால் அவர்களிடம் சென்று அறியக்கூடிய கருதி அவளுக்கு இல்லை அவ் வழியால் வந்த ஒரு சிறுமியிடம் விசாரித்தபொழுது 'எங்கள் கிரா மத்திற்கு ரேயில் பாதை போடப் போகிறார்களாம். இன்னுமிரண்டு, மாசத்துள் ரேயில் ஒட ஆரம்பித்துவிடும்' என்று அப்பா சொன்னார் என்றால் சிறுமி.

இறையில் வந்தாலென்ன, ஆகாயக்கப்பல் வந்தாலென்ன? பிச்சைக்காரியாகிய அவளுக்கு இரண்டுஞ் சரிதாலே? இருப்பிடத்தை நோக்கி அவள் விரைவாக நடந்தாள்.

'இதென்னடா சனியன்! வேலை செய்ய விடமாட்டேன்கிறதே என்று வினாருவன். ஆங்கில உடையில் நின்ற எஞ்சினியரின் கூத்துப் பாக்கி 'டுமீல்!', என்ற சத்தத்தோடு வெடித்தது. இவ்வளவு நேரமும் மரத்தைச் சுற்றிச் சுற்றித் தன் எஜுமானியின் பொருட்களுக்காகப் போராடிய அந்த நாய் மண்ணிற் சாய்ந்தது.

சுமார் கால் மைல் தூரத்தில் வரும்பொழுதே தென்படும் ஆலமரம் இன்று வெகு சமீபத்தில் வந்தும் அவள் கண்ணுக்குப் புலப்படவில்லை. ஆலமரம் இருந்த இடம் ஒரேவெளியாக இருந்தது. இரவு கண்டகளவு அவள் ஞாபகத்திற்கு வந்தது. கையிலி ருந்தசட்டி 'தடா' லென்று வீழ்ந்தது. மரத்தடியை நோக்கி ஓடினால். அவளுடைய சாமான்கள் ஒரு பக்கத்தில் ஏறியப்பட்டுக் கிடந்தன. இன்னொரு பக்கத்தில் அவளுடைய நாய் உயிரற்றுக் கிடந்தது. மறு பக்கம் திரும்பினால். மாறி மாறி விழும் கோடரிக் கொத்தைத் தாங்க மாட்டாமல் தவிக்கும் மரத்திலிருந்து உதிரம் பெருகுவது போன்றது அதிலிருந்து வடிந்தபால், 'ஜுயோ' என்றலறிக்கொண்டு ஓடிப்போய் வீழ்ந்தாள். திடைரென்று ஒரு கோடரிக் கொத்து அவளுடைய தலையில் வீழ்ந்தது. எல்லோருந் திகைத்துப்போய் நின்றார்கள். வெண்ணிரத்தமும், செவ்விரத்தமும் கலந்து அடிமரத்தைக் கழுவிக்கொள்

“அம்பா”

—வேங்கைமார்பன்—

தொழில் வகைகள்



‘அம்பா’ — ஈழத்தில் இதுவரை யாரும் அக்கறை கொள்ளாத ஒரு துறை பற்றி அறிமுகம் செய்கிறது. இதன் முற்பகுதி முன்னைய ‘விவேகி’ இதழில் வெளிவந்தது.

கடல் தொழில்களுள், கரைவலை மிகவும் கடினமானது என யான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். இவர்கள் வலைவலைக்கும் பொழுது குறிக்கப்பட்ட பாட்டில் (பாடு என்பது வலைவலைப்பக்கர்து ஏற்ற ஒரு குறிக்கப்பட்ட கடலின் அளவாகும்) படவை விட்டு, அங்கிருந்து ஆழ்கடலை நோக்கி கம்பான் என்று சொல்லப்படும் ஒருவகை கடினமான கயிற்றை போட்டுக்கொண்டுபோவார்கள். இவ்வாறு போடப்படும் கம்பான்களின் எண்ணிக்கை சராசரி பத்து அல்லது பதினெந்தாகும். ஒரு கம்பான் கயிற்றின் நீளம் கமாராக 75 அடி வரையிலும் இருக்கும். இதற்குப்பின் சரவலை என்று சொல்லப்படும் வலையை அக்கயிற்றில் முடிந்து கடலுள் இறக்கு வார்கள்; இவ்வலையில் மோவலை (மோவலை என்பது மேல்வலை என்ற சொல்லின் சிதைவாகும்) யில் மிகக்கும் சக்தி வாய்ந்த புனை என்று சொல்லப்படும் ஒரு வித மரவேரின் துண்ட பெருக்கி இருப்பார்கள். (பெருக்குவது என்பது முடிவது என்று பொருள் பெறும்) மற்றும் மடவலையில் கற்களைப் பெருக்கி இருப்பார்கள். இதனால் மோவலை என்ற பகுதி மிதந்தம் மடவலை என்ற பகுதி கடலுள் தாழ்ந்தும் இருக்கும். இத் தன்மை கடலுள் வேலி போன்று வலை காணப்படும். இதைத் தொடர்ந்து சரவலை ஈலகண்ணி நடுவனிமாலகண்ணி, மாரிவலை, போன்ற வலைகளை இறக்குவார்கள். இதன் பின் மீன்கள் பிடிப்பதற்கு அத்தியாவசியமான மடியை (மடி என்பது வலையின் அமைப்பில் பறி போன்று அமைந்திருப்பது) பிதைந்து இறக்குவார்கள். இதன் பின் இவ்வளவு நேரமும் கடலின் கரையில் இருந்து ஆழ்கடலை தேடி ஒடிய படவு மடிவைத்த பிறகு மீண்டும் கரையை நாடி திரும்பவும், மாரிவலை, மாலகண்ணி, நடுவனி ஈலகண்ணி சரவலை போன்ற வலைகளை இறக்குவார்கள். வலைகளை கடலுள் இறக்குவது என்பது மிகவும் சாதாரண வேலை அல்ல இது மிகவும் கடினம் வாய்ந்த தொரு வேலையாகும். இதில் ஆழகாக படவன் மடக்கெறிந்து (மடக்கெறிதல் என்பது வலைகளை கூட்டி மடித்து வைத்திருத்தல்) இருக்கும் வலையை ஒருவர் தூக்கி இழக்குவார் இவருக்கு உதவியாக ஒருவர் இவருக்கு முன் நின்று கூட்டிப்பிடிப்

பார். இவ்வாறு கூட்டிப் பிடிக்கும் வலையை ஒருவர் நின்று மோவலையாகவும் இன்னேருவர் நின்று மடவலையாகவும் தெரிந்து கூடலுள் இறக்குவார்கள். இவை மிகவும் கடினமானதாகையால் இச் செயலுக்கு குறிக்கப்பட்ட சில வாலிபர்களே தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்கள். மேற் சொன்னவாறு வலைவளைப்பது எத்தனை கடினமானது என்பதை இத் தொழிலில் ஈடுபட்டவர்களிடம் கேட்டோ அல்லது நாமே இத்தொழிலில் ஈடுபட்டு அறிந்து கொள்ளலாம்.

இத்தனை கடினமான தொழிலைசெய்யும்போது மீனவர்களில் சிலர் களைத்துப்போய் விடுவார்கள். இவ்வாறுகளைத்துப் போகும் பொழுது இத் தொழிலிலேயே அவர்களுக்கு வெறுப்பு வந்துவிடும் இவ்வாறு வெறுப்புவரும் பொழுது அவர்கள் இங்கரவலையை உண்டாத்தியவன் மீதும் அதன்மீதுதான் போக நேர்ந்ததையும் என்னி

சன்டாளன் அல்லில்லா கரவலைக்கு
சாகவோ அல்லில்லா இங்குவந்தேன்
மாபாளி அல்லில்லா கரவலைக்கு
மாளவோ அல்லில்லா இங்குவந்தேன்

--என்று பாடுவார்கள். இப்பிரபஞ்சத்திலே பிறந்துள்ள மக்கள் யாவரும் ஏழைபணக்காரன் என்ற பேதம் இல்லாமல் கல்வி கற்கிறார்கள். இவ்வாறு கல்வி கற்கும்போது ஒர் ஏழையின் வயிற்றில் பிறந்த ஒருமகன் தொடர்ந்து கல்வி கற்றுக்கொண்டுவரும் பொழுது அந்த ஏழைத்தாய்க்கு அந்த மகனுக்கு வேண்டிய பாடசாலை புத்தகங்கள் உடைபோன்றவற்றின் தேவைகள் அதிகமாக, அவனுக்கு பொருளாதார நெருக்கடி தோன்றி வாழ்வை மேலும் அவலமாக்குகின்றன. இதனால் அந்த ஏழைத்தாய் இந்த நெருக்கடியில் இருந்து வீலகுவதற்கும் பொருளாதார நெருக்கடியை தவிர்ப்பதற்காகவும் ஆரம்ப கல்வி கற்றுக்கொண்டிருந்த தன் மகனின் பள்ளிப்படிப்பை நிறுத்தி மகன் ஏதாச்சம் கொண்டுவந்தால் போதும் என்ற விரக்தியில் கரைவலைக்கு தன் மகனை அனுப்பி விடுகிறார்கள். இதனால் இந்த மகன் கல்வியை இழந்து கரவலையிலேயே வாழ் நாளை கழித்து கொண்டு வருகிறார்கள். ஆனால் இவனுடன் படித்த ஒரு பணக்காரர் பையன் கல்வியைத் தொடர்ந்து கற்று பிற்காலத்தில் நல்ல உத்தி யோகமோ அன்றி வேறு நல்ல தொழிலிலேயோ அமர்ந்து சுக அனுபவமாக வாழ்ந்து கொண்டிருப்பதை அந்த ஏழை அறியும் பொழுது தன் பெற்றேர் மீது கோபம் கொண்டு—

பெற்றாளே ரேசா பாலி என்னை
விட்டாளே ரேசா கரவலைக்கு

என்று உருக்கமாக பாடுவான். இவ்வாறு பாடும்போது அவராகுளில் நிற்கும் மற்ற தொழிலாளி அவர் மனதை சாந்தபடுத்த

முயல்வான்; எவ்வாறு? அதில்தான் ஒரு தனிச்சூவையே இந்திரது உத்தியோகம் பார்ப்பதும் வேலைதான் வேறு எங்க தொழில்பார்ப்பதும் வேலைதான். அதே போல் கரைவலையும் ஒரு வேலைதான் என்று குறிப்பிடுகிறோம்.

கரவலையும் ரேசா வேலைதான்ரா.

கற்றதொரு ரேசா வித்தை தான்ரா.

என்பார். இதில் கற்றதொரு ரேசா வித்தை தான்ரா என்பதில் மிக ஆழமான அர்த்தங்கள் பொதிந்திருக்கிறது! எவ்வாறெனில் கரைவலை தொழிலையாரும் எடுத்த எடுப்பில் கற்று கொள்ள முடியாது, அதைப் பூரணமாகக் கற்றுக் கொள்ள பல வருஷங்களாகும். ஆரம்பமான கம்பான் கயிறு வளைப்பதில் இருந்து அடுக்காக கால் போட்டு வலை இழுப்பதில் தொடங்கி, மேலாவுக்கு போகும் இறுதிவரைக்கும் உள்ள தொழில் நுட்பங்களை கற்பதென்றால் பல வருடங்கள் செல்வது மாத்திரமல்ல. எல்லாராலும் கற்று கொள்ளமுடிந்த காரியமும் அல்ல. ஆகவே இதுவும் கற்று தேறும் தொழிலாகும். ஆனால் இவ் இரண்டாம் அடியின் இறுதியில் வித்தை என்ற சொற்பிரயோகமும் இடம் பெற்றிருக்கிறது. இனி இதன் பொருளை பார்ப்போம். மனிதர்களின் சராசரி வாழ்க்கையில் செய்கின்ற பார்க்கின்ற ஒரு செயலில் இருந்து மாறுபட்ட மிகவும் அதிசயமான ஒரு செயலை வித்தை என்று குறிப்பிடுவோம் ஆகவே இங்கு விக்தை என்று சொல்வதற்கு கரைவலை தொழிலில் என்ன ஆழுரவும் இருக்கிறது என்பதைப் பார்ப்போம் கரைவலை வளைக்கும்போது நான் முன்பு சொன்ன கம்பான் கயிறு கடலுள் இறங்கியபின் ஈரவலை இறக்கப்படும். இந்த வலைகளின் அளி (ஒரு அளி என்பது ஒரு வலை கண்) களும் அளவைகளுமே மிகவும் முக்கியமாகும். இந்த ஈரவலை ஏழு புணையலும் ஒற்றையுமாகும். (ஒரு புணையல் என்பது இரண்டு எண்ப் பொருள் பெறும் அதாவது 15 அளியாகும்.) இதன் நீளம் மூன்று முழுமாகும். இதற்கு அடுத்த வலையாகிய ஈலகண்ணி பத்து புணையலும் ஒற்றையுமாகும் (21 அளி) இதன் நீளம் இரண்டுமுள்ள மாகும். இதற்கு அடுத்த நடுவணி எண்ப்பட்டுவது பதினைந்து புணையலும் ஒற்றையுமாகும் (31 அளி) இசன் நீளம் ஒரு முழுமாகும் இதற்கு அடுத்த மால கண்ணி இருபத்தி எட்டு புணையலாகும் (56 அளியாகும்) இதன் நீளம் முக்கால் முழுமாகும் இறுதி வலையாகிய மாரிவலை 32 புணையலாகும் (64 அளி) இதன் நீளம் ஒரு சாண் ஆகும் இன்னும் மீண் பிடிப்பதற்கு மிகவும் அவசியமான மடியின் மடவலையிலும் மோவலையிலும் பெருங்கக்கயிறு (இது பெருங்கைக்கயிறு என்ற சொல்லின் திரிபாகும்) பெருக்கி இருப்பார்கள். இவ்வாறு பெருக்கும் கயிற்றை மோவலையின் மையத்திலும் மடவலையின் மையத்திலும் பெருக்கி இருப்பார்கள். மோவலையில் இப் பெருங்கக்கயிற்றை மைய

மாக வைத்து வலதுபுறமும் இடது புறமும் ஒன்றரை முழுமும் முக்கால் சாண் வைத்து நூலால் பெருக்கி இருப்பார்கள். இவற்றின் மொத்தம் நீளம் மூன்று முழுமும் ஒன்றரை சாணுமாகும். இந்த அளவின் மத்தியில் பெருங்கக் கயிறு அமைந்திருக்கும் இவ்வாறே மடவலையின் மூன்று முழு மத்தியில் பெருங்கக் கயிறு அமைந்திருக்கும். இவ்வாறு இவ் அளவுகள் சற்று கூடியோ குறைந்தோ இருந்தால் மீன்களை இலகுவாக பிடிக்க முடியாது. மேலும் மீன் பிடிக்கும்போது மேலவுக்கு செல்லும் மேலாப் பாச்சி கடலுள் மூழ்கி மீனின் அளவுகளை குறிப்பெடுத்துவதோர் அவ்வாறு குறிப்பெடுத்த மீன்களின் அளவு மீன் பிடித்த பின்பு குறைந்திருந்தால் அதற்குரிய காரணத்தை அவர் சொல்லுவார், எவ்வாறெனின் வலைவளைத்து இழுக்கும்போது மடி அகல இருக்கையிலே (தொலைவில் இருக்கையில்) மீன் கழிந்து வெளியே போனால் மடி சரியாக இல்லை என்று அர்த்தம். மற்றும் மீன் கரையவந்து போனால் (அதாவது வலை இழுப்பவர்களுக்கு கிட்ட வந்து மீன் கழிந்துபோனால்) படவுசரியாக இல்லை என்று அர்த்தம் இவ்வாறு ஏற்படும் குறைவுகளை நிவிர்த்திக்க அந்த மடியை உருவு இந்த மடியை பிதை (உருவு என்றால் அவிழ்த்தல் பிதை என்றால் கோர்த்து கட்டுதல்) என்பார். அவர் கூறுவதின்படி செய்தால் மேற் சொன்ன குறைகள் இருக்காது. இவர் குறை உள்ள இடத்தை எவ்வாறு குறிப்பாக கூறுகிறார் என்றால் இவரது நீடித்த தொழில் அனுபவமேயாகும். இன்னும் நீர் வகைகள் எனப்படும் மகாநுணுக்கம் வாய்ந்தவைகளையெல்லாம் நீண்ட தொழில் அனுபவம் வாய்ந்தவர்களால்தான் சொல்ல முடியும் என்பது மாத்திரமல்ல எல்லாராலும் இலகுவாகப் புரிந்து கொள்ளவும் முடியாது.

இவ்வாறு பலதுறைகளிலும் நுணுக்கம் வாய்ந்தவைகளை மொத்தமாக குறிப்பிடுவதற்குதான் வித்தை என்ற சொற்பிரயோகம் இடம் பெற்றது. இன்னும் கரவலையின் கடினத்தை கேளியாக தங்களுள் பாடுவார்கள். எவ்வாறெனில்,

ஒருவர் : கந்தா வாடா ஸெலா கரவலைக்கு

மற்றவர் : காச்சல் வரும் ஸெலா நான்மாட்டேன்

இவர்கள் வலை இழுக்கும் பொழுது பழம் கயிறு என்று சொல் வைப்படும் பல கயிற்று இழை மடிப்பை நாரியில் சுற்றி அதனால் வலையை இறுக சுற்றி நாரியால் இழுத்து வலது காலை எல்லாரும்

ஒன்றுக்கும் இடதுகாலை பின் ஒன்றுக்கும் கவத்து இழப்பார்கள். இவ்வாறு இழக்கும் பொழுது நாரில்லி எடுப்பது தின்னைம். இதை அவர்கள்

நோகுதடா லீலா சந்துக்குள்ளே

நோக்காடெல்லாம் லீலா பொந்துக்குள்ளே

என்று பாடுவார்கள். இவ்வாறு கடினம் வாய்ந்த இத்தொழிலை அம்பாபாட்டின் மூலம் இவர்கள் கடினத்தை மறந்து இழக்குப் போடுகிறார்கள் என்யான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். இதை அவர்களே பாடுகிறார்கள்

ஏலேலம் லீலா அம்பா போட்டு

இழுத்து போடு லீலா கரவலையை

என்று தொழின் கடினங்களையும் அவற்றின் பரிகாரங்களையும் பாடுகிறார்கள். இனி இவர்கள் தொழில்கள் சம்பந்தமான வஸி வளைக்கும் பாடுகள் சம்பந்தமான அம்பாக்களை பார்ப்போம்

(தொடரும்)

கல்லூரி மாணவர்களே

இன்றைய கல்வித் திட்ட முறைகளில்

க. பொ. த. வருப்பு மாணவர்க்கட்டு தமிழ் மொழி பாடத்திட்டத்தில் கட்டுரை, கவிதை, "சிறுகதை, நாடகம் என்பன இடம் பொறுத்தால்

பல கல்லூரி அரிசர்களின் வேண்டுகோளுக்கிணங்கி

இனிலிரும் விவேகி இதழ்களில் மாணவர் பக்கங்கள் பல ஒதுக்கப்பட உள்ளன. ஆதலால்—கல்லூரி மாணவர்கள்

இப்பக்கங்களைத் தருந்த முறையில் பயன்படுத்த

கதை, கட்டுரை, நாடகம், என்பனவற்றை

அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்ளுகிறோம்

விவேகி, 29, கண்டி வீதி, யாழ்ப்பாணம்

‘வாசகர்களே! ஒரு நிமிடம்...!’

‘விவேகி’ — காலதாமதமாக வருவதைப்பற்றி நேரிலும், எழுத்திலும், கடிந்தும் சின்தும் உரிமையுடன் பலர் வினாவுகிறார்கள்.

எங்களுக்கு ‘விவேகி’ வருவதே பெரிதாக இருப்பதால் காலதாமதம் பற்றி அக்கறையில்லை

பத்திரிகை வருவது நமக்கு முக்கியமல்ல. பயணுள்ளதாக வரவேண்டும்.

எழுத்தாளர், அச்சகம் — இரண்டின் ஒத்துழைப்புக் கிட்டியபோதுதானே பத்திரிகை வெளிவர முடியும்.

இரண்டு வகையான ஒத்துழைப்பும் காலதாமத மின்றிக் கிட்ட பணம் தேவை—

எழுத்தைமட்டுமே ஆசிரியர் தரமுடியும் பணத்தை இலக்கிய வாசர்களே தரமுடியும்;

‘விவேகி’ — ஏஜென்டுகள் ஒழுங்காகப் பணம் அனுப்புவதில்லை. பணம் வேண்டாம். பிரதிகளையாவது அனுப்புங்கள் என்றால், மிகுதியில்லையாம்

ஆதலால் இந்த இக்கட்டிலிருந்து விவேகி விடுபட வாசகர்களே பின்வரும் முறைகளில் உதவமுடியும்.

1. வாசகர் உடனடியாக சந்தாதாரராகுதல்.

2. நண்பர் 10 பேரைச் சந்தாதாரராக்குதல்

3. ஏதாவது தொழில் நிலையங்களுடன் வாசகருக்குத் தொடர்பு இருந்தால் விவேகிக்கு விளம்பரம் பெற்றுத்தந்து உதவுதல்.

—வாசகர்களே உதவுவீர்களா?...

ஆண்டுச் சந்தா - ரூபா. ஒன்றுமட்டுமே.

விவேகி - முவாட்டை - ஏடு 29, கண்ணிவீதி. யாழ்ப்பாணம்



கலை பத்தார்

‘சென்னை-இந்தியா தமிழ் டைரக்டரியில் பின்வருமாறு இலங்கைப்பற்றி எழுதப்பட்டுள்ளது.

‘சிலோன் சுமார் 270 மைல் அகலம் 140 மைல் நீளம் பரப்புச் சொண்டது. இங்கு (?) வருடத்தில் சராசரி 50 அங்குலம் மழைபெய் கிறது. சிலோன் துறைமுகம் (!) மிகவும் அழகானது. இங்கு வாழும் மக்கள் முக்கியமாக இரு பிரிவு என்னாம். அவை சிங்காலி தமிழர் என்பன. சிங்காலிகள் சிலோன் வடக்கிலும் (!!) ஓமிர் சிலோனுக்குத் தெற்கிலும் (!!!—இந்துசமுத்திரத்தில் மிதந்து கொண்டு) அதிகம் வாழுகின்றனர். 1951—வரையில் அங்கில ஆட்சியிலிருந்து தற்காலம் அது வட்டுச்சீலை பெற்ற நாடாகத் திகழ்கிறது.

மாகாணங்கள்

— தலைநகரங்கள்

தெற்கு மாகாணம்

— கேஸ் (?)

வட மாகாணம்

— ஜாப்ன

கிழக்குப் பிராந்தியம் (?)

— பாடி கொஸ்ல் (?)

வடமேற்குப் பிரிவு (?)

— கருளி காலம் (?)

உவா பிரதேசம்

— பாகுஸ்லா (?)

(அடைப்புக்குறியுள் உள்ளன மட்டும் என்னால் இடப்பட்டன.)



‘தமிழாராய்ச்சி மகா நாட்டில் ஆறுமுக நாவலருக்கு ஏன் சிலை வைக்கவில்லை’ — இலங்கைத் தமிழர்

‘மதாசாரியாருக்கு விழாவோ, சிலையோ எடுக்கவில்லை’ — அறிஞர் அண்ணு.

‘வீரமா முனிவர் யார்?’ — இலங்கைத் தமிழர்.

‘மன்னிக்கவும் மறந்துவிட்டோம்?’ — அறிஞர் அண்ணு.

—இந்த நாடகத்தின் பின்பும், தனது தீபாவளி மலரில் தமிழ் வளர்த்த பெரியார்கள் என்ற தலைப்பில் ஆறுமுக நாவலரைப் படம் போட்டுப் பெருமைப் படுத்திய ஆனந்த வீகடன் துணையாசிரியர், பூர்வாவகாதல் கதை மன்னன் ‘மணியன்’ கூறுகிறார் —

‘நாவலர் என்றால் எங்கட்கு நெடுஞ் செழியனே மட்டுமே தெரியும்; வேறு எவ்வெந்தும் தெரிந்திலோம்’. இது அறியாமையா? திமிரா?

ప్రాణములు విషయములు
అన్నమాని కుమారులు విషయములు
అన్నమాని

సమాచిత్త ప్రాణములు
కుమారులు — కుమారులు

ప్రాణములు విషయములు
అన్నమాని కుమారులు

ప్రాణములు విషయములు
అన్నమాని కుమారులు విషయములు
అన్నమాని
ప్రాణములు విషయములు

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரும்
தும்பளைக் கலாநிதி தாவிது அடிகளும்
இயற்றிய

சௌற்மிறப்பு ஒப்பியல் தமிழ்—அகராதி

எழுவது பகுதி வெளிவந்துவிட்டது
விலை ரூபா: - **10**

கிடைக்குமிடம் :

கலாநிதி H. S. தாவிது அடிகள்
பரிசுத்த மரியான் கோவில்,
தும்பளை,
பஞ்சத்துறை.